



இதழ் 9: மே 1996

வடக்கிலிருந்து முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றியமைக்கு நாம் மன்னிப்புக் கோருகிறோம்

- அண்டன் யாலசிங்கம்

- தீர்வு முயற்சிகளும் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களும்
- வடக்கு முஸ்லிம் அகதிகள் பற்றிய காய மதிப்பீடு
- வாக்காளர் பதிவும் சதித்திட்டமும்
- குடா நாடு வெற்றியும் யாழ்ம்பானை முஸ்லிம்களின் நிலைப்பாடும்

விலை ரூபா பத்து

எம்முடைய தாயகமும் வடக்கே

இவ்வுலகம் மயக்கும் இன்பமே!

(மனிதர்களே!) நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் விளையாட்டும், வீணும், அலங்காரமும், (அது) உங்களுக்கிடையில் பெருமையடித்துக் கொள்வதும், செல்வங்களிலும், பின்னைகளிலும் (ஒருவருக் கொருவர்) அதிகப்படுத்திக் கொள்வதும்தான். (இந்நிலை) ஒரு மழையைப் போன்றாகும். (அதன் மூலம் முளைத்து) பயிர்கள் நன்கு வளர்ந்து விவசாயிகளை அதிசயத்தில் ஆழ்த்தியது. பின்னர், அது காய்ந்து விடுகிறது. (அப்போது) அது மஞ்சளாகிவிடுவதை நீர் காணகின்றீர். பின்னர் அது சருகுகளாகி விடுகின்றது. (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கிறது) மறுமையிலோ (அவர்களின் பலருக்குக்.) கொடிய வேதனையும் (சிலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் (சொற்ப) இன்பமேயன்றி வேறில்லை.

(ஆகவே மனிதர்களே) உங்கள் இரட்சகனின் மன்னிப்பின் பக்கமும், சுவனபதியின் பக்கமும் நீங்கள் முந்துங்கள். அதன் அகலம், வானம் மற்றும் ழமியின் அகலத்தைப் போன்றதாகும். அது அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் விசவாசங் கொண்டோருக்காக தயாராகக் கப்பட்டிருக்கின்றது. அது அல்லாஹ்வுடைய பேரருளாகும். அதனை அவன், தான் நாடியவருக்குக் கொடுக்கின்றான். மேலும் அல்லாஹ் மகத்தான் பேரருளுடையவன்.

எந்தக் துன்பமும் - அதனை நாம் சிருஷ்டிப்பதற்கு முன்னதாக, (ஸ்வஹால் மற்றும் என்னும்) புத்தகத்தில் (பதியப்பட்டு) இருந்தே தவிர ழமியிலோ அல்லது உங்களிலோ ஏற்படுவதில்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதாகும்.

உங்களுக்கு தவறி விட்டதின் மீது நீங்கள் கவலைப்படாமலிருப்பதற்காகவும், (அல்லாஹ்வாகிய) அவன் உங்களுக்குக் கொடுத்ததைப் பற்றி நீங்கள் (வரம்பு மீறி) மகிழ்ச்சி கொள்ளாதிருப்பதற்காகவும் (இதனை உங்களுக்கு அறிவிக்கின்றான்) கர்வம் கொண்டு, தற்பெருமையடிப்போர் ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

அல்குர் ஆன் சூரா அல் ஹதீத் 20,23



ஈழாக்கிய
இல்லை இல்லை

அக்டி

அக்டி

இதழ் 9: மே 1996

தொடர்புகள்

வடக்கு முஸ்லிம்களின்
உரிமைக்கான அமைப்பு
15 A, ரோஹினி வீதி,
கொழும்பு 6
ஸ்ரீ-லங்கா
தொலை பேசி: 586660
பெக்ஸ் 586660

"AHATHI"

Published by
NORTHERN MUSLIMS'
RIGHTS ORGANIZATION
15A, Rohini Road
Colombo - 6
Sri Lanka

இச்சஞ்சிகையில் வெளியாகும்
ஆக்கங்களுக்கு அவற்றை
எழுதியவரே
பொறுப்புடையவர்கள்.

**தீர்வு முயற்சிகளும் வடக்கிலிருந்து
வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களும்**

இலங்கை பல்லின சமூக அமைப்பைக் கொண்ட ஒரு நாடு. இந் நாட்டில் வாழும் சலவை இன மக்களும் சமத்துவத்தோடும் சகோதரத் துவத்தோடும் அனைத்து விதமான உரிமைகளையும் பெற்று சமாதானமாக வாழ வேண்டும் என்பதுதான் இந்நாட்டின் அமைதிக்காக ஏங்கி நிற்கும் ஒவ்வொரு உள்ளத்தினதும் எதிர்பார்ப்பாகும்.

இன்று நாட்டின் என்ன தீக்குகளிலும் இனப் பிரச்சினைகளின் வக்கிரங்களைக் காணக் கூடியதாக இருக்கின்றது. எந்த ஒரு இனத்தைச் சேர்ந்தவரும் இதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாத அளவுக்கு அது மிக ஆழமாக வேறுண்றி விட்டது.

நாட்டினது இயற்கை வளங்களும் இதனால் அழிந்து வருவதோடு பொருளாதாரமும் மிகவும் வீழ்ச்சியடைந்து மக்களும் நாளாந்தம் வறுமைக்கு தள்ளப்படுவதால் பல்வேறு விதமான வன்முறை களும் பரவலாக இடம் பெற்று வருகின்றது.

இச் சந்தர்ப்பத்தில் இனப் பிரச்சினை தீர்வுக்கென அரசு முன் வைத்துள்ள அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் மூலம் அதிகாரங்கள் நாட்டின் பல பிராந்தியங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. தற்பொழுது முன்வைக்கப் பட்டுள்ள தீர்வு யோசனையை பாராளுமன்றத் தெரிவுக் குழு ஆராய்ந்து வருகிறது.

பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு பல கட்சிகளும் அமைப்புக்களும் தங்களுடைய அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் முன் வைத்துள்ளன. தற்பொழுது அது சாதகமான விடயங்களையே ஆராய்ந்து வருகின்றது. உண்மையில் அது எப்பொழுது இழுபறிக்குள்ளாகப் போகின்றதெனில், பிராந்தியங்கள் இணைந்த

ஒன்று படுவோம்! வெற்றி பொறுவோம்!!

சபை என்ற அடிப்படையில் வடக்கிழக்கு இணைப்பு என்று வரும் பொழுது அது திக்குமுக்காடு வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

ஏனெனில் அரசு முன் வைத்துள்ள இத்தீவுத் திட்டம் பெரும்பாலானோர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் இணைப்பு என்று வரும் பொழுது பெரும்பாலும் அனைத்து தரப்பினரும் முகம் சளிக்கும் நிலையிலேயே உள்ளனர்.

வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ளவர்களின் கண்ணோட்டம் இவ்வாறு இருந்த பொழுதிலும் வடக்கு கீழ்க்கிணுவளே த.வி.கூட்டணிக்கும் ஜிநாயக நீரோட்டத்தில் இணைந்த ஏனைய தமிழ் கட்சிகளுக்கு இடையிலும் மு.காங்கிரஸாக்கும் அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் இடையிலும் இன்னும் இணைந்த வடக்குக்கிணுள் அதிகாரப் பகிர்வு சம்பந்தமான ஒரு ஏகோபித்த முடிவுக்கு வரமுடியாமல் இழப்பு நடந்து கொண்டிருக்கிறது.

தூ எவ்வாறு இருந்த பொழுதும், வடக்கீலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் களின் தாயகமும் வடக்கேயென வெளியேற்றியவர்களால் அங்கீரிக்கப்பட்டு அவர்களது அனைத்து உரிமைகளுக்கும் சம்பந்தப்பட்டவர்களால் உத்தர வாதமும் வழங்கப்படுவதோடு வடக்கு மூலவிமக்களும் தங்களது தாயக பூமிக்குச் சென்று தன்மானத்தோடும் கய கொரவுத்தோடும் வாழ்க்கூடிய நிலையில்தான் இந்நாட்டில் நிலைத்த சமாதானத்திற்கு வழிவகுத்ததாகக் கொள்ள முடியும்.

இன்றைய இனப் பிரச்சினைத் தீவுக்கான முயற்சியில் விடுவிகள்- அரசு இரு சாராஞ்சம் விட்ட தவறுகள் காரணமாக புலிகள் புறக்கனிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் புலிகளை ஒதுக்கி இப்பிரச்சினைக்கு தீவு காண வேண்டும் என்று அரசு கருதுவதானது இனப்பிரச்சினை தீவு விடயத்தில் அரசின் மீது சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றது. ஒரு புறம் யுத்தம் மறுபுறம் தீவு முயற்சி இரண்டுக்கு மிடையிலான தொடர்பை விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது.

இந்நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டுமாயின் சகல தரப்பினரும் கலந்து கொள்ளக்கூடிய ஒரு கருத்துபரிமாறல்களுடன் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீவைக் காணவேண்டும் வடக்கீலிருந்து முஸ்லிம் களை விரட்டியடித்தது

புலிகளே. எனவே புலிகளும் சமாதான முயற்சியில் பங்கு எடுக்கும் பட்சத்திலேயே மீண்டும் வடக்குக்கு முஸ்லிம்கள் சென்று வாழக் கூடிய நிலைமை தோன்றும்.

வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு (NMRO) 1995 மே மாதம் வடக்கீலிருந்து வெளியேற்றப்பட்டு புத்தளம் மாவட்டத்தில் தற்காலிகமாக வாழ்ந்து வரும் வாக்குரிமை பெற்ற (18,000) பதினெட்டாயிரம் முஸ்லிம் மக்களின் கையொப்ப அங்கீராத்துடன் "வடக்கான சிறுபானமை முஸ்லிம்களின் நல உரிமைகளை பாதுகாப்பதற்கான மாற்று ஆலோசனை" ஒன்றை ஜனாதிபதிக்கும் பா.ம.தெரிவிக்குமிகுற்கும், மற்றும் அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது. இவ்வாலோசனையை த.வி.கூட்டணியும் மு.காங் கிரஸாம் மனப்பூர் வமாக ஏற்றுக் கொண்டுள்ளன. (இதன் முழு விபரமும் அகதி இதழ் 8 செப்டம்பர் 1995 ல் இடம் பெற்றுள்ளது).

ஆனால், அன்மைக்காலமாக மு.காங்கிரஸின் துணைத் தலைவரும் வடக்கு டினர்வாட்ரை இணைப்பாளருமான மருதார்களியின் பத்திரிகை அறிக்கைகளில் NMRO-S.L.M.C க்கிடையிலான 29.6.1995 அன்று இடம் பெற்ற உயர்மட்ட பேச்சு வார்த்தையின் போது மு.காங்கிரஸ் தலைவர் எ.ம.எ.எ.ம். அஷ்ரப் அவர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தற்கு மாற்றமாக காணப்படுவதையிட்டு வடக்கு முஸ்லிம்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் மிக அன்மையில் மு.காங்கிரஸ் தலைவர் எ.ம.எ.எ.ம்.அஷ்ரப் அவர்கள் அளித்த பேட்டியோன் நில் "எங்கள் கட்சியில் ஒவ்வொரு அங்கத்தவரும் விரும்பிய வாறு கதைக்கலாம் அது கட்சியின் கருத்து அல்ல. எமது யாப்பின்படி தலைவரின் கருத்துக்கள் மாத்திரமே கட்சியின் கருத்தாகக் கருதப்படும்" ('திங்கள்' இதழ் 3) என்று கூறியுள்ளார்.

இச்சந்தர்ப்பாத்தில் நாம் மீண்டும் வலியுறுத்திக் கூறக் கூடியதானது, வடக்கீலிக்கு விவகாரம் பேசப்படும் போதெல்லாம் வடக்கு முஸ்லிம்களது பிரச்சினைகளும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். இனப் பிரச்சினைக்கான தீவு வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைக்கும் தீவு அளிக்கக் கூடியதாக அமைய வேண்டும். அவர்களது உரிமைகள் மதிக்கப்பட்டு அவர்கள் தமது பூர்வீக பிரதேசங்களில் மீண்டும் ஐக்கியமாகவும் தன்மானத்துடனும் வாழ வழி சமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அவர்களது தார்மீக உரிமைகள் மதிக்கப்படாதவிடத்து இனப்பிரச்சினைக்க முழுமையான தீவு காணப்பட முடியாது. ♦

ஓன்று படுவோம்! வெற்றி பொறுவோம்!!

எண்ணக் குழுறல்கள்

யாழ் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டு தந்பொழுது மினுவான்கொடை கல்லொளுவையில் வசித்து வரும் எங்களைப் போன்ற பலருக்கு வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பினரால் வெளியிடப்படும் 'அகதி' சஞ்சிகை மூலம் பல புதிய விடயங்களை அறியக் கூடியதாக இருக்கின்றது. எட்டாவது இதழ் படித்தேன். பல விடயங்களையும், பல புதிய நடவடிக்கைகளில் அல்லாஹ்வின் துணையுடன் NMRO இறங்கியது பற்றியும் அதன் உள்ளடக்கம் இருந்தது. தொடர்ந்தும் 'அகதி' இதழ் வெளிவர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

எம். எஸ். எம். ஜவாஹிர்
ஹித்ரா மாவத்தை
கல்லொளுவை.

உங்கள் 'அகதி' இதழ் பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் கிட்டியது. ஆழமான கருத்துக்களை ஆணித்தரமான முறையில் எடுத்துக் கூறுகிறது. எமது, இல்லாமிய சேகோதரர்களின் (அகதிகளின்) வாழ்வின் வடுக்களை அவலங்களை வெளிக் கொண்டு வருவதில் 'அகதி' மாபெரும் முயற்சி செய்கிறது. கண்டிப்பாக ஒவ்வொரு இல்லாமியரும் வாங்கிப் படிக்க வேண்டிய ஒரு இதழ் என்பது எனது கருத்தாகும்.

அம்தரவஸ்ஸை அமீர்
முஹத்தகலஹமுள
கண்டி.

எனது உள்ளத்தில் நீங்காத இடம் பிடித்த 'அகதி' இதழே உன்னுடைய வருகையினால் என்னுள்ளம் இன்பக்கடலில் இன்புற்று நிற்கின்றது. ஏனெனில் வடமாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் வரிசைப்படுத்தப்பட்ட பிரச்சினைகளையும், முஸ்லிம்களின் உள்ளத்தில் உதிக்கின்ற எண்ணக் குழுறல்களையும் கவிதை ஷட்விலும், கட்டுரை வடிவிலும் எனக்குத் தருவதற்கு உதவி செய்கின்றாலேய அதற்கு நான் என் உள்மார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன். உன்னுடைய அடுத்த வருகையை எதிர்பார்க்கும்

எஸ். கே..தியாரிஸ்
பி.பி.பொற்கேணி
மண்ணார்.

கடந்த 19.08.95 முஸ்லிம் நிகழ்ச்சியில் ஓலிப்ரப்பான் இலக்கிய சோலை நிகழ்ச்சியில் எம்.எஸ் அப்துல் றஹீம் (B.A) பேட்டி ஒன்றை அளித்தார். அப்பேட்டியின் போது

"நீங்கள் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டுள்ளீர்கள் எனவே நீங்கள் யாழ்ப்பாணத்தை விட்டு இடம் பெயர்ந்தது சம்பந்தமாக ஏராளமான இலக்கியப் படைப்புக்கள் வெளியிடலாமே! அவ்வாறான ஏதாவது வெளியீடுகள் வெளிவந்துள்ளதா?" என்ற கருத்துப்படி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு,

"நல்லது, இது வரைகாலமாக பெரிதாக சொல்லக் கூடியவுக்கு எந்த வெளியீடுகளும் வெளிவரவில்லை. எழுச்சிக் குரவில் ரஹீம் ராஜியின் இரு கட்டுரைகள் வெளிவந்துள்ளன" என்று கூறினார்.

இங்கு கவலைப்படக் கூடிய விடயம் என்ன வென்றால், இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் உரிமைக் குரலாக கடந்த இரு வருடங்களுக்கு மேலாக அகதிகளின் கைகளில் முட்டுமல்ல ஏனையோரின்

ஓன்று படுவோம்! வெற்றி பெறுவோம்!!

கைகளிலும் “அகதி” தவழ்ந்து வருகிறது.

தனது மகளின் கட்டுரைகளை புகழ்ந்து பேசிய இவர் ஏன் இந்த “அகதி” இதழுக்கு மதிப்பளிக்க வில்லை. அல்லது “அகதி” இதழ் வெளிவருவது இவருக்கு தெரியாதா? “அகதி” வாசகர்களுக்கு நிச்சயம் பதில் கூறியே தீர் வேண்டும்.

எம்.எஸ் ஜஹான்
கட்டுப்பத்த

வடக்கிலிருந்து இடம் பெயர்ந்தோர் மத்தியில் சேவை செய்வதில் ஆழமாக வேறான்றி விட்டதும் மக்கள் குறிப்பாக இளைஞர் ஆதரவைப் பெற்றதுமான உறுதிப்பாடான நோக்கங்கள் கொள்கைகள் செயற்பாடுகளுடன் ஒர் இலட்சியத்திலே கண்ணுங் கருத்துமாகச் செயற்படும் இரு அமைப்புக்களாக சிறீலங்கா மூஸ்லிம் காங்கிரஸையும், வடக்கு மூஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பையும் இனங்காண்சின்றோம். இவை இரண்டும் தற்போது வெவ்வேறு பாதையில் வெவ்வேறு வாகனங்களிற் பயணம் செய்வனவாகவே காணப்படுகின்றன. இவற்றிடையே பிரிவு உண்டு என்பதைக் கடந்த காலமுக்கிய நடவடிக்கைகள் சிலவற்றிற் காணக் கூடியதாக இருந்தது. மேலும் பல நன் நோக்குடைய பயனுள்ள மக்கள் (இளைஞர்) இரு தோணிகளிற் கால் வைத்தவர்களாகவுள்ள நிலை இவை இரண்டுமே எமது சமூகத்தை விட்டு அகற்ற முடியாத அத்தியாவசியமாக இருக்க வேண்டிய அமைப்புக்கள் என்பதைக் காட்டுகின்றது.

சுருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு அமைப்பின் தொண்டன் அல்லது அங்கத்தவன் எனக் காட்டிக் கொள்ளும் ஒருவன் அதே நோக்கிற செல்லும் அடுத்தவனை எதிர்பார்யாக விரோதிட்டதைக் காண முடிவதோடு ஒரு ஜென்மப் பங்கையையும் உண்டாக்குவதைக் காண முடிகின்றது.

அங்கத்தவர் எல்லோரும் ஒற்றுமையுடனும் நிதானமாகவும் மிக அவதானத்துடனும் நடந்து கொள்வார்களைக் கூற முடியாது. இதனால் கட்சி வேறுபாடுகள் போல் அமைப்பு வேறுபாடுகளும் மக்களைக் கூறு போட்டால் எம்பலம் குண்றி எம்வேட்கை மறந்து உட்சங்கை சக்சரவுகள் கருத்து முரண்பாடுகள் கருத்து மோதல்களுடன் பலமிழ்ந்து நலிவற்ற ஒரு சமூகமாக மாறும் நிலை தோன்றும். ஆகையால் இவை இரண்டும் ஒரு பாதையில் ஒரு வாகனத்தில் பயணங்கு செய்ய வேண்டிய அத்தியாவசியத் தேவையுண்டு.

ஒன்றுக்கொன்று ஒத்துழைத்து, விட்டுக் கொடுத்து ஆலோசனை கூறி, உதவி செய்து ஒற்றுமையாகச் செயற்படும் நிலை உருவாக வேண்டும். எந்திலையிலும் பிரிந்து விடாது ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென்ற நோக்கில் சொல்லும் செயலும் அமைய வேண்டும்.

வெகு விரைவிலேயே இவற்றின் தலைவர்களிடையே சகோதரத்துவ சந்திப்புகள் இடம் பெற்று எம்மவரின் வாழ்வும் பலமும் வளமும் மென்மேலும் ஆரோக்கியத்துடனும் பலத்துடனும் இயங்க வேண்டுமென்பதே நன்நோக்குடைய நன் மக்களின் அவா. இவற்றிற் தாமத மேற்படின் இன்னும் பல அமைப்புக்கள் உருவாகவும் வேறு அமைப்புக்களின் ஆதரவாளர் எம்மிடையே தோன்றவும் வாய்ப் பேற்படும்.

எனவே ஒரே அமைப்பாகச் செயற்படவோ அல்லது ஒற்றுமையுடன் செயற்படவோ உறுதி பூணுமாறு வேண்டுகிறோம். ஒற்றுமையே பலம் பிரித்து விடாத்திர்கள்.

ஏ.எஸ்.லாஹிரி
‘செயலாளர்.
இளம் மூஸ்லிம் பட்டதாரிகள் அமைப்பு
சிலாவத்துறை
மன்னார்.

ஓன்றி படிவோம்! வைப்பி பொறுவோம்!!

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் ஜந்தான்டு நிறைவு

••••• ஒக்டோபர் 1990 - ஒக்டோபர், 1995. •••••

ஒக்டோபர் 1990ன் இறுதிப்பகுதியில் தமிழ்மீது விபுலிகளினால் வடக்கிலிருந்து முற்றாக முஸ்லிம்கள் ஆயுத முனையில் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டு 1995 ஒக்டோபராட்டன் ஜந்தான்டுகள் முடிவடைந்து விட்டது.

வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினையை தேசிய சர்வதேச மயப்படுத்தும் நோக்கோடு கடந்த ஒக்டோபர் 1995 - 27ம் திங்கதி தொடக்கம் 31ம் திங்கதி வரையும் NMRO சில நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. UNHCR அலுவலகத்திற்கு முன்பு ஆட்சேபனைப் போராட்டம்.

27.10.95 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் வெள்ளவத்தை 15A, ரோஹினி வீதியில் அமைந்துள்ள NMRO அலுவலகத்திலிருந்து இரண்டு பஸ்ஸில் கொழும்பு 7 வோட்பி சேஸில் அமைந்துள்ள UNHCR அலுவலகத்திற்கு நாரூக்கும் அதிகமான வடப்பகுதி அகதிகளும் அகதிகளின் மீது அனுதாபம் உள்ளவர்களும் சென்றனர்.

உண்மையில், தலைநகரில் பாதுகாப்புக்கு அச்சுருத்தலாக இருக்கும் காலகட்டமாக இருந்ததால், UNHCR அலுவலகத்திற்கு முன்னால், NMRO நடத்திய அகதி அந்தஸ்து கோரிக்கைக்கான அடையாள ஆட்சேபனை போராட்டத்திற்கு பொலிஸ் இல்காவினால் ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், NMRO வின் தீவிர முயற்சியினால் அனுமதி கிடைத்த பொழுதிலும் அடையாள ஆட்சேபனை போராட்டத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை முப்பதுக்கும் குறைவானதாக இருக்க வேண்டும் என்று மட்டுப்படுத்தியதோடு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக செல்லும் பாதைகளையும் ஏற்கனவே வரையறுத்தும் விட்டனர்.

இதனால்; இந்த ஆட்சேபனைப் போராட்டத்தை விரிவான முறையில் செய்யமுடியாமல் போய்விட்டது. இருந்தாலும் இப்போராட்டத்தை கேள்வியுற்ற பல சேகாதரர்கள் ஆர்வத்துடன்

கலந்து கொண்டனர். இதனால் பொலிஸ் 'இலாகாவின் 'முப்பது' என்ற எண்ணிக்கை மீறி அது பல மடங்காகிவிட்டது.

இப்போராட்டத்தைப் பற்றி NMRO தலைநகரில் உள்ள முக்கிய மனித உரிமைகள் அமைப்புகளுக்கும், முஸ்லிம் நிறுவனங்களுக்கும் அறிவித்திருந்தது.

மேலும் சகல உள்நாட்டு வெளிநாட்டு செய்தித் தொடர்பு ஸ்தாபனங்களுக்கும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சித் திட்டங்கள் சம்பந்தமான ஒரு செய்தியாளர் மாநாடும் 4.10.95ல் NMRO வின் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்டதும், இங்கு குறிப்பிடத்தக்கது.

UNHCR அலுவலகத்தின் முன்பு அமைதி யான முறையில் ஆட்சேபனைப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் கைகளில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி களிலும் ஏழுதப்பட்ட சேலோகங்களை ஏந்தியவாறு கட்டுக்கோப்பான முறையில் நின்றனர். அவர்கள் ஏந்தி நின்ற சேலோகங்களின் சில வாசகங்கள்.

- * UNHCR! வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட எங்களுக்கு விலேசு அகதி அந்தஸ்தை வழங்கு.
- * UNHCR! நாங்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட பொழுது எங்கே இருந்தது?
- * UNHCR! நாங்கள் வெளியேற்றப்பட்ட மைக்கான் அடிப்படைக் காரணத்தை இதுவரையில் கண்டுபிடித்துள்ளதா?
- * UNHCR, அரசாங்கம் முஸ்லிம் அகதிகளுக்கு எதிராக சதித்திட்டம்.
- * எங்களுடைய பிரச்சினை இந்நாட்டு இனப் பிரச்சினையின் ஒரு பங்கு.
- * எங்களுக்கு சர்வதேச மனித உரிமைச் சாசனத்தின் கீழ் நீதி வேண்டும்.
- * UNHCR! எங்கள் பிரச்சினையை ஜெனிவாவிற்கு கொண்டு செல்.

இச் சந்தர்ப்பத்தில் UNHCR அதிகாரியைச் சந்திப்பதற்குரிய சந்தர்ப்பம் NMRO விற்கு

ஒன்று எடுக்கோம்! வெற்றி பொறுகோம்!

தரப்பட்டது. NMRO வின் தலைவர் கலாந்தி எஸ்.எச்.ஹஸ்புல்வாஹ், உபதலைவர் மெளவிபி.ஏ.எஸ். சுப்யான், செயலாளர் பொறியியலாளர் ஏ.எல்.புர்லூங்குத்தின், NMRO வின் மூத்த உறுப்பினர் எம்.எம்.மன்குர் (முன்னால் வட - சிழக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சின் செயலாளர்), ஆகியோர் அலுவலகத்தினுள் சென்று உயர் அதிகாரியான திரு - மேயர் என்பவரை சந்தித்து மகஜனர் கையளித்தோடு முப்பது நிமிடம் வரையில் அவருடன் வடபகுதி மூல்விம் அகதிகளின் நிலை பற்றி விளக்கியதோடு எங்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.

இச்சந்தரப்பத்தில், அலுவலகத்தினுள் சென்ற நாட்டு வின் பிரதிநிதிகளுக்கு சிற்றுண்டி விருந்து உபசாரம் செய்வதற்கு திரு மேயரினால் எடுக்கப்பட்ட முயற்சியை அமைப்பின் உப தலைவர் “வெளியே தொண்டர்கள் காய்ந்த வயிற்றினுடன் கொதிக்கும் வெயிலில் போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கும் போது நாங்கள் இவ் உபசாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது” எனக் கூறி மறுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன் பின்பு UNHCR அலுவலகத்தை விட்டு வெளியே வந்த பிரதிநிதிகளை உள்ளர் வெளியூர் செய்தியாளர்கள் மொயத்துக் கொண்டார்கள். அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாகவும் கூட்டாகவும் பிரதிநிதிகள் சணைக்காமல் பேட்டி யளித்தனர். அத்துடன் வ.மு.அகதிகள் பற்றி அச்சடி க்கப்பட்ட செய்திக் குறிப்பேடுகளையும் அவர்களுக்கு கையளித்தனர்.

அன்று இரவும், மறுநாளும் உள்ளர் வெளியூர் செய்தி ஸ்தாபனங்கள் வடக்கு மூல்விம் களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை ஒவி, ஒளி மூலமும் செய்தித் தாள் கள் மூலமும் வெளியிட்டது. எமது போராட்டத்துக்கு கிடைத்த ஜம்பது விகித வெற்றியாகவே இதனைக் கொள்ள வேண்டும். மிகுந் ஜம்பது விகித வெற்றி வடக்கிவருந்து வெளியேற்றப்பட்ட மூல்விம்களுக்கு அகதி அந்தஸ்து கிடைக்கும் பொழுது தான்.

UNHCR அலுவலகத்திற்கு முன் இடம் பெற்ற ஆட்சேபனைப் போராட்டத்தை தொடர்ந்து, கொள்ளுப்பிடிடி ஜம்ஆ மஸ்ஜித்திற்கு போராட்ட அனி ஜம்ஆத் தொழுகைக்காகச் சென்றது.

நாட்டின் கலை ஜம்ஆப் மஸ்ஜித்தகளிலும் விசேட பிரசங்கமும் வாணோவி அஞ்சலும்

27.10.95 வெள்ளிக்கிழமையாகையால்

நாட்டில் உள்ள கலை ஜம்ஆ மஸ்ஜித்தகளுக்கும் கடிதம் மூலமாகவும், பத்திரிகை, வாணோவி மூலமாகவும் அன்றைய ஜம்ஆவின் போது வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மூல்விம்கள் பற்றி ஜம்ஆவின் பிரசங்கத்தை செய்யும்படியும், மூல்விம் மக்களை அகதி மூல்விம்களின் நல்வாழ் விற்ககாக பிரார்த்திக்கும்படியும் NMRO வேண்டுகோள் விடுத்திருந்தது. சகல பள்ளிவாசல் பரிபாலனை சபையினர்களுக்கும் வடக்கு அகதி மூல்விம்கள் பற்றி சுருக்க வரலாற்றுக் குறிப்பேடு ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டது.

அலுவலகத்தில்வாஹ், நாம் அறிந்த வரையில் நாட்டிலுள்ள பெரும்பாலான ஜம்ஆப் பள்ளிவாசல்களில் அகதி மூல்விம்கள் பற்றி ஜம்ஆப் பிரசங்கம் செய்யப்பட்டுள்ளது. ஓரிரு பள்ளிவாசல்களில் அறிவில் குறைந்த பிரசங்கிகள் அகதிகள் பாவும் செய்தவர்கள் அதனால் தண்டி க்கப்பட்டார்கள் என்று கூறியதாக கேள்வி யுற்ற பொழுது கவலைப்படாமல் எவ்வாறு இருக்க முடியும்?

இந் நாளின் விஷேட ஏற்பாடாக கொள்ளுப்பிடிடி ஜம்ஆப் பள்ளிவாசலில் அகில இலங்கை ஜாம்யியத்துவும் உலமா சபைத் தலைவரும் மஹரகம் கூரியா அரபிக் கல்லூரி அதிபருமான மெளவிப் பூபாறக் (மதனி) அவர்களின் அகதி மூல்விம்கள் பற்றி விஷேட ஜம்ஆப் பிரசங்கம் செய்யப்பட்டது.

இதனை அன்று இரவே இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன மூல்விம் சேவையில் ஒளிபரப்பப்பட்டது. இப் பிரசங்கத்தின் போது மெளவிப் பூபாறக் அவர்கள் வடபகுதி மூல்விம் அகதிகளின் அவல வாழ்வை நன்றாக விளக்கப்படுத்தியதோடு ஏனைய மூல்விம்களுக்கு அவர்கள் மீதுள்ள கடமைகளையும் உணர்த்தினார். வடக்கு மூல்விம்களின் நல்வாழ்விற்ககாக ஒவ்வொருவரும் அல்லாஹ்விடம் பிரார்த் திப்படதோடு சகல வழிகளிலும் இம்மக்களுக்கு உதவுமாறும், இம்மக்களுது பிரச்சினையை தேசிய சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ரூபவாஹி னியில் கலந்து ரையாடல்

27.10.95 வெள்ளி மாலை 6.00 மணி தொடக்கம் 6.25 மணிவரை இலங்கை ரூபவாஹி னில் வடக்கு மூல்விம்கள் பற்றிய ஒரு கலந்துரையாடல் இடம் பெற்றது. இக்கலந்துரையாடலை கலாந்தி எம்.ஏ.நூஃமான் நெறிப்படுத்த NMRO

ஒன்று படுவோம்! வெற்றி பறவோம்!!

வின் தலைவர் கலாநிதி எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் செயலாளர் பொறியிலாளர் ஏ.எல்.புரஹானுத் தின் NMRO வின் சிரேஷ்ட உறுப்பினர் எம்.எம்.மன்குர் (முன்னைய நாள் வட்சிமுகு கல்விச் செயலாளர்) ஆகியோர் கருத்துக்களை பரிமாறி நாள்கள். நன்கு திட்டமிட்டு நடாத்தப்பட்டதால் இக் கலந்துரையாடல் மூலம் வடக்கு மூஸ்வில் அகதிகள் பிரச்சினை தெளிவாக வெளிக் கொண்டு வரப்பட்டது. (இதன் ஒளிப்பதில் வீட்டியோ கெச்ட் NMRO விடம் உண்டு).

வாணாலியில் விழேட் உரை

28, 29.10.95 சனி, நூயிறு ஆகிய நாட்களில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று பாலைகளிலும் சிங்கள, தமிழ், ஆங்கில அலை வரிசைகளில் இ.ஒ.ப.சூட்டுத்தாபனத்தின் சிங்களத்தில் அஷ்வெஷ்க் லாபிர் மதனி என்பவராலும், தமிழில் NMRO வின் செயற்குழு உறுப்பினர் எஸ்.எச். றிஸ்னி ஆசிரியரினாலும் ஆங்கிலத்தில் எம்.எம்.மன்குர் அவர்களினதும் விழேட் உரை ஒவ்வொன்றும் பதினெண்ணது நிமிடங்கள் இடம் பெற்றது.

கண்காட்சியும் பொதுக்கூட்டமும் - கொழும்பு

30.10.95 அன்று காலை 10 மணி தொடக்கம் கொழும்பு பொது நூலகத்தில் வடக்கு மூஸ்வில்களின், பாரம்பரியம் பற்றியும், அவர்கள் வெளியேற்றப்பட்ட விதமும், தற்போதைய அவர்களது அவல வாழ்க்கை பற்றியும் சித்தரிக்கும் புகைப்படங்கள், கருத்து ஒலியப்படங்கள், புள்ளி விபரங்கள் அடங்கிய புவியியல் வரை படங்கள் இன்னும் இலக்கிய வெளியீடுகள் ஆகியவைகள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பெருந்திரளான சிங்கள மக்களும் மற்றவர்களும் மிகவும் உருக்கத் துடன் பார்த்துவிட்டு குறிப்பேட்டிரும் தங்களது உள்ளுணர்வுகளையும் புதித்திருந்தனர். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களே அதிகளில் இக் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

மாலை 4.00 மணிக்கு இதே இடத்தில் காரி இஸ்மத் ற்மஸானின் கிராஅத் ஒலுவுடன் கலாநிதி எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் தலைமையில் பொதுக் கூட்டம் ஆரம்பமாகியது. இக்கூட்டத் திற்காக விழேட் பிரதிநிதிகளாக அழைக்கப் பட்டிருந்த பேச்சாளர்களுடன் சட்டத்தரணி ஜனாப்.எம்.என்.ச.கலைர் எம்பி, சட்டத்தரணி வரகுதேவ நான்யக்கார எம்.பி., ஏ.வி.எஸ்.ஹபித் எம்.பி. ஆகியோர் தவிர்க்க முடியாத காரணத்

தீணால் கலந்து கொள்ள முடியாததையிட்டு NMRO விற்கு அறிவித்ததுடன் இந் நோக்கங்கள் நிறை வேறுவதற்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரி வித்திருந்தனர்.

கொரவ தகவல் தொடர்பு பிரதி அமைச்சர் எஸ்.ஏ.செய்யித் அலவி மெளவானா அவர்கள் இப் பொதுக் கூட்டத்திற்கு சமூகம் தந்திருந்தார்கள். அவர் தனது உரையில் “நம் நாட்டு மக்களைப் பிரிப்பதற்கு இனங்களும் கலாச்சாரங்களும் காரணமாக இருக்கக் கூடாது அவைகள் தங்கள் தனித்துவத்தைப்பார்த்துக்கொடு வேண்டுமே ஒழிய அவை எதுவும் பிரிவினைக்கு வழிவகுக்கக்கூடாது. வெற்றுச் சாக்கு கூட நெருப்பை அனைக்க உதவும் அதுபோல் எங்களது அனைத்து முயற்சிகளும் சமாதானத்தை நோக்கியதாகவே அமைய வேண்டும்”. என்று குறிப்பிட்டார்.

அடுத்து உலக மனித உரிமைகள் அமைப்பின் இலங்கைப் பிரதிநிதி வண.யோஹ்ரன் தேவைனந்தா அவர்கள் சமாதானத் தீர்வின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அதற்காக தாங்கள் மூன்வைத்துக்கள் எட்டு அமச திட்டத்தைப் பற்றியும் பேசியதோடு “சமாதானம் என்பது வடக்கில் மீண்டும் மூஸ்விமகள் உரிமைகளோடு சூடியேறும் பொழுதே வெற்றியளிக்கும்” என்றும் குறிப்பிட்டார்.

அதனை அடுத்து வி.ஐ.எஸ்.ஜெயபாலன் கவிதை ஒன்றை வாசித்தார். கேட்போரை புல்லரிக்கச் செய்தது. அக் கவிதை (இவ் இதழில் இடம்பெற்றுள்ளது). அடுத்து சட்டத்தரணி எம்.என். ஜூப் (முன்னைநாள் எம்.பி) அவர்களது உரை உணர்ச்சிப்புரவாக அமைந்தது. அவர் வடக்கில் மூஸ்விமகள் எங்களை வாழ்ந்தார்கள் என்பதை தனது உரையின் மூலம் கண்முன் கொண்டுவந்தார்.

இறுதியாக செயலாளர் ஏ.எல்.புரஹானுத் தினின் நன் றியுரையுடன் பொதுக்கூட்டம் முடிவடைந்தது.

இக் கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் களும், மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதி களும் கலந்து கொண்டனர். எனினும் அகதி மக்களின் வரவு மிகவும் குறைவாகவே காணப்பட்டது. அன்றைய தினம் வேலைநாளாக இருந்த தனால் பொதுமக்கள் வரமுடியாமல் போயிருக்கலாம்.

கண்காட்சியும் பொதுக் கூட்டமும் - புத்தளம்

31.10.95 செவ்வாய்க்கிழமை புத்தளம் இப்புதுதா ஹோலில் காலை 10 மணிக்கு கண்காட்சி

ஒன்று டெவோம்! வெற்றி பொய்வோம்!!

ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பில் கண் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள காட்சிப் பொருட் களே இங்கும் அதிகமாக வைக்கப்பட்டிருந்தன. மேலதிதமாக சில புதியவைகளும் சேர்க்கப்பட்டு இருந்தன. பெருந் திரளான அகதி மக்கள் வந்து பார்வையிட்டனர். பாடசாலைகளிலிருந்து ஆசிரியர்களின் வழிநடத்தலுடன் மாணவர்கள் தங்களது சீருடையுடன் வந்து பார்வையிட்டுச் சென்ற காட்சி கண்கொள்ளாக காட்சியாகும். மாணவர்களுக்காக வடக்கு மூஸ்லிம்களின் அவைத்தை விளக்கும் விசேஷ உரையொன்று கலாந்தி எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ்வினால் நிகழ்த்தப்பட்டது. பல அகதி மக்கள் அவர்களது பழைய நினைவுகள் மீட்கப்பட கண்ணர் வடித்த காட்சி பரிதாபத்திற்குரியது.

புத்தளம் நகரம் எங்கும் மற்றும் பலாவி. கற்பிட்டி வீதியெங்கும் பேனர்கள் ஜந்து வருட பூர்த்தியானதை முன்னிட்டு தொங்கவிடப்பட்டிருந்தன. அகதி முகாம்களில் சுவரொட்டி கள் ஆங்காங்கே ஓட்டப்பட்டிருந்தன. கங்காட்சியைப் பார்ப்பதற்கும் மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கல்ந்து; கொள்வதற்குமாக பலபகுதிகளிலிருந்தும் விழேஷ வாகானங்களை ஒழுங்குபடுத்தி மக்கள் சாரசாரையாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் மக்கள் நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக வேண்டி மண்டபம் கொள்க்கூடிய மக்களை உள்ளெடுத்து மண்டபவாயிலுகே மூட வேண்டிய நிலையும் ஏற்பட்டது தவிர்க்கமுடியாத தொன்றாகி விட்டது.

இறுதியாக ஒருவாராக மாலை 4.30 மணிக்கு பொதுக் கூட்டம் கலாந்தி எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் தலைமையில் ஆரம்பமாகியது. எம்.எம். முஜிப்புர் ரஹ்மான் கிரா-அத் ஒதினார். அதில் வடக்கில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தினையும் பிரதிநிதிப் படுத்தக் கூடிய வகையில் அகதி முகாமில் வாழும்

ஜனாப்களான எம்.எலி.எம் ஜானைத் ஆசிரியர், ஹாஜா மஹ்தூம் ஜி.எஸ்.ஏ. நெளசர், மஹ்கம் ஆசிரியர் ஆசிரியர் பேசினார்கள். NMRO வின் பொருளாளர் எம்.எம்.அமின் (B.A) விழேஷ உரை நிகழ்த்தினார். இறுதியாக கூட்டம் மலீபிபுத் தொழகைக்கான அதானின் ஒளி பள்ளியிலிருந்து கேட்டதும் இனிதாக நிறைவேறியது. கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கல்ந்து கொண்டனர்.

பத்திரிகை அனுபந்தம், விளம்பரம்

27-31-10-1995 இக்கால கட்டத்தில் சிங்களம், ஆங்கிலம், தமிழ் பத்திரிகையில் விழேஷ கட்டுரைகள் பிரசரிக்கப்பட்டது. மேலும், ஞாபகார்த்த ஸ்டிக்கர்ஸ் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது.

ஜனாதிபதிக்கும் பிரபாகாரனுக்கும் பகிரங்க மடல்

இதில் விழேஷமாக நாட்டின் ஜனாதிபதி, சந்திரிகா பண்டார நாயக்காவிற்கும், தமிழ். வி.புவிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் பகிரங்க கடி.தம் அனுப்பப்பட்டது. “அதில் வடக்கு, கிழக்கில் நடைபெறுகின்ற கொடுரா யுத்தத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மரணமடைந்துள்ளனர். மேலும் சொத்துக்களையும் உடைமைகளையும் இழந்திருக்கிறார்கள் இந்நாட்டின் மூலின மக்களுமே அதனை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறான கொடுரா யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு இரு சாராரும் சமாதானப் பேச்சுக்களை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.”

இரு சாராரும் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபடும் பொழுது, வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மூஸ்லிம்களின் பிரச்சினைகளும் தேவைகளும் ஆராயப்பட்டு ஏற்றுக் கொள்ளும் தீர்வு எடுக்கப்படுவது அவசியமாகும்.

புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூஸ்லிம்களின் விபரம் தேவை

1990ஆம் ஆண்டிலிலுந்து வடபகுதியில் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விபரங்களை NMRO சேகரித்து வருகிறது. இதுவரையில் விபரங்களை அனுப்பி வைக்காதோர் அல்லது அன்மையில் புதிய முகவரிக்கு இடம் மாறிச் சென்றோர் உடனடியாகவே முழு விபரங்களையும் அனுப்பி வைக்கும் படி வேண்டப்படுகிறீர்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி :

NMRO
15 A, ROHINI ROAD
COLOMBO - 6

ஓன்று படுவோம்! வெற்றி பொறுவோம்!!

வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு விசேட அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான இலங்கை உயர்ஸ்தானிக வதிவிடப் பிரதிநிதியான திரு மேயர் அவர்களிடம் கையளிக்கப்பட்ட மகஜர்.

1990 ஒக்டோபர் மாதம் பிற்பகுதியில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்ற பயங்கர வாதக் குழுவினால் வடக்கைச் சேர்ந்த 75,000 முஸ்லிம்கள் பலவந்தமாக ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டார்கள்.

இவர்களுடைய பணம் சொத்துக்கள் எல்லாம் இந்த குழுவினால் சூறையாடப்பட்டது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக முஸ்லிம்கள் வடமாகாணத்திலே சமாதானமாக வாழ்ந்து வந்தார்கள். தமிழர்கள் பெரும்பான்மை சமுகமாகவும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் சிறு பான்மைச் சமூகங்களாகவும் காணப்பட்டனர்.

இம் முன்று சமூகங்களும் வடமாகா ணத்தை தமது சொந்த இடமாகக் கருதி வந்தனர்.

முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இப்பொழுது ஐந்து வருடங்களாகி விட்டன. இவர்கள் தாம் இருந்த பூமிக்கே போக விரும்புகின்றனர். ஆனால் பாதுகாப்புக் கருதி போக முடியாமல் இருக்கிறது. பெரும் பான்மையான முஸ்லிம்கள் புதுதளம், சூரநாகல், அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் தற்காலிகமான முகாம்களிலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் நன்பார்கள், உறவினர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். பல அமைப்புகளிடமிருந்து

உதவிகள் கிடைக்கின்ற பொழுதிலும் அவர்களுடைய வாழ்க்கை நிலை பரிதாபத்திற்குரியது. அவர்களுடைய வாழ்க்கை முறையே நீர்மூல மாக்கப்பட்டு அவர்களுடைய வாழ்க்கையின் பல அம்சங்களில் பாரிய வீழ்ச்சிக்கான அறிகுறிகள் தென்பட்டுகின்றன.

நாட்டின் பல பகுதிகளில் பாரிய வகுப்புக் கலவரங்கள் முன்னர் இடம் பெற்றிருக்கின்றன. இதன் நிமித்தம் பாதிக்கப் பட்டவர்கள் தற்காலிகமாக இடம் பெயர்ந்த பொழுதிலும் பின்னர் அவரவர் வாழ்ந்த பகுதிகளுக்கு மீண்டும் சென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் வடக்கு முஸ்லிம்கள் தங்களது தாயக மன்னிலிருந்து வெளியேற்றப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகியும் தமது சொந்த இருப்பிடங்களுக்கு செல்ல முடியாமல் இருக்கின்றனர்.

இந் நிலையில் வடமாகான முஸ்லிம் களுக்கு ஐ.நா. வினால் ஒரு விசேட அந்தஸ்து வழங்கப்பட்டு அதனடிப்படையில் பரிபானை மும், உதவியும் வழங்குமாறு வேண்டுகின்றோம்.

முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது மாத்திரமன்றி அவர்களது தாரமீக உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டிற்குள் தங்களது பூர்வீக இருப்பிட உரிமை மறுக்கப்பட்டவர்களின் பரிதாப நிலை ஐ.நா. விற்கு நன்கு தெரிந்திருக்கும். எனவே பலவந்த மாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மனித உரிமைகள் சம்பந்தமான விடையங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று

ஓன்று மடுவோம்! வெற்றி பொறுவோம்!!

நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இந்த முஸ்லிம்கள் ஏன் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? என்பதை சம்பந்தமாக உத்தி யோகப் பூர்வ விசாரணைகள் எதுவும் இதுவரை நடாத்தப்படவில்லை.

தமது உரிமைகளுக்காக போராடி வருவதாக கூறும் ஒரு இயக்கத்தினால், தம்முடன் ஜக்கியமாக அழைத்தியாக வாழ்ந்து வந்த முஸ்லிம் சிறுபான்மைச் சமூகம் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டமை ஜீரனிக்க முடியாத ஒரு செயலாகும்.

சர்வதேச செய்தி ஸ்தாபனங்கள் மனித உரிமைகளுக்காகவே இக் குழு போராடி வருவதாக பிரஸ்தாபித்து வருகின்றன. ஆனால் வடமாகான முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளுக்கும் மனித உரிமைகள் ரீற்பட்டமைக்கும் எதுவித பிரச்சார முக்கியத்

துவத்தையும் அவை கொடுக்கவில்லை.

அதுதோடு இவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது தாயகங்களுக்கு திரும்புவதற்கான பாதுகாப்பு உத்தரவாதும் கூட வலியுறுத்தப்படவில்லை.

ஆகேவ வெளியேற்றப்பட்ட வடமாகான முஸ்லிம்களின் உரிமைகளை கூடிய விரைவில் பெற்றுத்தர வேண்டுமென்று நாம் வலியுறுத்துகின்றோம்.

மனித உரிமைகளுக்காக சூரல் கொடுத்துவரும் ஜக்கிய நாடுகள் சபையும் அதன் தொண்டர் ஸ்தாபனங்களும் வடக்கு முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்தமான உரிமை மீறல்களையும் அடாவடித்தனங்களையும் ஜ.நா.விள் மனித உரிமைகள் சாசனத்தின் அடிப்படையில் கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.



UNHCR அலுவலகத்திற்கு முன்னால் 27.10.95 அன்று இந்தப்பகுதி கேரளங்களைப் பொறுத்து தலைவர் கலாந்தி ட. ஹரஸ்டுல்வாண்பு ஓ. தொண்டர்கள் சிலர் தலைவர் கலாந்தி ட. ஹரஸ்டுல்வாண்பு ஓ. தொண்டர்கள் சிலர்

ஒன்று படுவோம்! விவற்றி பெறுவோம்!!

அழுவதே விதியென்றால்

(வடக்கிலிருந்து மூஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு ஐந்தாண்டு முடிவடைந்ததையிட்டு (30.10.95) கொழும்பு நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற பொதுக் கூடத்தில் வஜுக்ஜெயாலன் என்பவரால் வாசிக்கப்பட்ட கவிதை.

என் தாம் மன்னின் புதல்வர் புதல்வியரே
தலைவனிந்தேன் சகோதரரே.....

1.
அன்னர்கள் நாம்கள் கொடுமை இழைத்தோம்.
உங்கள் மன்னைப் பறித்தோம்.
மாபாதகர்களாய் தொப்புத் தொடி அறுத்து
அன்னை மன் வழிநிற்றுந்துமை எடுத்தெறிந்தோம்.
அதன் பின்னும் ஐந்து வருடங்கள்
வடக்கில்
கொழும்பில்
உலகத்து நாடுகளில்
“நானென்ன தமிழ்க்கு காவலா” எனக் கேட்கும்
ஆதாமின் காமினைப் போல்
அருளாற்றுப் பேசி வந்தோம்.
இதன் பின்னும் கூட நிங்கள் எம்மை வெறுக்க வில்லை
எதிரினிலை எடுக்கவில்லை
இன்னமும் எம்மை அன்னா என நினைக்கின்றீர்.

“ “ “ ” ”

என்ன கொடுமை இழைத்தேம் தமிழர்களே
என்ன கொடுமை நாம்கள் இழைத்து விட்டோம்.
என்னுடைய வாழ் நாளில் மனிதர்களே உம்போல் இன்னுமோர்
வடபுலத்து முஸ்லிம் மனிதர்களே உம்போல் இன்னுமோர்
மகத்தான் இனத்வராக்க கண்டதில்லை
இது போன மாண்புதை உறவுகளை அறிந்ததில்லை
இதுதனைக்குப் பின்னும் ஈழத்தின் குயிலான
என்ன அழைத்து ஒரு பாடல் பாடென்றீர்
எதைப்பாடத் தோழர்களே எவன் பாட தோழியரே
என் கண்ணீரை என் வெட்கத்தை
என் இனத்தின் வரலாற்றுத் தலைகுனிவை
கையாலாகாத
என்போன்ற தமிழ்க்கலைருர்களின் பேடு மையை
எதைப்பாட தோழர்களே எவன்பாட தோழியரே
தவறியைப்பக்கலை தீருந்து வோம் என்றாலுக ஏதிர்ப்பின் மூன்
தலைவர்களே என்று தலைசாய்த்துக் கொண்ணின்பும்
இன்னும் சில கலைஞர்
இன்னும் சில அறிஞர்
எதேதோ நியாயங்கள்
எடுத்துரைக்கும் கயமைத்தன
எதைப்பாட தோழர்களே எவன்பாட தோழியரே.

“ “ “ ” ”

2.
இந்துக்கடலாடி எழுந்து வரும் ‘இளவாடை’
நீர் சிந்துகின்ற கூந்தல் துவட்டும் வட கரைகளிலே நீங்கள்
நொந்து வடித்த தன்னீர்
இதுவரைக்கும் காயவில்லை.
அன்றே அகலினைக் கல்லான எங்களது மன்னுக்கு மீண்டும்
நீங்கள் வந்து
மிதிக்கும் வரை விடவில்லை.

“ “ “ ” ”

ஒன்று படுவோம்! வெற்றி பெறுவோம்!!

உங்களிடம் பறித்தெடுத்த நெஞ்சக் கனவுகளை
நினைவுப் புதையல்கள்
உங்களது பிள்ளைகளின் எதிர்கால வரலாற்றை
மன்னரின் மேல் உங்களது மதலைத் தமிழ்
ஏன் மறைந்த தென்று அறியாத அங்கலாய்ப்பில்
உங்களது முன்னோரின்
எலும்புச் செல்வங்கள் உறங்குகிற
ஈமப் புதைகுழிகளை
அவர்கள் உதிரத்தில் செழித்த பழுத் தோட்டங்களை
அந்த தோட்டங்கள் மத்தியிலே
வாழ்நூல் வாழ்நூலையென் உங்கள் தலைமுறைகள்
“அல்லாஹு அக்஬ர்” என ஆர்ப்பரித்த பள்ளி வாசல்களை
எல்லாம் முன் வைத்து
உங்கள் காஷ்டியைத் தொட்டு
மன்னிப்பிர் என்றுவாய் விட்டலறாமல்
என்னினத்தின் கை விலங்கு
ஒரு போதும் ஒடிவதில்லை.

“ “ “ ” ”

3.
பாதகத்துக்கு
வருடங்கள் ஐந்தாச்ச
தவறு, வருடத்து, திருத்து வோம் என்றபடி
தலைவர்கள் வாக்களித்து
வருடம் இரண்டாச்ச
என்ன தமிழர்களே எல்லோரும் நித்திரையா....

“ “ “ ” ”

எல்லாம் அபகரிதது
நட்பில்லாச் சூரியனின் கீழே
உப்புக்கள் வழியே
ஒடென்று விரட்டி விட்ட
குற்றமெதுவும் அறியா இக்
குணக் குன்று மானிடங்கள்
ஐந்து வருடங்கள்
கண்ணரும் சோறும் கலந்தே புசிக்கின்றார்....
இன்னும் தமிழர் எல்லோரும் நித்திரையா இதுதானும்
தலைவர்களின் வாக்குறுதி முத்திரையா

“ “ “ ” ”

ஆறாம் வருடமும் இவர்கள்
அழுவதே விதியென்றால்
அழியட்டும் இந்நாடு
அழியட்டும் எனது இனம்
அழியட்டும் என் கவிதை
அழியட்டும் எனது தமிழ்

“ “ “ ” ”

* காயின் ஆதாமின் மகன் தனது தம்பியை
ரகசியமாக கொலை செய்தவன்.

வஜுக் ஜெயபாலன்.

வடக்கு முஸ்லிம் அகதிகள் பற்றிய சுய மதிப்பீடு

கலாநிதி எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ்

வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு வடக்கு முஸ்லிம் கள் வெளியேற்றப்பட்டு ஜந்து ஆண்டு நிறைவுக்காகப் புத்தளத்தில் (31 - 10 - 95) நடத்துப்பட்ட பொதுக் கூட்டத்தில் கலாநிதி எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் வினாவால் நிமுத்தப்பட்ட தலைமை உரை.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

மதிப்பிற்குரிய பெற்றோர்களே! சுதோதரர்களே! சகோதரிகளே!

வடமாகாணத்தில் முஸ்லிம்கள்

ஒரு சமுதாயம் தலைவரப்பற்றி சுய மதிப்பீடு செய்துகொள்வது அச்சமுதாயத்தின் எதிர்கால நன்நோக்கில் அவசியமானதாகும். வடமாகாண முஸ்லிம் கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு ஜந்து ஆண்டுகளாக விட்டன. எதிர் காலம் வெவ்வாறு இருக்கப் போகின்றது என்ற தெளிவற்ற நிலைமையில் இம்மக்கள் இன்று இருந்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் கடந்த ஜந்து ஆண்டுகளில் இச்சமுதாயத்திற்கு ஏற்பட்ட அனுபவத்தை இச்சமுதாயம் சுய மதிப்பீடு செய்வதும், இந்த சுயமதிப்பீட்டிலிருந்து கிடைக்கப் பெற்ற பாடத்தை இச்சமுதாயத்தில் எதிர்காலத் திட்டங்களுக்குப் பயன் படுத்துவதும் இச்சமுதாயத் தின் பொறுப்பாகும்.

உண்மையில் இச்சமுதாயத்தின் கடந்த ஜந்து வருடகால அனுபவம் மிகவும் பாரதாரமான பாதிப்புக்களைத்தந்த காலமாக இருக்கின்ற மையால் அப்பாதிப்பின் தாந்பரியத்தை மிக நுணுக்கமாக ஆராய்ந்தறிய வேண்டியது அவசியமாகும். அந்த அடிப்படையில் பின்வரும் வினாக்களை இச்சமுதாயம் மீட்டிக்கொள்வது பொருத்தமானதாகும். வடக்கு முஸ்லிம்கள் எனபவர்கள் யார்? இந்த மக்களுக்கு இன்றைய அகதி நிலை ஏற்படவும் அது இவ்வளவு காலம் நீடிக்கவும் காரணம் என்ன? இந்த

சூரதிஸ்டவசமான ஒரு வரலாற்று அனுபவம் இம்மக்களின் பிழையான கடந்தகால நிலைப் பாட்டினால் ஏற்பட்டதா? அல்லது அது உள்ளூர், தேசிய, சர்வதேச சக்திகளின் பிழையான வழிநடத்தலால் உருவானதா? என்ற வினாக்களுக்கு நாம் விடைகான வேண்டும்

வடக்கு முஸ்லிம்களின் வாழ்வும், வரலாறும் உலகம் அறிந்த ஒன்று.கி.பி. 7ம் நூற்றாண்டி விருந்து இம்மக்கள் அப்பிரிதைசங்களில் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் தெட்டத்தெளிவாகக் காணப்படுகின்றன. அன்றிலிருந்து இன்றுவரை இஸ்லாமிய சமய அடிப்படையிலான தனித்துவம் கொண்ட மக்களாக இம்மக்கள் வடக்கில் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் என்பதும் உண்மை. இம்மக்களுக்கு உரிமையாக இருந்த சொத்துக்கள், பாரம்பரியமாக வந்தவைகளாகவும், நியாயமாக உழைத்தவைகளாகவும் இருந்தன.

இம்மக்களின் வரலாற்றுக் கலாச்சாரப் பொருளாதாரப் பாரம்பரியம், வடமாகாணத்தின் பாரம்பரியக் குடிகள் என்ற உரிமையை அளிக்கின்றது. இம்மக்கள் மாற்றார் வீட்டுப் புதல்வர்கள் அல்ல. வடக்கு மண்ணிலேயே பிறந்து, வளர்ந்து, பரம்பரை கண்டவர்கள். வடக்கு மண்ணின் அருமையை நியாயமாக, சரியாக, தூர்மையாகப் பயன்படுத்தியவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதனால்தான் ஒரு இன ஜக்கியப் புரிந்துணர்வு வாழ்க்கையை இம்மக்கள் தமிழ்ப் பெரும்பான்மை மக்களோடு காலாகாலமாக வைக்கக் கூடியதாக இருந்தது. உண்மையில் வடக்கில் தமிழ்முஸ்லிம் உறவின் அடிப்படையின் ஆழம் இன்னும் ஆராய்ப்பட வேண்டிய வையாகும். ஏனென்றால் ஒரு பல்லினச் சூழலில் அச்சமுகக் கூட்டுறவிற்கு, இன ஜக்கியத்திற்கு, புரிந்துணர்விற்குப் பொருத்தமான பங்களிப்பை வடக்கு முஸ்லிம் சமுதாயம் மிக நீதானமாக கடந்த காலத்தில் அளித்திருக்கின்றது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

உண்டு படிமோம்! வெற்றி பறுவோம்!!

பலவந்த வெளியேற்றம்

வடக்கிலிருந்து மூஸ்லிம்கள் ஏன் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள்? வடக்கில் மூஸ்லிம்களின் வாழ்வுரிமை உட்பட ஏனைய எல்லா உரிமைகளும் ஏன் பறிக்கப்பட்டன? இந்த வினாக்களுக்கு நியாயமான விடையை வெளியேற்றியவர்கள் இதுவரையில் சூறவில்லை. வெளியேற்றப்பட்ட அகதிகள் இதற்கான காரணத்தை உலகரியக் கூறவும் இல்லை. மற்றவர்களால் நடுநிலையில் நின்று நியாயம் அறிந்து இப்பலவந்த வெளியேற்றத் திர்கான பரிகாரம் தேடவும் முயற்சிக்கப் படவில்லை.

இந்தக் கண்ணோட்டத்தில் இரண்டு வினாக்களை வெளியேற்றப்பட்ட சமூகம் தமது சுய மதிப்பீட்டிற்காக எழுப்ப முடியும்.

1. முதலாவது இலக்கையின் இனப் பிரச்சினையில் தமிழர் பக்கோமோ, சிங்களவர் பக்கோமோ சாராமல் நடுநிலையில் இருந்தது வடக்கு மூஸ்லிம்களைப் பொறுத்தவரை சரியா? அத்துடன் தமிழ்ப்பேசும் மூஸ்லிம் கள் என்பதால் தமிழ் மக்களின் தமிழ்த் தாயக இலட்சியத் தொடு தம் மை இனைத்திருக்க வேண்டுமா? என்பதாகும். இந்த வினாக்களுக்கு சாதகமான பதில் கொடுக்க இச்சமுதாயம் நடந்து கொண்டிருந்தால் இச்சமுதாயத்தின் வரலாற்று, சமய, இன, கலாச்சாரப், பாரம் பரிய தனித்துவம் என்ற அம்சம் பொருளாற்றதாகின்றது. இத்தனித்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தால் இனப் பிரச்சினையில் நடுநிலைமை வசிப்பதை விட வேறு எந்த மாற்று வழியும் இந்தச் சமுதாயத்திற்கு இல்லாதிருந்தது. ஒரு சமுதாயம் தனித்துவமாக இருக்கக் கூடாது, இருக்க நினைக்கக் கூடாது. இருக்க முயற்சிக்கக் கூடாது என்று கூறுவது மனிதாபிமானத்திற்கும் அடிப்படை மனித உரிமைக்கும் முரணானதாகும். அந்த அடிப்படையில் தமிழ் சிங்கள இனப் பிரச்சினையில் மூஸ்லிம்களின் நடுநிலைமையை பொருத்தமுடையது, நியாயமானது எனக் கூறலாம்.

2. இரண்டாவது L.T.T.E.யினது பலவந்த வெளியேற்றத்தை. இச்சமூகம் எதிர்த் திருந்திருக்கக் கூடாதா? என்ற வினாவிற்கும் நாம் விடை காண வேண்டும். அந்த

அடிப்படையில் வடக்கு மூஸ்லிம்களைப் போன்ற பிரதேசம் முழுவதும் பரவலாக வாழ்ந்த சிறுபான்மை இனம் பலம் வாய்ந்த ஆயுதக் குழுவின் முன்னால் தமது வெளியேற்றத்தை தடுத்து; நிறுத்தி இருக்க முடியாது. ஆகவே வெளியேற்ற உத்தரவை நூறு வீதம் கடைப்பிடிப்பதை விடவேறு மாற்று வழியும், அப்போது இந்த சமுதாயத்திற்கு இருந்திருக்கவில்லை. பின் ஆயுதக்கட்டளைக்கு அடிப்பணிந்து; வெளியேறுவதன் மூலம் தமது உயிர்களையும், மானத்தையும் பாதுகாத்துக் கொண்டோம் என்று வெளியேற்றப்பட்ட மக்கள் பெருமூச்சு விடுவதை நாம் தெளி வாக உணர்க்கூடியதாக இருக்கின்றது.

ஆனால் பலவீனமான ஒரு சமுதாயம் வெளியேறும்படி பலவந்தப்படுத்தப்பட்ட போது தேசிய, சர்வதேசிய சமூகம், கைகட்டி வாய் பொத்தி இருந்தது. ஏன்? என்று வடக்கு மூஸ்லிம்கள் கேட்க விரும்புகின்றார்கள்.

முதலில், உடன்பிறந்த சகோதரர்களுக்குச் சமமாக மதித்த தமிழ் சகோதரர், சகோதரிகளே! நாம் உடுத்த உடையோடு, வெறும் கையோடு வெளியேற்றப்படுவதை பார்த்து, கொண்டிருந்தீர்களே. அந்த வெளியேற்றத்திற்கெதிரரக, வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்த ஏன் முயற்சிக்க வில்லை? தமிழ் அறிஞர்களே! தமிழ் மக்கள் இனப் புறக்கணிப்பிற்கு உட்பட்டபோது, இனப்படுகொலைக்கு உட்பட்டப் போது உலகவாவ குரல் எழுப்பினர்களே, மூஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது ஏன் பேசாதிருந்தீர்கள்? தமிழ்ப் பெரும்பான்மையினர் மூஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக எடுத்த முயற்சி தமிழ் இலட்சியத்திற்கு அந்தகம் விளைவிக்கும் என்பதாலா? என்று கேட்க விரும்புகின்றோம்.

தேசிய சமூகத்தினரே! இந்த நாட்டில் ஒரு அரசாங்கம் இருந்தும், தேசிய இராணுவம் இருந்தும் பலவந்த வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்தக் கூடிய ராஜதந்திரமும், சர்வதேச செல்வாக்கும் இருந்தும் அநாதரவான ஒரு சிறுபான்மையினர் வடக்கிலிருந்து கூட்டு மொத்தமாக தட்டத்தெறியப்பட்டபோது; வாழாதிருந்தீர்களே ஏன்? இந்நிகழ்ச்சி பெரும்பான்மை சிங்களவர்களுக்கு நிகழ்நிதிருந்தால், இதனை சர்வதேசமட்டத்திற்கு கொண்டிட சென்றிருப்பீர்களே? இல்லையா?

சர்வதேச சமூகத்தினரே! உங்களின் சர்வதேச அமைப்புகளின் கூறுகளான ICRC, UNHCR

ஒன்று படிமோம்! வெற்றி பறுமோம்!!

போன்ற அமைப்புக்கள் வடக்கில் மூஸ்லிம்கள் வெளியேற் றப்படுவதை அவதானித்துக் கொண்டிருந்தும் கூட, சர்வதேச செல்வாக்கின் மூலமாக ஏன் அதனைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை?

மனித உரிமைக்குக் குரல் கொடுக்கும் ஜக்கிய நாடுகள் சபையினரே! வடக்கு மூஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது, பொல்லியா விலிருந்து மூஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும், தென்கிழக்காசியாவிலிருந்து சீனர் வெளியேற்றப் பட்டதற்கும் சமமானது; அல்லவா? சீனர் சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் அமைக்கஞ்சிக்குப் பாதுகாப்புக் கொடுத்ததைப் போல் வடக்கு மூஸ்லிம்களுக்கு பாதுபாப்புத்தர ஏன்மறுத்து? இந்த பலவந்த வெளியேற்றத்தின் முக்கியத்துவம் மறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டதன் காரணம் என்ன? பலவந்த வெளியேற்றத் திற்குப்பட்ட இம்மக்கள் இன்னும் வடக்கிற குத்திரும்பமீஸுழியாத நிலையில் காணப்படுகின்றார்களே! இம்மக்களின் நிலையில் மாற்றம் ஏட்பட நீங்கள் இதுவரை செய்ததென்ன?

வடக்கு மூஸ்லிம்கள் பற்றிய தேசிய, சர்வதேச கண்ணோக்கானது இதுவரை இம்மக்களின் விடிவுக்காக இருக்கவில்லை என்பது புலனா கிள்ளது. அதற்கு யார் காரணம்? என்ற அமசத் தையும் நாம் சீர்தாக்கி பார்க்கத்தான் வேண்டும்.

அகதி வாழ்க்கை

அதே நேரத்தில் கடந்த ஜந்து வருடத்தில் அகதி வாழ்க்கையின் பிரதிபலன்களை நாம் மதிப்பிட்டாக வேண்டும். வெளியேற்றப்பட்டு, வெறுங்கூக்கோடு வந்த நாம் ஓலைக் குடிசைகளில் சமைப்பதற்கும், உங்குவதற்கும் தேவையான சில உடமைகளோடு இன்று வாழ்கின்றோம். ஒரு கண்ணோட்டத்தில் இவ்வாறு அளிக்கப்பட்ட அபயத்தை சாதகமாக நாம் நோக்கலாம். அதேநேரத்தில் ஜந்து வருடத்திற்கு முந்திய எமது நிலையோடு இன்றைய ஆரோக்கியத்தை, போசாக்கை, உள்வியல் ஸ்திரத்தை ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது ஒரு பாரதூரமான சமூக ஆரோக்கிய வீழ்ச்சியை நாம் அவதானிக்கலாம்.

இந்த அடிப்படையில் அகதி மூஸ்லிம்களின் கல்வியை எடுத்துக் கொள்வோம். ஜந்து வருடத்திற்கு முன்னர் இருந்த நிலையோடு இன்றைய பாடசாலை செல்கின்ற ஆண், பெண்களின் விகிதாசாரத்தை, உயர் கல்வி கற்பவர்களின் விகிதாசாரத்தை, பல்கலைக்கழகம்

செல்பவர்களின் விகிதாசாரத்தை ஒப்பிடும் போது படிப்படியான வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. புள்ளிவிபர ரீதியான எண்ணிக்கைகள் இச்சமுதாயத்தின் இளம் சிறார்களின் கல்வி எதிர்கால நோக்கில் மிகப் பயங்கரமான ஒரு நிலையை எடுத்துக்காட்டுகின்றது என்பது உண்மையாகும்.

இது போலவே இச்சமுதாயத்தின் ஒழுக்கம் கலாச்சாரம் ஆகியவற்றிலும் பாரதூரமான தாக்கம் காணப்படுகின்றது. அவற்றை இங்கு விபரித்து கூற வேண்டிய அவசியமில்லை.

மொத்தத்தில் முகாம் கலாச்சாரம், ஒரு நால்ல நிலையில் வாழ்ந்து வந்த சமுதாயத் தின், சமுதாயப் பண்டிகளை அழித்தொழித்துக் கொண்டிருக்கின்றது. வடக்கு மூஸ்லிம்களை நாளைய நிலையைப் பற்றிய சிந்தனை யற்றவர்களைக் கி இன்றைய நிவாரணத்திற்காக இருந்து நிற்கின்ற ஒரு சமுதாயமாக மாற்றிக் கொண்டு வருகின்றது. எதிர்கால சவால்களை எதிர் கொள்வதற்குத் திராணியுற்ற சமுதாயமாக இச்சமுதாயத்தை மாற்றிக் கொண்டிருக்கின்றது.

இதற்கு என்ன காரணம்.

கடந்த ஜந்து வருடங்களில் இந்நிலை இம்மக்களுக்கு உருவாகக் காரணம் என்ன? இதற்குப் பல காரணங்களைக் கூறலாம். ஒன்று பலவந்த வெளியேற்ற காலத்திலிருந்து இற்றைவரை, இம்மக்களின் பலவந்த வெளியேற்றத்தின் அடிப்படைக் காரணம் என்ன என்பது பற்றியும், இவ்வெளியேற்றத்தின் தாக்கம் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கப் போகின்றது, என்ற அமசத்தில் விளக்கமின்மையும், தேசிய, சர்வதேச மட்டத்தில் காணப்பட்டத்தை முக்கிய காரணமாகும். இம்மக்கள் தற்காலிக இடம் பெயர்க்கு உட்பட்டவர்களாகக் கருதப்பட்டார்கள். அந்தக் கண்ணோட்டத்தில் தற்காலிக நிவாரண உதவி தேசிய, சர்வதேச சமுகத்தினால் செய்யப் பட்டன. தற்காலிகமாக தற்காலிக நோக்கத்தில் வழங்கப்பட்ட வாழ்விடம் ஏனைய அடிப்படைத் தேவைகள் அம்மக்களுக்கு தற்காலிகமாக இதுவரை ஜந்து வருடங்களை ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக் கண்ணோக்கில் மிக நீண்ட காலத்தை எடுத்து விட்டது.

இம்மக்களின் பலவந்தமான வெளியேற்றம் தமிழ்த் தீவிரவாதிகளின், தமிழ்த்தாயகக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்பதுவும், தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு

ஓன்று மடுவோம்! வெற்றி செறுவோம்!!

அரசியல் ரீதியான தீர்வு ஒன்று ஏற்படும்வரை ஆயுத ரீதியான தமிழ்த் தீவிரவாதம் நீடி தத்திருக்கும் என்பதுவும், அதுவரையில் ஆயுதக் குழுவினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம் களுக்கு, வடக்கிற்கு மீன்வதற்கு வாய்ப்பில்லை என்பதும் சரியாக உணரப்பட்டிருந்தால் இதற்குப் பொருத்தமான நிவாரண புனர்வாழ்வுத் திட்டம் இம்மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும். அவ்வாறான திட்டம் ஒன்று நிச்சயமாக இன்று நடைமுறையில் இருக்கின்ற நிவாரண, புனர்வாழ்வுத் திட்டத்தை விடசிறப்பாக, சீரியதாகக் காணப்பட்டிருக்கும். நீண்டகால நோக்கில் நிவாரண புனர்வாழ்வுத் திட்டங்கள் முன்வைக்கப் பட்டிருந்தால் நிச்சயமாகப் படிப்படியான சமுதாய முன்னேற்றத்தை இச்சமூகத்தின் கல்வியில், ஆரோக்கியத்தில், ஏனைய அம்சங்களில், கடந்த ஜந்து வருட காலத்தில் கட்டி எழுப்பியிருக்க முடியும். அதேநேரத்தில் அரசியல் ரீதியான தீர்வுகளுக்கான முயற்சிகளும் மேற் கொள்ளப் பட்டிருக்கும்.

இந்தக் கண்ணோட்டத்தில் தேசிய அரசாங்க, சர்வதேச சமூகம் குறிப்பாக ஜக்கிய நாடுகள் சபை பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு மக்களை “உள்நாட்டில் இடம் பெயர்ந்த வர்களாக” வரைவிலக்கணப்படுத்தியது, தவறாவதாகும்.

இரண்டாவதாக, முஸ்லிம்களை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அரசியல் சக்திகள் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்திற்கும் அதன் வெளிப்பாடான நீடி தத்திருக்கும் அதுத் துவையிக்கும் சரியாக பொருத்தமான முக்கியத்துவம் கொடுக்கத் தவறிவிட்டன. சிங்கள தமிழ் முஸ்லிம் இனப் பிரச்சினையில் அதிகாரப் பகிரவேடு தொடர்புடைய அம்சங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் முக்கியத்துவம் கொடுத்ததே தவிர வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்துடன் கூடிய நடைமுறைப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சிக்க வில்லை. அதிகாரப் பிரச்சினைக்கு கொடுக்கப்படக் கூடிய முக்கியத்துவம் இக்கட்சியின் நீண்டகால அரசியல் நோக்கத்திற்கு குறிப்பாக தெள்கிழக்குப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட முஸ்லிம்களுக்கான அதிகாரப் பகிரவிற்கான முக்கியத்துவத்தை தேசிய மட்டத்தில் குறைத்துவிடும் என்றும் இக்கட்சி கருதியது.

ஆனால் வடக்கு முஸ்லிம்களுக்கு நடந்த பலவந்த வெளியேற்றம் போன்ற ஒன்று இலங்கையின் எந்தப்பிரதேச முஸ்லிம்களுக்கும் நடக்கக்கூடியது என்பதன் நிதர்சன உண்மையை

இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் அறிந்திருக்க வில்லை. இந்நாடு முழுவதும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றார்கள். ஆட்சி ரீதியாக, ஆயுத ரீதியாக முஸ்லிம்கள் தமிழைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய குழந்தை இந்நாட்டில் ஏற்படவுமில்லை. ஆகவே இன ஜக்கியம், புரிந்துணர்வு ஆகிய அம்சங்கள் இலங்கை முஸ்லிம் களின் வாழ்க்கையின் அடிப்படையானதாகும். இக்கண்ணோட்டத்தில் ஒரு பிரதேச முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் ஏனைய, எல்லாப் பிரதேச முஸ்லிம்களாலும், மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். வெளியேற்றப்பட்ட பிரகாவது மீள் வடக்கில் குடியேற்றத்திற்கு முயற்சிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்நாட்டு முஸ்லிம்களின் அரசியல் சாணக்கியமற்ற தன்மையையும் சுய நல அரசியல் வெளிப்பாட்டையும் வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தை தமது அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்திய முறையிலிருந்து அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

முன்றாவதாக, அல்குர்ஆன் கூறுவதுபோல் “ஒரு சமூகம் தனது நிலையிலிருந்து மீட்சி பெறுவதற்குத் தாமாக முயற்சிக்காதவரை அல்லாஹ் உதவுவதில்லை” என்ற கண்ணோட்டத்தில் வடக்கு முஸ்லிம் அகதிகள் தமது பிரச்சினைக்கு, தமது விடிவிற்கு, தமது எதிர்காலத்திற்கு என்ன செய்தார்கள் என்பதையும் நாம் நமக்குள் கேட்டேயாக வேண்டும். கடந்த காலங்களில் தற்காலிக நிவாரணத்தை முழுமையாக நாம் இருந்தோம். குறுங்கால வசதிகளை எதிர்பார்த்தோம். கட்சிகளாக, நிவாரண அமைப்புகளாக தனிப்பட்டவர்களாகப் பிளவுபட்டோம். இதன் மூலம் பிறர் எங்களின் தலைவரிதியைத் தீர்மானிப்பதற்கு நாங்கள் அனுமதித்தோம். கடந்த ஜந்து வருடால் எமது தவறுகளின் வெளிப்பாடுதான் இன்றைய எமது இழிநிலையாகும். நாளை என்ன எங்களுக்கு நடக்கும் என்ற தெளிவெற்றவர்களாக இருந்து கொண்டிருக்கின்றோம். எதிர்காலத்தில் எது எங்களுக்குப் பொருத்தமானது என்பதைக் கூறுவதற்குத் தீரானியற்றவர்களாக இருந்து கொண்டிருக்கின்றோம்.

எதிர்காலம்

கடந்த காலம் எமக்குப்படிப்பினை ஒன்றைத் தருவதாக நாங்கள் கொண்டால், அந்த

ஓன்று படுவோம்! வெற்றி பொறுவோம்!!

படிப்பினையிலிருந்து நாம் படிக்கின்ற பாடமானது எமது நிலையை நாம் சீர்தாக்கிப் பார்ப்பதுவும், அதற்கான பரிகாரம் காணப்பதுமாகும்.

எமது இன்றைய நிலை என்ன? அகதி களாக ஜந்து வருட காலத்தைக் கடத்தி விட்ட நிலை. அதுமியாக வாழ்கின்ற பிரதேசங்களில் அகதி நிலைமையில் 'மீள் குடியேற்றம்' என்ற அழகான வார்த்தைக்குள் புகப்போகின்ற கால கட்டம். தேசிய மட்டத்தில் இனப்பிரச்சினைக் குட்பட்ட சிங்கள் தமிழ் முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வுத்தத்திட்டத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற போது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் பற்றியோ, வடக்கில் அவர்களின் மீள் குடியேற்றம் பற்றியோ, பாது காப்பு பற்றியோ கிஞ்சித்தேனும் சிந்திக்கப்படாத காலகட்டமாகும்.

இவும்சம் கொண்ட இக்கால கட்டத்தில் ஒரு சுய சிந்தனை கொண்ட ஒரு சமுதாயம் எதனைக் கருத்தில் எடுக்க யேண்டும்? எவ்வாறு கருத்தில் எடுக்க வேண்டும்? என்பவைகள் முக்கியமானவையாகும்.

மீள் குடியேற்றமொன்று தவிர்க்கப்பட முடியாததென்றால், அது எவ்வறான ஒரு மீள் குடியேற்றமாக இருக்க வேண்டும்? அது என்னைன் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்? அது எந்த வகையில் வடக்கில் முஸ்லிம்கள் மீண்டும் குடியேறுகின்ற இறுதி இலட்சியத்திற்குத் தடையாக இருக்காது என்பதை அகதி மக்கள் கூறியாக வேண்டும். மீள்குடியேற்ற முயற்சியுடன் தொடர்புடையவர்களுக்கு இவுக்கதி மக்களின் அபிலாசையில் தேசிய, சர்வதேச கூட்டு முயற்சியான இந்த மீள் குடியேற்றத்தின் காரணக்கர்த்தாக்கள் கவனம் செலுத்தியோதான் ஆகவேண்டும். இனியும் நாங்கள் பிரிரின் பகடைக் காம்களாக மாறிவிடக்கூடாது. அது நியாயமும் இல்லை. தர்மமும் இல்லை.

தேசிய, சர்வதேசிய சமூகம் வடக்கு முஸ்லிம்களின் பலவந்தமான வெளியேற்றத்தையும், அதனைத் தொடர்ந்த அகதி நிலையையும் நிச்சயம் பரிசீலனைக்குட்படுத்த வேண்டும். இந்த உலகின் மனித உரிமை மீறவின் மகுடமாகக் காணப்படும் வடக்கு முஸ்லிம்களின் மனித உரிமை மீறல் ஒதுக்கப்படக்கூடாது.

இதுபோன்றே முஸ்லிம்களின் வடக்கிலான மீள் குடியேற்றமும், அரசியல் உரிமைகளுமாகும். இந்த நாட்டின் இனப்பிரச்சினை வரலாற்றில்

"வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை" ஒரு தனித்து வமான ஒன்றாகும். சமாதான சூழ்நிலையில் ஒரு தனித்துவமான இனம் கூட்டு மொத்தமாக வாழ்வரிமையும், ஏனைய உரிமைகளும் பறிக்கப்பட்டு ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டதற்கு சமமான ஒரு நிகழ்ச்சி இலங்கையின் மிக அண்மைக்கால வரலாற்றில் இருந்திருக்க வில்லை. ஆகவே இலங்கையின் இனப்பிரச்சினையில் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை தனித்துவமாக நோக்கப்பட வேண்டும். இம்மக்களின் பலவந்த வெளியேற்றப்பிரச்சினை முஸ்லிம்களின் பிரச்சினை என்ற பொதுக்கூடைக்குள் போடப்படக்கூடாது. அதன் மூலம் இம்மக்களின் பிரச்சினைக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட முயற்சிக்கப்படவும் கூடாது. அது நியாயமும் இல்லை.

அவ்வாறாயின் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை தனித்துவமாக நோக்கப்பட்டு அதற்கான பரிகாரம் பேச்சுவார்த்தை மூலமாகவும், யாப்பு ரீதியாகவும் காணப்பட வேண்டும். அதனைக் கேட்பதற்கான உரிமை வடக்கு முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. அதனை செவி சாய்த்துப் பரிசீலிப்பதற்கான கடமை ஏனைய முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இருக்கின்றது. இனப்பிரச்சினையோடு சம்மந்தப்பட்ட வர்களும், தேசிய, சர்வதேச சமூகத்தினரும் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை கொடுக்க வேண்டியது அவசியமான தாகும். அவ்வாறான முயற்சி மனிதாபிமானத்திற்கு உட்பட்டதாகும்.

எமது உரிமைக்காக, நாம் எழுப்புவின்ற குரல் எமது நாளாந்த நிவாரணத்தைப் பாதித்துவிடும் என்று அகதி மக்கள் நினைக்கக் கூடாது. குறங்காலத்தில் மட்டுமல்ல நீண்ட காலத்திலும் இச்சமுதாயத்தின் நலனுக்காகச் செய்யப்படும் முயற்சிகளே அவையாகும்.

வடக்கு முஸ்லிம்கள் ஊர்தீயாக, முகாம் ரீதியாக, நிவாரண அமைப்பு ரீதியாக, கட்சி ரீதியாக பிளவுப்பட்டு இந்த இலட்சியத்தை அடைய முடியாது. பொது இலட்சியத்திற்காக நாம் ஒன்றுபட வேண்டும். தெளிவான தீர்காலச் சிந்தனையோடு ஒன்றுபட்ட குரவில் எமது கருத்துக்களை முன்வைத்தால் ஒரு தாக்கமுடைய சக்தியாக பிரதிபலிப்புக்களைத் தரும் முயற்சியாக அமையும்.

அவ்வொற்றுமைக்காக, ஒற்றுமையின் வெற்றிக்காக எமது சமுதாய, எதிர்கால நலனுக்காக இந்நாட்டின் ஒற்றுமைக்கும், சமாதானத்திற்கும், இனஜக்சியத்திற்கும், சபீட் சத்திற்கும் நாம் இன்றைவையைப் பிரார்த்திப்போம்.

ஒன்று படுபோம்! வெற்றி பறுவோம்!!

அரசியல் ரீதியான தீர்வு ஒன்று ஏற்படும்வரை ஆயுத ரீதியான தமிழ்த் தீவிரவாதம் நீடி தத்திருக்கும் என்பதுவும், அதுவரையில் ஆயுதக் குழுவினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம் களுக்கு, வடக்கிற்கு மீள்வதற்கு வாய்ப்பில்லை என்பதும் சரியாக உணரப்பட்டிருந்தால் இதற்குப் பொருத்தமான நிவாரண புனர்வாழ்வுத் திட்டம் இம்மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும். அவ்வாறான திட்டம் ஒன்று நிச்சயமாக இன்று நடைமுறையில் இருக்கின்ற நிவாரண, புனர்வாழ்வுத் திட்டத்தை விடசிறப்பாக, சீரியதாகக் காணப்பட்டிருக்கும். நீண்டகால நோக்கில் நிவாரண புனர்வாழ்வுத் திட்டங்கள் முன்வைக்கப் பட்டிருந்தால் நிச்சயமாகப் படிப்படியான சமூதாய முன்னேற்றத்தை இச்சமூகத்தின் கல்வியில், ஆரோக்கியத்தில், ஏனைய அம்சங்களில், கடந்த ஜந்து வருட காலத்தில் கட்டி எழுப்பியிருக்க முடியும். அதேநேரத்தில் அரசியல் ரீதியான தீர்வுகளுக்கான முயற்சிகளும் மேற் கொள்ளப் பட்டிருக்கும்.

இந்தக் கண்ணேணாட்டத்தில் தேசிய அரசாங்க, சர்வதேச சமூகம் குறிப்பாக ஜக்ஷியநாடுகள் சபை பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு மக்களை “உள்நாட்டில் இடம் பெயர்ந்த வர்களாக” வரைவிலக்கணப்படுத்தியது, தவறானதாகும்.

இரண்டாவதாக, முஸ்லிம்களை பிரதி நிதித்தவப்படுத்துகின்ற அரசியல் சக்திகள் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்திற்கும் அதன் வெளிப்பாடான நீடி தத்திருக்கும் அகதி நிலை மைக்கும் சரியாக பொருத்தமான முக்கியத்துவம் கொடுக்கத் தவறிவிட்டன. சிங்கள தமிழ் முஸ்லிம் இனப் பிரச்சினையில் அதிகாரப் பகிரவோடு தொடர்படைய அம்சங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் முக்கியத்துவம் கொடுத்ததே தவிர வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்துடன் கூடிய நடைமுறைப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சிக் கிளில்லை. அதிகாரப் பிரச்சினைக்கு கொடுக்கப்படக கூடிய முக்கியத்துவம் இக்கட்சியின் நீண்டகால அரசியல் நோக்கத்திற்கு குறிப்பாக தெள்கிழக்குப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட முஸ்லிம்களுக்கான அதிகாரப் பகிரவிற்கான முக்கியத்துவத்தை தேசிய மட்டத்தில் குறைத்துவிடும் என்றும் இக்கட்சி கருதியது.

ஆனால் வடக்கு முஸ்லிம்களுக்கு நடந்த பலவந்த வெளியேற்றம் போன்ற ஒன்று இலங்கையின் எந்தப்பிரதேச முஸ்லிம்களுக்கும் நடக்கக்கூடியது என்பதன் நிதர்சன உண்மையை

இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் அறிந்திருக்க வில்லை. இந்நாடு முழுவதும் முஸ்லிம்கள் சிறுபானமையினராக வாழ்கின்றார்கள். ஆட்சி ரீதியாக, ஆயுத ரீதியாக முஸ்லிம்கள் தமிழைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய குழுநிலை இந்நாட்டில் ஏற்படவுமில்லை. ஆகவே இன ஜக்ஷியம், புரிந்துணர்வு ஆகிய அம்சங்கள் இலங்கை முஸ்லிம் களின் வாழ்க்கையின் அடிப்படையானதாகும். இக்கண்ணேணாட்டத்தில் ஒரு பிரதேச முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் ஏனைய, எல்லாப் பிரதேச முஸ்லிம்களாலும், மிகக் கடுமையாகக் கண்டிக்கப் பட்டிருக்க வேண்டும். வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தைக் கடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். வெளியேற்றப்பட்ட பிரகாவது, மீள் வடக்கில் குடியேற்றத்திற்கு முயற்சிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்நாட்டு முஸ்லிம்களின் அரசியல் சாணக்கியமற்ற தன்மை யையும் சய நல அரசியல் வெளிப்பாட்டையும் வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தை தமது அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்திய முறையிலிருந்து அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

உள்நாவதாக, அல்குருஆன் கூறுவதுபோல் “ஒரு சமூகம் தனது நிலையிலிருந்து மீட்சி பெறுவதற்குத் தாமாக முயற்சிக்காதவரை அல்லாஹ் உதவுவதில்லை” என்ற கண்ணேணாட்டத்தில் வடக்கு முஸ்லிம் அகதிகள் தமது பிரச்சினைக்கு, தமது விடிவிட்டு, தமது எதிர்காலத்திற்கு என்ன செய்தார்கள் என்பதையும் நாம் நமக்குள் கேட்டேயாக வேண்டும். கடந்த காலங்களில் தற்காலிக நிவாரணத்தை முழுமையாக நம்பி இருந்தோம். சூறுக்கால சதிகளை எதிர்பார்த்தோம். கட்சிகளாக, நிவாரண அமைப்புகளாக தனிப்பட்டவர்களாகப் பிளவுபட்டோம். இதன் மூலம் பிறர் எங்களின் தலைவரைதியைத் தீர்மானிப்பதற்கு நாங்கள் அனுமதித்தோம். கடந்த ஜந்து வருடகால எமது தவறுகளின் வெளிப்பாடுதான் இன்றைய எமது இழிநிலையாகும். நாளை என்ன எங்களுக்கு நடக்கும் என்ற தெளிவற்றவர்களாக இருந்து கொண்டிருக்கின்றோம். எதிர்காலத்தில் எது எங்களுக்குப் பொருத்தமானது என்பதைக் கூறுவதற்குத் தீராணியற்றவர்களாக இருந்து கொண்டிருக்கின்றோம்.

எதிர்காலம்

கடந்த காலம் எமக்குப்படிப்பினை ஒன்றைத் தருவதாக நாங்கள் கொண்டால், அந்த

ஓன்று படுவோம்! வெற்றி பொறுவோம்!!

படிப்பினையிலிருந்து நாம் படி கீன்ற பாடமானது எமது நிலையை நாம் சீர்தூக்கிப் பார்ப்பதுவும், அதற்கான பரிகாரம் காணப்பதுமாகும்.

எமது இன்றை நிலை என்ன? அகதி களாக ஜந்து வருட காலத்தைக் கடத்தி விட்ட நிலை. அகதியாக வாழ்கின்ற பிரதேசங்களில் அகதி நிலைமையில் 'மீன் குடியேற்றம்' என்ற அழகான வார்த்தைக்குள் டுகப்போகின்ற கால கட்டம். தேசிய மட்டத்தில் இனப்பிரச்சினைக் குட்பட்ட சிங்கள் தமிழ் மூல்விம் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வுத்ததிட்டத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற போது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு மூல்விமகள் பற்றியோ, வடக்கில் அவர்களின் மீன் குடியேற்றம் பற்றியோ, பாது காப்பு பற்றியோ சிஞ்சித்தேனும் சிந்திக்கப்படாத காலகட்டமாகும்.

இவ்வம்சம் கொண்ட இக்கால கட்டத்தில் ஒரு சுய சிந்தனை கொண்ட ஒரு சமுதாயம் எதனைக் கருத்தில் எடுக்க யேண்டும்? எவ்வாறு கருத்தில் எடுக்க வேண்டும்? என்பவைகள் முக்கியமானவையாகும்.

மீன் குடியேற்றமொன்று தவிர்க்கப்பட முடியாததென்றால், அது எவ்வறான ஒரு மீன் குடியேற்றமாக இருக்க வேண்டும்? அது என்னென்ன பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்? அது எந்த வகையில் வடக்கில் மூல்விமகள் மீண்டும் குடியேறுகின்ற இருதி இலட்சியத்திற்குத் தடையாக இருக்காது என்பதை அகதி மக்கள் கூறியாக வேண்டும். மீன்குடியேற்ற முயற்சியுடன் தொடர்புடையவர்களுக்கு இவ்வகு மக்களின் அபிலாகசயில் தேசிய, சர்வதேச கூட்டு முயற்சியான இந்த மீன் குடியேற்றத்தின் காரணக்கர்த்தாக்கள் கவனம் செலுத்தியேதான் ஆகவேண்டும். இனியும் நாங்கள் பிறரின் பகடைக் காம்களாக மாறிவிடக்கூடாது. அது நியாயமும் இல்லை, தரமும் இல்லை.

தேசிய, சர்வதேசிய சமூகம் வடக்கு மூல்விமகளின் பலவந்தமான வெளியேற்றத்தையும், அதனைத் தொடர்ந்த அகதி நிலை யையும் நிச்சயம் பரிசீலனைக்குட்படுத்த வேண்டும். இந்த உலகின் மனித உரிமை மீறவில்லை மகுடமாகக் காணப்படும் வடக்கு மூல்விமகளின் மனித உரிமை மீறல் ஒதுக்கப்படக்கூடாது.

இதுபோன்றே மூல்விமகளின் வடக்கிலான மீன் குடியேற்றமும், அரசியல் உரிமைகளுமாகும். இந்த நாட்டின் இனப்பிரச்சினை வரலாற்றில்

"வடக்கு மூல்விமகளின் பிரச்சினை" ஒரு தனித்துவமான ஒன்றாகும். சமாதான சூழ்நிலையில் ஒரு தனித்துவமான இனம் கூட்டு மொத்தமாக வாழ்வரிமையும், ஏனைய உரிமைகளும் பறிக்கப்பட்டு ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டதற்கு சமான ஒரு நிகழ்ச்சி இலங்கையின் மிக அண்மைக்கால வரலாற்றில் இருந்திருக்க வில்லை. ஆகவே இலங்கையின் இனப்பிரச்சினையில் வடக்கு மூல்விமகளின் பிரச்சினை தனித்துவமாக நோக்கப்பட வேண்டும். இம்மக்களின் பலவந்த வெளியேற்றப்பிரச்சினை மூல்விமகளின் பிரச்சினை என்ற பொதுக்கூடங்கள் போடப்படக்கூடாது. அதன் மூலம் இம்மக்களின் பிரச்சினைக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட முயற்சிக்கப்படவும் கூடாது. அது நியாயமும் இல்லை.

அவ்வாறாயின் வடக்கு மூல்விமகளின் பிரச்சினை தனித்துவமாக நோக்கப்பட்டு அதற்கான பரிகாரம் பேச்கவர்த்தை மூலமாகவும், யாப்பு ரீதியாகவும் காணப்பட வேண்டும். அதனைக் கேட்பதற்கான உரிமை வடக்கு மூல்விமகளுக்கு இருக்கின்றது. அதனை செவி சாய்த்துப் பரிசீலிப்பதற்கான கடமை ஏனைய மூல்விமகளுக்கும், தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இருக்கின்றது. இனப்பிரச்சினையோடு சம்மந்திப்பட்ட வர்களும், தேசிய, சர்வதேச சமூகத்தினரும் வடக்கு மூல்விமகளின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை கொடுக்க வேண்டியது அவசியமான தாகும். அவ்வாறான முயற்சி மனிதாபிமானத்திற்கு உட்பட்டதாகும்.

எமது உரிமைக்காக, நாம் எழுப்புகின்ற சூரல் எமது நாளாந்த நிவாரணத்தைப் பாதித்துவிடும் என்று அகதி மக்கள் நினைக்கக் கூடாது. குறுங்காலத்தில் மட்டுமல்ல நீண்ட காலத்திலும் இச்சமுதாயத்தின் நலவனுக்காகச் செய்யப்படும் முயற்சிகளே அவையாகும்.

வடக்கு மூல்விமகள் ஊர்க்கியாக, முகாம் ரீதியாக, நிவாரண அமைப்பு ரீதியாக, கட்சி ரீதியாக பிளவுப்பட்டு இந்த இலட்சியத்தை அடைய முடியாது. பொது இலட்சியத்திற்காக நாம் ஒன்றுபட வேண்டும். தெளிவான எதிர்காலச் சிந்தனையோடு ஒன்றுபட்ட குரவில் எமது குருத்துக்களை முன்வைத்தால் ஒரு தாக்கமுடைய சக்கியாக பிரதிபலிப்புக்களைத் தரும் முயற்சியாக அமையும்.

அவ்வொற்றுமைக்காக, ஒற்றுமையின் வெற்றிக்காக எமது சமுதாய, எதிர்கால நலவனுக்காக இந்நாட்டின் ஒற்றுமைக்கும், சமாதானத்திற்கும், இனஜக்கியத்திற்கும், சபீட் சத்திற்கும் நாம் இறைவனைப் பிரார்த்திப்போம்.

ஒன்று படுவோம்! வெற்றி பெறுவோம்!!

தரை மட்டமாகிய தாராபுர ஜாம் ஆப் பள்ளி வாசல்

கலை நெஞ்சன் A. ஹாஜா அலாவத்தீன் (ஆசிரியர்) தாராபுரம்

வட்டுலத்து, வளநகராம் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் எழில் மிகு கிராமமே தாராபுரம் எனும் செழிப்பூர். இங்கு எங்கிருந்தோர் தரிசித்தாலும் தண்ணீரைக் கண்டு தங்கி விடுவர் என்று எம்மவர் செல்லமாய்ச் சொல்வதுமுண்டு. "வற்றா நீக்கும் தாராபுரம் உள்ளோர் அள்ளி வழங்கும் தரும புரம்" என்று கவிபாடிய நினைவும் உள்ளது. நீர் வளமும், நிலவளமும், கலைவளமும் நிறையப் பெற்ற இவ்வூரில் தெங்கும், மரமுந்திரிகையும் செழிப்பாய் வளரும் பயிராகும். ஊரின் ஆரம்பத்தில் நல்வரவு என்ற வரவேற்புக் கல், அதனையடுத்து அழகிய நீராடும் ஞாம்; அருகே சிராமோதய சபை; எதிரே மன்னால் மினா. மவித்தியாலயம்; பக்கத்தில் மாபெரும் வாசிக சாலை; அடுத்து ப.நோ.கூ. சங்கக் கிளை; அதனையடுத்து உபதபால் கந்தோர்; எதிரே அனுதினமும் இறைதொழகும் ஹாஸ்கெனியா ஜாம் ஆப் பள்ளி இப்படியொரு ஒழுங்கமைப்பில் ஒரே பார்வையில் அனைத்து கிராமிய வசதிகள் அமையப் பெற்ற ஊர் அம்மாவட்டத்தில் வேறு எங்குமில்லை என்றே கூற முடியும். அதுவே தனிச்சிறப்பு.

அந்த ஜாம் ஆப் பள்ளியில்தான் ஜாமைராத் நடைபெற்று வந்தது. சகல வசதி கண்டியும் கொண்டமைந்தமையினால் மகுராவின் நிமுத்தம் ஒவ்வொரு வெள்ளி இரவிலும் ஜாமைராத்திறி நிகழ்ச்சிகளுக்காக மாவட்ட முஸ்லிம்கள் ஒன்று கூடினர் என்பது யாவரும் அறிந்ததே! அந்த புனிதமான பள்ளிவாசல்.... இன்று இடிந்து... உடைந்து அழிந்து தரைமட்டமான செய்தி எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அது என்? எப்படி? எவர்களால்... நிகழ்ந்தது? என்பதை எவராவது விளக்கம் கூறினார்களா? எந்தப் பத்திரிகை நிருபர்களாவது செய்தி வெளியிட்டிருக்கிறார்

களா? வட்டமிட்ட போர் விமானத்தின் தவறுதலான தாக்குதலா? இல்லை திட்டமிட்ட சுதிகாரர்களின் முறைகேடான தாக்குதலா? விடை காணாத தாராபுரத்து மக்கள் அழும் கண்ணீர் யாருக்காவது தெரிகிறதா?

அக்திகளாக வந்த தாராபுரத்து மக்கள் மீண்டும் ஊர் சென்று பார்த்த போது பேரதிரச்சியும், வியப்பும் ஏற்படுத்திய காட்சி பள்ளியின் இடிபாடல்தான்... மனம் தாழாது கண்ணீர் விட்டு அழுத காட்சி பள்ளியின் இடிபாடல்தான்.. தங்களது உடைமைகள்: வீடுகள்; என்பவற்றின் சேதாரச் சோகத்தை விட சொக்கி நின்ற சோகக் காட்சி பள்ளியின் இடிபாடல்தான்....

எது எப்படியோ! அழிந்து போன எமது பள்ளி எமக்கு வேண்டும் என்பதுதான் தாராபுரத்து மக்களின் இன்றைய தனியாத தாகம். 40 குடும்பங்கள் (ஊர்மக்கள்) அங்கு மீன்குடியமர்ந்துள்ளார்கள். அவர்கள் இரண்டு வருடத்துக்கு மேலாக அங்கு இருக்கின்றார்கள். ஒதும் மத்ரஸாவையே தறிகாலிகமாக பள்ளியாக அமைத்து தொழுது வருகின்றனர். இன்னும் புத்தாலம், கொத்தாந்தீவு, பெருக்கு வட்டான் சமீர்கம், விருதோடை, புழுதிவயல் ஆகிய கிராமங்களில் தாராபுரத்து மக்கள் அக்திகளாக அக்திகுடிசைகளிலே சொல்லொணாத துயர, துள்பங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தாயக மன்மீது நியயத்தாக கொண்ட இவர்கள் மீண்டும் தமதூரில் வாழ விருப்பம் கொண்டிருக்கிறார்கள். எனவே முடிந்த வரை முன்னர் போல் பள்ளி கட்டி பாங்கொலிக்க புனர் வாழ்வு, புனரமைப்பு கப்பல்துறை அமைச்சரின் மாபெரும் பங்களிப்புக்காம் தாராபுரத்து மக்கள் வேண்டி நிற்கின்றனர்.



ஓன்று படுவோம்! வெற்றி பொறுவோம்!!

“நண்பனுக்கோர் அஞ்சல்”

“நன்றி அஞ்சல்”

சகோ. புயல் ஹமீட்
கொழும்பு

அன்புடன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹா.

இனிய நண்பா!

1995 நவம்பர் 17ம் திகதி தினகரன் பத்திரிகையில் வெளியான “நண்பனுக்கோர் அஞ்சல்” எனும் பகுதியில் “தமிழகத் தலைவர்களின் மௌனம் ஏன்” எனும் தலைப்பிட்டு எழுதிய விடயம் வாசித்தேன். மட்டில்லா மகிழ்ச்சியடைந்தேன். ஆதலால், இறைவனுக்கு முதல் நன்றி கூறி அடுத்து உங்களுக்கு நன்றி கூறிக் கொள்வதற்காக என்ன செய்யலாம் என்று சிந்தித்து, “அகதி” பத்திரிகை மூலம் தெரிவிப்பதே முறையெனக் கருதியதால் முடியுமானவரை நன்றி தெரிவிக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். இது சாதாரண நன்றி கடிதமல்ல. என் உள்ளத்தில் ஆழத்தில் இருந்து ஏழும் உணர்வுகளைகள்.. ஏனெனில் இலங்கைத் திருநாட்டிடல் தமிழ்ப் பேசும் ஏந்த மகனும் இதுவரை துணிந்து எழுதாத கருத்தோவியங்கள். எந்தப் பத்திரிகையும் எழுதாத எழுத்து வடிவங்கள் அவை. எனவே நான் மட்டுமல்ல என்னோடு சேர்ந்து பல ஆயிரம் அகதி நெஞ்சங்கள் நன்றி கூறி நிற்கின்றனர்.

நண்பரே!

உங்கள் கடிதத்தில் “புலம் பெயர்ந்தவர்கள்” எனக் குறிப்பிட்டிருந்தீர்கள் உண்மைதான். அது நாங்கள் விரும்பியல்ல. “விரட்டப்பட்டு” என்பதையும் அத்தோடு சேர்த்திருக்கலாம்.

நண்பரே!

அகதி முஸ்லிம்கள் பற்றி தொடர்ந்து எழுதுங்கள். பாதிக்கப்பட்டுள்ள எமது கலாச்சாரம் பற்றி பக்கம் பக்கமாய் எழுதுங்கள். கல்வியில் எமது அகதி மாணவர்கள் அனுபவிக்கும் துயர்பற்றி அன்போடு எழுதுங்கள். பல்கலைக் கழகப் படிப்பைத் தொடர முடியாமல் இடை நிறுத்திய எம் அகதி மாணவர்கள் நிலைபற்றி நினைவுடைங்கள். பனிக்கும் மழைக்கும் வெய்யிலுக்கும் தாக்குப் பிடிக்க முடியாத குடிசைகளில் எம் மக்கள் படும் அவலம் பற்றி எடுத்துக் கூறுங்கள்.

தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்டு துரத்தப்பட்டபோதெல்லாம் அடைக்கலம் வழங்கி ஆதரவு காட்டிய ஒரு சமூகம், இன்று அகதி முகாம்களில் முடங்கிக் கிடக்க, எத்தனை தமிழ் இயக்கங்கள் அவர்களை சூலம் விசாரித்தது என வினா எழுப்புங்கள். இவைபற்றியெல்லாம் நீங்கள் எழுதும் போது இன்றில்லாவிட்டாலும் நாளை ஒரு நாள் அது பெரிய பிரதிபலனைத் தரும்.

நண்பா!

“தமிழகத் தலைவர்களின் மௌனம் ஏன்” என்று தலைப்பிட்டு எழுதிய நீங்கள், “இலங்கைத்

ஒன்று படுமோம்! வெற்றி போவோம்!!

தலைவர்களின் மௌனம் ஏன்? எனத் தலைப்பிட்டும் எழுதலாமோ! கொழும்புக் குண்டுவெட்டிப்பில் மரணமடைந்தவர்கள்க்கும் காய்ப்பட்டவர்கள்க்கும் உடனடி நிவாரணங்கள். வெள்ளத்தால் பாதிப்புற்றோருக்கு உடனடியாக உலர் உணவுப் பொருட்கள். பல மந்திரிகளும் பாராநுமன்ற உறுப்பினர்களும் அங்கு படை ஏடுப்பு. இத்தனையும் நடைபெறுகிறதென்றால், வடமாகாணத்திலிருந்து விரட்டியிட்டிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சில முகாம்களில் இரண்டு மாதங்கள் தொடராக நிவாரணங்கள் வழங்கப்படவில்லையே! உண்ணவே முடியாது பாழ்பிடித்து அரிசிகளை அகதி மக்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் வழங்கி வருகின்றனரே. இதை இலங்கையில் எந்தத் தலைவர்கள் தட்டிக் கேட்டனர்.

முஸ்லிம் சமூகத்தின் முத்த தலைவர்களே நாங்கள் தான் எனத் தமிழ்ப்பட்டமிடிப்போர் இது பற்றி பாராமுகமாக இருப்பது ஏன்? எனவே உங்களிடம் மன்றாடிக் கேட்கிறோம். எம் நிலைப்பற்றி அதிகமாக எழுதுங்கள். முஸ்லிம் சமூகத்தின் காவலர்களே நாங்கள்தான் எனக் கூறித் திரிவோரிடம் கேள்வி கேளங்கள். அப்போதாவது எமது உள்ளம் சாந்திபெறும். உங்கள் எழுத்தும் உயிர்பெறும்.

இறுதியாக

அன்பு நண்பரே! மீண்டும் மீண்டும் எம் நன்றிகளைக் கூறி எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் சமூகத்திற்காக எழுதும் வலிமையையும் தங்களது எழுத்தில் உயிர் ஓட்டத்தையும் தர வேண்டுமென நானும் எனது உடன் பிறப்புக்களான அகதி மக்களும் பிரார்த்தித்து நிற்கின்றோம்.

அன்புடன்

அகத்தி முறிப்பான்

1995.12.09.



சோதனைகளை வென்றால் சாதனை

வாழ்வு ஒரு மாயச் சூழல் கிந்தச் சூழலிலே சுய மதிப்பையும் தன் நம்பிக்கையையும் இழந்து விடாமல் சூழன்று சூழன்று முன்னேற வேண்டும். பொன்னை நெருப்பிலிட்டு உருக்கித்தானே கண்கவரும் வணிகள் செய்கிறார்கள்? சாதனையிலே உடலைக் கொடுத்துத் துன்புற்ற மின்தானை ஜோதியாகப் பிரகாசித்துப் படிப்பக்கிறது. உலக அரங்கிலே முன்னேறிப் பிரகாசித்த மேததகளின் வாழ்க்கை முழுவதுமே சோதனையாக கிருந்துள்ளதென்பது வரவாற்று உண்மைகளாகும். கஷ்டங்களில் தலை குனியாமல் நிறுப்பகள்தாமே சோதனையிலே தேறிப் பிரகாசிக்கின்றனர். சோதனைகளின் போது தளராமலே தலை நிமிஸ்ந்து போராட்டால் முடிவிலே வெற்றி கிடைப்பது நிச்சயம்.

-யாரோ

ஒன்று படுவோம்! வெற்றி பெறுவோம்!!

வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு ஏன் இந்த நெருக்கடி

எம். ஏ. அபுஸ் கலாம் சிலாவத்துறை

இயற்கை வளமும் எழில் மிகு காட்சிகளும் நிறையப் பெற்ற எமது இலங்கைத் திருநாட்டின் வட பிராந்தியம் சுகல வளங்களையும் சௌஜன்ய சொபாக்கியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒருசிறப்பு மிக்க பிரதேசமாகும்.

இப்புனிதம் நிறைந்த எமது தாயகத்தலத்திட்டு நாம் 1990 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாத இறுதிப்பகுதியில் வடக்கை ஆக்கிரமித்துள்ள பாசிசப்புவிகளின் மனி தாபிமான மாற்ற நடவடிக்கைகளாலும் மிலேசிச்சத்தனமான செயற்பாடுகளாலும் அவர்களின் துப்பாக்கி முனையில் பலாத்காரமாக எமது சொந்த மன்னையும், வீடுவாசல்களையும், தொழில் துறவுகளையும் இழந்து எமது விலை மதிக்க முடியாத சொத்துக்களும், உடமைகளும், உரிமைகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ஈவிரக்கமின்றி, எமது தாயகத்தை விட்டும் துரத்தியடிக்கப்பட்ட இரத்தக்கறை படிந்த இந்த வரலாற்றை எப்படி எங்களால் மறக்கவும் மறைக்கவும் முடியும்.

ஆம் இன்று எமக்கு அகதி என்ற பட்டம் சூட்டி ஏறக்குறைய 5 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் இங்கு நடப்பது என்ன. இது வரைக்கும் எமது ஆசை, அபிலாசைகளைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு நிரந்தரமானதோர் அரசியல் தீர்வு எமது அரசினாலோ அல்லது தேசிய சர்வதேச அமைப்புக்களாலோ எமக்கு முன்வைக்கப்படாதிருப்பது மனவேதனையைத் தருகின்றது. ஏன் நாம் எமது

தாயகத்தை விட்டும் துரத்தியடிக்கப்பட்டோம்? நாம் அவர்களுக்குச் செய்த அநியாயம் என்ன? என்பதைப் பற்றி நாம் இங்கு ஆராய முற்படவில்லை எனினும் அது நியாயமான முறையில் ஆராயப்படு மாக இருந்தால் அதற்கு நாம் காணும் விடை பூச்சியமே.

இது இவ்வாறிருக்க இடம் பெயர்ந்த வட பகுதி மக்கள் புத்தளம், குருநாகல், அனுராதபுரம், மாத்தளை கொழும்பு, பாணந்துறை ஆகிய நாட்டின் எனைய பிரதேசங்களில் பல்வகைப்பட்ட பிரச்சினைகளுக்கும் சிரமங்களுக்கும் மத்தியில் தமது நாளாந்த வாழ்க்கை நடத்திவருகின்றார்கள் என்ற உண்மையும் நாம் அனைவரும் அறிந்த விடயமே. இவர்கள் கல்வி, சமய கலாசார, பொருளாதார, அரசியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு பல கோணங்களில் முகம் கொடுத்து பரிகாரம் தேடியபோதும் கூட ஆக்கபூர்வமான பிரதிபலனை எம்மால் கண்டு கொள்ள முடியாமல் இருப்பது எமக்கு மென்மேலும் மனக்கவலைகளையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றது.

நாம் எமது சொந்த மன்னில் வாழும் போது எமக்கென சொந்த வீடுவாசல்களும், தொழில் துறவுகளும், பட்டம் பதவிகளும், ஒழுக்க விழுமியங்களும் கலாசார பண்பாட்டு முறைகளும் இருந்தன. இறை உதவியினால் எவ்விதப் பிரச்சினைகளும் இருந்தன. ஒரு சமூகமாக ஒற்றுமை, சகோதரத்துவம் பரஸ்பரம்,

ஓன்று படுவோம்! வெற்றி பொறுவோம்!!

புரிந்துணர்வுகளுடன் வாழ்ந்து வந்த போது எமது விரோதிகளான தமிழ் போராளிகள் எவ்வித நியாயமுமின்றி எமது தாயகத்தை விட்டு வெளியேறும்படி நிர்ப்பந்திதத் போது நிராயுத பாணியாக இருந்த எமது சமூகம் வாய்ப்பட்டு போடப்பட்ட மெளனிகளாக மறுபேசுக்கு இடமின்றி, சொந்த இடத்தை விட்டு வெளியேறி நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்த எமது சகோதர முஸ்லிம்களின் நேசக் கரத்தை நாடி வந்தோம். ஆம் அப்போது நேசக்கரங்களும் உதவி வாயில் களும் திறக்கப்பட்டிருந்தன. எமது தலைவர்கள், தனவந்தர்களில் சிலர் தமது செல்வத்தில் இருந்து ஒரு பகுதியை இடம் பெயர்ந்த மக்களின் தேவைக்காக வழங்கியதை நாம் மறந்து விடவில்லை. அதற்கு நாம் அவர்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறோம்.

ஆனால் இப்போது நடப்பது என்ன இந்நிலைமை மாறி முஸ்லிம்கள் முஸ்லிம் களுக்குள்ளேயே கருத்து முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு, ஒருவரை ஒருவர் தவறாகப் புரிந்து கொண்டு முட்டிக் கொள்ளும் அளவிற்கு உணர்வுகள் மேலோங்கி விட்டன. என் இந்த நிலைமை எமக்குள் உருவாக வேண்டும். இடம் பெயர்ந்த மக்களில் ஒரு சிலர் வசதி வாய்ப்புக்களுடனும், உரிமை சலுகை களுடனும் தொழில் துறவுகளுடனும் இருக்கிறார்கள் என்பதற்காக இடம் பெயர்ந்த அனைத்து மக்களையும் இப்பட்டியலின் கீழ் நோக்குவது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான சிந்தனை. இன்று எத்தனை மக்கள் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி அவைப்படுகின்றார்கள் என்பதனை அகதி முகாம்களுக்குச் சென்று பார்த்தவர்களுக்குத் தெரியும். இடம்பெயர்ந்த மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் எவ்விதமான பிரச்சினைகளுமற்று வாழ் கின்றார்கள் என அவர்களைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டு தப்புக் கணக்குப் போட்டு அவர்களுக்கு எதிராக

சில நடவடிக்கைகளையும் செய்யத் துணிந்து விடுகின்ற மனம் படைத்த சில மனிதர்களும் எம் சமூகத்தில் இருக்கின்றார்கள்.

இது மாத்திரமின்றி, இவர்கள் எதிர் கொள்ளுகின்ற முக்கிய பிரச்சினைகளான கல்வி, தொழில் வாய்ப்பு, விவசாயம், வியாபாரம் ஆகிய துறைகளில் இடம் பெயர்ந்த சகோதரர்களுடன் அப்பகுதி மக்கள் ஏட்டிக்குப் போட்டியாக நடந்து கொள்கிறார்கள். இங்கு நாம் ஓர் உண்மையை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் எம் சகோதர முஸ்லிம்களின் உதவியை வேண்டி நிற்பவர்கள். பிறரால் உதவி செய்யப்பட வேண்டியவர்கள். மரத்தில் ஏறி விழுந்தவனை மாடு மிதிப்பது போல் அல்லாது தம்மால் உதவி செய்ய முடியுமான சகோதரர்கள். இம்மக்களின் தேவைகளையும், பிரச்சினைகளையும் குறைபாடுகளையும் இனம் கண்டு அவற்றை நிறைவேபடுத்திக் கொடுப்பதே, வரவேற்கக் கூடிய ஒன்றாகும்.

நாம் தனிநாடு கோரி அரசுக் கெதிரான ஆயுதப் போராட்டங்களில் ஈடுபடவில்லை. நாம் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் வடக்கில் இருந்து தமிழ்ப் போராளிகளினால் வெளியேற்றப்பட்டோம். எனவே எம் சகோதர முஸ்லிம்கள் இடம் பெயர்ந்த மக்களுடன் மிகவும் அன்னியோன்னிய மாகவும் புரிந்துணர்வு, ஒற்றுமை, சகோதரத்துவம், பரஸ்பரம், விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு என்பவற்றுடன் வாழ் கடமைப்பட்டவர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு அகதிப்பட்டம் சூட்டி சமூகத்தில் இரண்டாந்தரப் பிரஜைகளாக நோக்குவதும், அவர்கள் கருத்துக்கும், சிந்தனைக்கும் மதிப்பளிக்காது அவற்றை உதறித்தள்ளுவதும் புகளுக்குரிய செயல் அன்று.

ஓன்று படுவோம்! வெற்றி பொறுவோம்!!

எனவே ஒரு கொள்கையை தூங்கி நிற்கின்ற ஒரு இலட்சியத்துக்காக குரல் கொடுக்கின்ற நாம் எமக்குள் ஏன் வீணான சிந்தனைகளையும் கருத்து மோதல்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் ஒரு தாய் மக்கள் என்றும் ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமின் சகோதரன் என்றும் ஒற்றுமை புரிந்துணர்வுகளுடன் வாழும் ஒரு சமூகம் என்றும் நாம் ஒருவருக்கு ஒருவர் மார்பு தட்டிப் பேசுகின்றோம் ஆனால் நடை முறையில் தவறி விடுகின்றோம்.

ஏன் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கை எமக்கு மூன் மாதிரியாகக் கொள்ளக் கூடாது. அங்கே என்ன நடந்தது மக்காக் குறைவிக் காபிரிக்களின் அநியாயங்களும், அட்டுளியங்களும் நாளுக்கு நாள் மேலோங்கிய போது இதனை சுகிக்க முடியாது நாயகத் தோழர்கள் தமது 'சொந்த இருப்பிடத்தையும், தொழில் துறவுகளையும், மனவை மக்களையும், உற்றார் உறவினர்களையும் இமந்த நிலையில் மதீனா மக்களிடம் அடைக்கலம் தேடி வந்த பொழுது அன் சாரிகளான மதீனா வாசிகள் அவர்களை, இன் முகத்துடன் மனமார அரவணைத்து தங்குமிடமளித்து உபசரிக்க வில்லையா? இவை எல்லாவற்றுக்கும் மேலாக எவ்வித தொழில் வாய்ப்புமின்றி இருந்த முஹாஜிர்களை தமது தொழிலின் பங்காளிகளாக மாற்றிக் கொள்ளவில்லையா

எனவேதான் எமக்குள் இருக்கும் வேற்றுமை உணர்வுகளையும் காழ்ப்பு மனப்பாங்கையும் தவறான சிந்தனைகளையும் அடியோடு மறந்து நாயகத் தோழர்களின் மதீனா வாழ்க்கையை எமக்கு மூன் மாதிரியாகக் கொண்டு ஒற்றுமை, ஜக்கியம், சாந்தி, சமாதானம், சகோதரத்துவம், புரிந்துணர்வு என்பவற்றின் அடிப்படையில் தடம்பதித்த உயர் இலட்சியமிக்க ஒரு சமூகமாக வளர இறைவனிடம் பிரார்த்தித்து விடை பெறுகின்றேன்.



ஒன்றுபடுவோம்! வெற்றிபெறுவோம்!!

ஒருவனே இறைவன் -

அவனே அல்லாஹுபத்தூலா

ஒன்றே மறை -

அது அல்குர்ஆன்

ஒருவரே வழிகாட்டி

முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

ஒன்றே கிப்லா

அது கஃபத்துல்லாஹ்

ஒன்றே மார்க்கம்

சத்திய இஸ்லாம்

ஒன்றே சமுதாயம்

அது உம்மத்தே முஹம்மதியா

இத்தனையையும் ஏற்றுக் கொண்டு 'நாம் முஸ்லிம்கள்' என வாதிக்கும் முஸ்லிம்கள் பிற கொள்கைகள், கோட்பாடுகள், கட்சிகள் என்பவற்றை ஏற்பதன் மூலம் எப்படியிருந்திருக்க முடியும்?

இதோ அல்லாஹ்வின் அழைப்பு

"நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வடைய (வேதமாகிய) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் (உங்களுக்குள் கருத்து வேறுபட்டு) நீங்கள் பிரிந்து விட வேண்டாம்"

அல்குர்ஆன் சூரா ஆலஇம்ரான் 103

ஒன்றுபடுவோம்! வெற்றிபெறுவோம்!!

எதிர் பார்ப்பது தாயகமே

கடந்த ஐந்து வருடங்களாக அனைத்து வடக்ஷியக்கு முஸ்லிம் அகதிகள் மனதிலும் ஓர் எதிர் பார்ப்பு.

1990ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட அகதிகள் ஒவ்வொரு நாழும் தன்னுடைய பழைய அந்தஸ்தான வாழ்க்கையை பற்றி சிற்திக்காமல் கவலைப்படாமல் இருந்ததே இல்லை. தாம் எப்பொழுது மீண்டும் சுதந்திரமான முறையில் வாழ முடியும் என்ற எதிர் பார்ப்பே இந்த கவலையாகும். தற்பொழுது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக எல்லா அகதிகள் மனதிலும் ஓர் இன்பமான எண்ணம், புதிய அரசாங்கம் தங்களை எப்படியாவது திருப்பி அனுப்பி விடும் என்பதாக. ஆனால் இன்னும் எதிர் பார்ப்பே

ஒவ்வொரு ஒலை குடிசைகளிலும் தன்னுடைய தாயகமான வடக்கு கிழக்கு பற்றியே எதிர் ஒலிக்கின்றன. காரணம் தாங்கள் உட்கொள்கின்ற உணவை எடுத்து கொண்டால் கூட தீார் என்று அவர்களின் தாயகமே மனதில் தோன்றுகின்றது. காரணம் தாயகத்தில் உணவை சமைத்து விட்டு அதற்கு கறி வேண்டுமானால் தன்னுடைய தோட்டத்தையே நாடுவார்கள். ஆனால் இப்பொழுது காய்ந்த மரக்கறியே கிடைக்கின்றன.

அதே போன்று அவர்களின் ஒவ்வொரு உரிமைகளையும் பார்க்கும் போது அகதி என்றால் கொலை செய்து விட்டு பொலிவில் (REMAN) இருந்து விடுதலை, பெற்றவர்களைப் பார்ப்பது போல் பார்க்கின்றார்கள். இந்த நிலையிலும் மீண்டும் எதிர்பார்ப்பு தாயகம்.

அகதி மாணவர்கள் சில பாடசாலைகளில் ஒரு சிலர் மாத்திரமே

M.I.M. பரஹான், மன்னார்

தன்னுடைய படிப்பை மேற்கொள்கின்றார்கள். அங்கும் அகதி மாணவர்களை புறக்கணிக்கப்பட்டு அவர்களுக்கான உரிமைகளை கொடுக்காமல் அவர்களை மாத்திரம் பாடசாலை வளவை சுத்தம் செய்யும் பொறுப்பு மற்றும் எடுப்பிடி வேலைகளுக்காகவே நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் அகதி மாணவர்களுக்கிடையிலான எதிர்பார்ப்பு தன்து தாயகமே.

அரசாங்க சேவை, கல்விச் சேவை, வெற்றிடங்கள் நிரப்பப்படும் போது நிரந்தர வதிவிட மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. ஆனால் தற்போது இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் அகதி இளைஞர்கள் மேற்படி காரணங்கள் காட்டப்பட்டு நியமனத் தகுதி இழக்கின்றனர். அதே வேளை தாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்த தமது சொந்த மாவட்டத்திற்கும் விண்ணப்பிக்கும் போது அங்கு மக்கள் இல்லை. நிரவாகம் இல்லை என்ற காரணங் காட்டப்பட்டு நியமனமேதும் வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் தமது நிரந்தர மாவட்டத்திலும் நியமனம் கிடைப்பதில்லை. தற்போது அகதிகளாக வாழும் மாவட்டத்திலும் நியமனம் கிடைப்பதில்லை. இரண்டும் கெட்ட நிலையில் இருக்கும் அகதி இளைஞர்கள் தமது தாயகத்தையே எதிர் பார்க்கின்றனர்.

அரசாங்க வேலை தேடி கிடைக்காத போது தன்னுடைய வாழ்க்கை செலவை கொண்டு செல்வதற்காக தனியார் நிறுவனங்களை, அல்லது சில தொழில் களை நாடும் போது அங்கும் புறக்கணிக்கப்படுகின்றார்கள். எப்படி என்றால் இவனுக்கு நிரந்தர வதிவிடம் இல்லை.

ஒன்று படுவோம்! வெற்றி பொறுவோம்!!

இவனுக்கான ஆதாரங்கள் இல்லை. அல்லது உத்தரவாதம் இல்லை, என்றெல்லாம் சாட்டுப் போக்கு சொல்லி புறக்கணிக்கப்படுகின்றார்கள். எமது தாயக தோழர்கள் இந்நிலையிலும் எதிர்பார்ப்பது தன்னுடைய தாயகமே.

அகதி வெளியேறுவதற்கு முன்னதாக நமது தாயகம் ஒரு கல்வி பீடமாக வாழ்கை தரத்துக்கு உகந்ததாக காணப்பட்ட நிலையில் இங்குள்ள மாணவர்கள் அதாவது தெனிலங்கை மாணவர்கள் தன்னுடைய கல்வியை கற்ப்பதற்காக நமது தாயகத்தில் வந்து படித்தார்கள். ஆனால் இன்று நாம் அவர்களின் இடத்துக்கு வந்திருக்கின்றோம். இவர்கள் எம்மை அனுசரிக்க வேண்டும். எமது துயரத்தை உனர வேண்டும். மாறாக அகதி என்றாலே கொலைகாரன், கொள்ளைகாரனைப் போல் வஞ்சகமாகவும்

இழிவாகவும் பேசகின்றார்கள். இந்நிலையிலும் எமது தோழர்களுக்கும் தாய் தந்தையர்களுக்கும் தமது தாயகமே எதிர்பார்ப்பு.

எமது அகதி யுவதிகளை ஓர் நடத்தை கெட்டவர்களாக கருதி அவர்களை ஊரெங்கிலும் இழிவாகவும், கேவலமாகவும் தன்மையற்றதாகவும் பேசகின்றார்கள். ஆனால் எமது அகதி யுவதிகள் ஒலை குடிசையில் வாழ்ந்தாலும் கூட அந்தஸ்தாகவும், கெளரவமாகவும், தான் வாழ்கின்றார்கள். இருந்தாலும் கூட ஒலை குடிசையில் வாழும் போது இவர்களின் கணிப்பு தரம் குறைந்ததாகத்தான் இருக்கின்றது.

இன்னிலையில் எமது அகதி யுவதிகளின் எதிர் பார்ப்பு தமது தாயகமே

JOB BANK - தொழில் வங்கி

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு தற்போது நாட்டின் ஏனைய பகுதிகளில் வசிக்கும் மூஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்காக அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ம்பு பெற்றுக் கொடுக்க எம்மால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக வேண்டியியம் திட்டங்கள் வேலைகளை நாம் செய்கின்றோம்.

எனவே தங்களது சுயவியரம் (BIO DATA) அடங்கிய கோவையையும் விரும்பும் தொழிலையும் குறிப்பிட்டு எதிர் வரும் ஜூன் 1996, 15 ம் திங்கிக்கு முன்பு எமக்கு கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்கவும்.

BIO DATA கல்வித் தகைமைகள், வேலை அனுபவம், தற்போதைய முகவரி என்பவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும். (ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை விரும்பத்தக்கது.)

விபரங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

**M.S.M. JANSIN
NO. 53, RANAJAYA GAMA,
OFF WAIDYA ROAD,
DEHIWALA.**

ஒன்று படுபோம்! வெற்றி பொறுப்போம்!!

இராணுவ நடவடிக்கைகள் வாய்மாகாண முஸ்லிம்களுக்கு விடிவு தருமா?

அப்துல்லாஹ்

கடந்த வருட ஒக்டோபர் மாத நடுப் பகுதியில் இலங்கை இராணுவத்தால் குரியகதிர் (Operation Riviresa) என்ற பெயரில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நோக்குடன் ஒரு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ் இராணுவ நடவடிக்கைக்காக கோடிக் கணக்கான ரூபாய்கள் வீணாடி கூடப்பட்டது மட்டுமன்றி ஆயிரக்கணக்கான விலைமதிப்பற்ற உயிர்களும் இழகப்பட்டுள்ளன. இன்னும் கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியுள்ள வீடுவாசல்கள் தரைமட்டமாகியுள்ளன. ஆனால், இவை எல்லாவற்றையும் விட வரலாற்றில் கண்டிராத ஒரு நிகழ்வும் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மக்களின் வெளியேற்றம்

ஓபரேஷன் ரிவிரேச நடவடிக்கைக்கு தாக்குபிடிக்க முடியாது; என்று கருதிய புலிகள் நிலத்தை இழுந்தாலும் தமிழ் மக்களை இராணுவ பிடிக்குள் சிக்கவிடக் கூடாது என்று கருதியாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமப் பகுதியில் வாழ்ந்த நான்கு இலட்சத்துக்கும் அதிகமான மக்களை வெளியாக்கினர். இம்மக்கள் தாமாகவே வெளியேறியதாக புலிகள் அடித்துக் கூறினாலும், அவர்கள் அம்மக்களை பலவந்தமாகவே வெளியேற்றியமை உலகம் அறிந்த உண்மை.

ஆனால் இந்த வெளியேற்றத்துக்கும் வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும் சில விடயங்களில் ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. வடமாகாண முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டதும் ஒக்டோபர் இறுதி வாரம்தான். இது நடந்தது 1990-ல். ஜநது வருடத்தின் பின் அதே மாதம் அதே வாரத்தில் தமிழ் மக்களும் வெளியேற்றப்பட்டார்கள்.

முஸ்லிம்கள் சொத்துக்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு விரட்டப்பட்டார்கள். ஆனால் தமிழர்கள் பெறுமதி வாய்ந்த சொத்துக்களை எடுத்துவர முடியாமல் போய்விட்டது.

முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்ட அதேகால அவகாசம் தான் தமிழ் மக்களுக்கும் கொடுக்கப்பட்டது.

இடம்பெயர்ந்தவர்களின் அவலநிலை

வெளியேற்றப்பட்ட தமிழ்மக்கள் வன்னி பெருநிலப்பகுதியிலும், கிளிநோச்சி மாவட்டத் தலைமுறைக்குமாகத் தங்கியுள்ளனர். சாப்பாட்டுக்குப் பிரச்சினை, உடைக்குப் பிரச்சினை, தண்ணீருக்குத் தட்டுப்பாடு அதுமட்டுமல்ல நிம்மதியாக தூங்க முடியாது மரநிழலில் காய்ந்து கிடப்பவர்கள்தான் எத்தனை. இப்படிச்சொல்லொன்ததுயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் துணபங்களை நன்கு உணர்க்கூடியவர்கள் வடமாகாண முஸ்லிம்களே என் பது எல்லோருக்கும் புரியும்.

ஏனெனில் வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் நன்கு திட்டமிடப்பட்டு அனைத்து உடைமைகளும் பறிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. ஏன் சிறு பிள்ளைகளின் கையில் கிடந்த மோதிரம், சிறுமிகளின் காதில் கிடந்த காதனி என்பன கூட கத்தரிக்கோள்களால் வெட்டப்பட்டும் காதுடன் இழுத்து அறுத்தும் எடுக்கப்பட்டன. கொடும் மழையில் நடைபவணியர்களும், லொற்களிலும் அவர்கள் வெளியாகி வவுனியா வந்தனர். வந்த வர்களை ஏனைய பகுதிகளைச் சேர்ந்த சீகோதர முஸ்லிம்கள் வாகனங்களில் ஏற்றி அவர்கள் விரும்பும் ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர். வாகனங்களில் ஏறிய அவர்களின் சிந்தனையில் பண்மோ நகையோ எதுவுமற்ற நிலையில் தாம் என்ன செய்வது என்பதுதான் திரும்பத் திரும்ப உதித்துக் கொண்டிருந்தது.

வந்தவர்களை பண்புள்ள முஸ்லிம் சோதாரர்கள் வரவேற்று அவர்களை உபசரித் தார்கள். ஆனால் நாற்செல்லச்செல்ல அம் முஸ்லிம்களாலும் இவர்களை தொடர்ந்து பராமரிக்க முடியாமல் போய்விட்டது. அந்த முஸ்லிம்கள் இன்று ஜநது வருடங்களாக அகதி

ஒன்று படுவோம்! வெற்றி பெறுவோம்!!

முகாம்களிலும் . வாடகை வீடுகளிலும் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் . அரசியல் வாதிகளும், சமூகத்தில் தாம் தான்தலைவர் என்று தமிழைத் தாமே அழைத்துக் கொள்ப வர்களும் எத்தனையோ வாக்குறுதிகளை அள்ளி வீசினராகள். அந்த வாக்குறுதிகளைல்லாம் தூசுபடிந்து கொடுத்தவருக்கே தான் அப்படி யொரு வாக்குறுதி கொடுத்தேனா என்பது மறக்குமளவுக்கு வந்துவிட்டது.

வெளியேற்றத்தில் சில விசயங்களில், சில இடங்களில் ஒற்றுமையிருப்பதால் முஸ்லிம்களால் தமிழர்களின் கஷ்டங்களை நன்றாக உணர்ந்து கொள்ளமுடியும். அனால் முஸ்லிம்களால் தமிழர்களுக்கு உதவி செய்யமுடியாமல் பிரதேசத் தினால் பிரித் துவைத் திருப்பது வேதனையிலும் வேதனை.

முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் வெளியேற்றத்துக்கு கட்டளை பிறப்பித்த பிரபாகரனே “சொந்த மன்னனைவிட்டு வெளியேறி வேறு ஒரு இடத்தில் இருப்பது கஷ்டமான விடயம்” என்று கூறியதாக பத்திரிகையில் வெளியாகியிருந்தது. முஸ்லிம்களை வெளியேற்றிய தன்மூலம் வரலாற்றுத் தவறு ஒன்றை செய்த பிரபாகரன் தமிழர்களையும் வெளியேற்றி இன்னொரு வரலாறு படைத்துள்ளார்.

அடுத்தகட்டம்.

யாழ்ந்துகரையும் வன்னியையும் இணைக்கும் போக்குவரத்துக்கான பாதையை உருவாக்குவதே இராணுவத்தின் அடுத்த நடவடிக்கையின் நோக்கமாக இருக்கும். அவ்வாறு செய்தால் அகதியாக உள்ள தமிழ் மக்கள் மீண்டும் அகதியாவர்கள். அவர்களைப்பிடித்த தொல்லை அவர்களைவிட்டு நீங்காது.

சமாதானத்திற்காக யுத்தம் என்பது சந்திரிக்காவின் முழுக்கம். அடைந்தால் தமிழிலும் இல்லையேல் மரணம் என்பது புலிகளின் மழுக்கம். நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் இராணுவம் புலிகளை ஒழிக்கப்போவதும் இல்லை. புலிகள் தமிழிழத்தை உருவாக்கப் போவது மில்லை. சிங்கள் இளைஞர்களின் பிணத்தின் மீதும் தமிழ் இளைஞர்களின் பிணத்தின் மீதும் கூட மேற் சொன்னவை நடைபெறப் போவதில்லை.

மத்திய வங்கி குண்டுவெடிப்பு.

ரிவிரெச நடவடிக்கைக்கு பலிவாங்களாக மேற்கொள்ளப்பட்ட மத்திய வங்கி தற்கொலைத் தாக்குதல் மனித நேயத்துக்கு விரோதமானது. இத்தாக்குதலால் நூறு பேர் கொல்லப்பட்டும், 1200 பேர் காயமடைந்தும் உள்ளனர். 75 பேர் தன் பார்வை இழந்துள்ளனர். 150 பேர் ஏதாவது ஒரு உறுப்பை இழந்துள்ளனர். குண்டு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்று பாகுபாடு இல்லாமல் அணவரையும் கொன்றால்து, காயப்படுத்தியும் உள்ளது. பல தமிழர்கள் உறுப்புக்களை இழந்து அங் கவீர் களாகவும், குருடுகளாகவும், செவிடர்களாகவும் ஆசியுள்ளனர். ஆக யுத்தத்தின் விளைவு இதுதான்: ஆகவே மனித உயிர் மதிக்கப்பட வேண்டும். மனித நேயம் மதிக்கப்படவேண்டும். யுத்தத்தின் பிடியில் அப்பாவிகள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

புலிகளின் அறிவிப்பு.

இடம் பெயர்ந்த கையுடன் புலிகள் ஓர் அறிவிப்பைச் செய்தார்கள். அதாவது, வடமாகாண முஸ்லிம்களை தாம் வெளியேற்றியதற்காக வருந்துகிறாம். தீவு கிடைத்ததும் அவர்கள் அவர்களுடைய இடங்களில் மீளக் குடியேறலாம் என்பதாகத்தான் பேட்டி கொடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறாயின் புலிகள் ஏன் முஸ்லிம் கைத்திகளைத் தடுத்து வைத்துள்ளனர்? வடமாகாண முஸ்லிம்கள் தமது சொத்துக்களை இழந்ததைப்பற்றிக்கூட கவலைப்படவில்லை. ஆனால் அர்த்தமின்றி ஜந்தரை வருடங்களுக்கு மேலாக எவ்வித தகவலுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த முஸ்லிம் சிறுவர்களையும். இளைஞர்களையும் மற்றும் வயோதிபர்களையும் பற்றித்தான் கவலைப்படுவிறார்கள். இராணுவ கொள்லா தந்திரோபாயங்களும், அரசியல் ஞான மிக்க பிரபாகரனுக்கு இந்த விடயத்தில் மூன்று வேலை செய்யவில்லையே என்பது தான் அவர்களது கவலை. புலிகள் அவர்களை அவ்வாறு வைத்திருப்பதன் மூலம் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையே கசப்புணர்வை உருவாக்கி வைத்திருக்க விரும்புகிறார்கள். முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்று சேர்வதை புலிகள் விரும்ப வில்லை என்பது தான் அதற்கு விடையாக இருக்க முடியும்.

ஓர்று படுவோம்! வெற்றி வெறுவோம்!!

இராணுவ நடவடிக்கைகள் வடமாகாண முஸ்லிம்களுக்கு விடிவு தருமா?

அப்துல்லாஹ்

கடந்த வருட ஒக்டோபர் மாத நடுப் பகுதியில் இலங்கை இராணுவத்தால் குரியகதிர் (Operation Riviresa) என்ற பெயரில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நோக்குடன் ஒரு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ் இராணுவ நடவடிக்கைக்காக கோடிக் கணக்கான ரூபாய்கள் வீணடிக்கப்பட்டது மட்டுமன்றி ஆயிரக்கணக்கான விலைமதிப்பற்ற உயிர்களும் இழக்கப்பட்டுள்ளன. இன்னும், கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியுள்ள வீடுவாசல்கள் தரமட்டமாகியுள்ளன. ஆனால், இவை எல்லாவற்றையும்விட வரலாற்றில் கண்டிராத ஒரு நிகழ்வும் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மக்களின் வெளியேற்றம்

ஓபரேஷன் ரிவிரேச நடவடிக்கைக்கு தாக்குபிடிக்க முடியாது என்று கருதிய புலிகள் நிலத்தை இழந்தாலும் தமிழ் மக்களை இராணுவ பிடிக்குள் சிக்கவிடக் கூடாது என்று கருதி யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமப் பகுதியில் வாழ்ந்த நான்கு இலட்சத்துக்கும் அதிகமான மக்களை வெளியாக்கினர். இம்மக்கள் தாமாகவே வெளியேறியதாக புலிகள் அடித்துக் கூறினாலும், அவர்கள் அம்மக்களை பலவந்தமாகவே வெளியேற்றியமை உலகம் அறிந்த உண்மை.

ஆனால் இந்த வெளியேற்றத்துக்கும் வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும் சில விடயங்களில் ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. வடமாகாண முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டதும் ஒக்டோபர் இறுதி வாரம்தான். இது நடந்தது 1990-ல். ஐந்து வருடத்தின் பின் அதே மாதம் அதே வாரத்தில் தமிழ் மக்களும் வெளியேற்றப்பட்டார்கள்.

முஸ்லிம்கள் சொத்துக்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு விரட்டப்பட்டார்கள். ஆனால் தமிழர்கள் பெறுமதி வாய்ந்த சொத்துக்களை எடுத்துவர முடியாமல் போய்விட்டது.

முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்ட அதேகால அவகாசம் தான் தமிழ் மக்களுக்கும் கொடுக்கப்பட்டது.

இடம்பெயர்ந்தவர்களின் அவலநிலை

வெளியேற்றப்பட்ட தமிழ்மக்கள் வன்னி பெருநிலப்பகுதியிலும், கிளிநோச்சி மாவட்டத் தீவும் அதிகமாகத் தங்கியுள்ளனர். சாப்பாட்டுக்குப் பிரச்சினை, உடைக்குப் பிரச்சினை, தன்னீருக்குத் தட்டுப்பாடு அதுமட்டுமல்ல நீம்மதியாக தூங்க முடியாது மரந்துமில்காய்ந்து கிடப்பவர்கள்தான் எத்தனை. இப்படிச்சொல்லொனாத்துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் துன்பங்களை நன்கு உணரக்கூடியவர்கள் வடமாகாண முஸ்லிம் களே என்பது எல்லோருக்கும் புரியும்.

ஏனெனில் வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் நன்கு திட்டமிடப்பட்டு அனைத்து உடமைகளும் பறிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. ஏன் சிறு பிள்ளைகளின் கையில் கிடந்த மோதிரம், சிறுமிகளின் காலில் கிடந்த காதனி என்பன கூட கத்தரிக்கோள்களால் வெட்டப்பட்டும் காதுடன் இழுத்து அறுத்தும் எடுக்கப்பட்டன. கொட்டும் மழையில் நடைபவணியாகவும், ஸொறிகளிலும் அவர்கள் வெளியாகி வவுனியா வந்தனர். வந்த வர்களை ஏனைய பகுதிகளைச் சேர்ந்த சகோதர முஸ்லிம்கள் வாகனங்களில் ஏற்றி அவர்கள் விரும்பும் ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர். வாகனங்களில் ஏறிய அவர்களின் சிந்தனையில் பணமோ நகையோ எதுவுமற்ற நிலையில் தாம் என்ன செய்வது என்பதுதான் திரும்பத் திரும்ப உதித்துக் கொண்டிருந்தது.

வந்தவர்களை பண்புள்ள முஸ்லிம் சகோதரர்கள் வரவேற்று அவர்களை உபசரித தூர்கள். ஆனால் நாற்செல்லச்செல்ல அம் முஸ்லிம்களாலும் இவர்களை தொடர்ந்து பராமரிக்க முடியாமல் போய்விட்டது. அந்த முஸ்லிம்கள் இன்று ஐந்து வருடங்களாக அகதி

ஓன்று படிவோம்! வெற்றி பெறுவோம்!!

முகாம்களிலும் , வாட்கை வீடுகளிலும் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் . அரசியல் வாதிகளும் , சமுகத்தில் தாம் தான்தலைவர் என்று தமிழைத் தாமே அழைத்துக் கொள்ப வர்களும் ஏத்தனையோ வாக்குறுதிகளை அள்ளி வீசினர்கள் . அந்த வாக்குறுதிகளைல்லாம் தூசுபடிந்து கொடுத்தவருக்கே தான் அப்படி யொரு வாக்குறுதி கொடுத்தேனா என்பது மறக்குமாவது வந்துவிட்டது.

வெளியேற்றத்தில் சில விசயங்களில் , சில இடங்களில் ஒற்றுமையிருப்பதால் முஸ்லிம்களால் தமிழர்களின் கஷ்டங்களை நன்றாக உணர்ந்து கொள்ளமுடியும் . ஆனால் முஸ்லிம்களால் தமிழர்களுக்கு உதவி செய்யமுடியாமல் பிரதேசத்தினால் பிரித்துவைத்திருப்பது வேதனையிலும் வேதனை .

முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் வெளியேற்றத்துக்கு கட்டளை பிறப்பித்த பிரபாகரனே “சொந்த மன்னைவிட்டு வெளியேறி வேறு ஒரு இடத்தில் இருப்பது கஷ்டமான விடயம்” என்று கூறியதாக பத்திரிகையில் வெளியாகியிருந்தது. முஸ்லிம்களை வெளியேற்றிய தன்மூலம் வரலாற்றுத் தவறு ஒன்றை செய்த பிரபாகரன் தமிழர்களையும் வெளியேற்றி இன்னொரு வரலாறு படைத்துள்ளார்.

அடுத்தகட்டம்.

யாழ்ந்துக்கிணங்கியும் இணைக்கும் போக்குவரத்துக்கான பாதையை உருவாக்குவதே இராணுவத்தின் அடுத்த நடவடிக்கையின் நோக்கமாக இருக்கும். அவ்வாறு செய்தால் அகதியாக உள்ள தமிழ் மக்கள் மீண்டும் அகதியாவார்கள். அவர்களைப்பிடித்த தொல்லை அவர்களைவிட்டு நீங்காது.

சமாதானத்திற்காக யுத்தம் என்பது சந்திரிக்காவின் முழுக்கம். அடைந்தால் தமிழிழம் இல்லையேல் மரணம் என்பது புலிகளின் முழுக்கம். நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் இராணுவம் புலிகளை ஒழிக்கப்போவதும் இல்லை. புலிகள் தமிழிழத்தை உருவாக்கப் போவது மில்லை. சிங்கள் இளைஞர்களின் பின்ததின் மீதும் தமிழ் இளைஞர்களின் பின்ததின் மீதும் கூட மேற் சொன்னவை நடைபெறப் போவதில்லை.

மத்திய வங்கி குண்டுவெடிப்பு.

ரிவிரெச நடவடிக்கைக்கு பலவாங்களாக மேற்கொள்ளப்பட்ட மத்திய வங்கி தற்காலைத் தாக்குதல் மனித நேய்த்துக்கு விரோதமானது. இத்தாக்குதலால் நூறு பேர் கொல்லப்பட்டும், 1200 பேர் காயமடைந்தும் உள்ளனர். 75 பேர் கண் பார்வை இழந்துள்ளனர். 150 பேர் ஏதாவது ஒரு உறுப்பை இழந்துள்ளனர். குண்டு சிங்களவர், தமிழர், மஸ்லிம்கள் என்று பாகுபாடு இல்லாமல் அனைவரையும் கொன்றுள்ளது, காயப்படுத்தியும் உள்ளது. பல தமிழர்கள் உறுப்புக்களை இழந்து அங்கீர்வர் களாகவும் , சூருடுகளாகவும் , செவிடர்களாகவும் ஆகியுள்ளனர். ஆக யுத்தத்தின் விளைவு இதுதான். ஆகவே மனித உயிர் மதிக்கப்பட வேண்டும். மனித நேயம் மதிக்கப்படவேண்டும். யுத்தத்தின் பிடியில் அப்பாவிகள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

புலிகளின் அறிவிப்பு.

இடம் பெயர்ந்த கையுடன் புலிகள் ஓர் அறிவிப்பைச் செய்தார்கள். அதாவது வடமாகாண முஸ்லிம்களை தாம் வெளியேற்றியதற்காக, வருந்துகிறோம். தீர்வு கிடைத்ததும் அவர்கள் அவர்களுடைய இடங்களில் மீளக் குடியேறலாம் என்பதாகத்தான் பேட்டிகொடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறாயின் புலிகள் ஏன் முஸ்லிம் கைதிகளைத் தடுத்து வைத்துள்ளனர்? வடமாகாண முஸ்லிம்கள் தமது சொத்துக்களை இழந்ததைப்பற்றிக்கூட கவலைப்படவில்லை. ஆனால் அர்த்தமின்றி ஜந்தரை வருடங்களுக்கு மேலாக எவ்வித தகவலுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த முஸ்லிம் சிறுவர்களையும், இளைஞர்களையும் மற்றும் வயோதிபர்களையும் பற்றித்தான் கவலைப்படுகிறார்கள். இராணுவ கொரில்லா தந்திரோபாயங்களும், அரசியல் நோன மிக்க பிரபாகரனுக்கு இந்த விடயத்தில் மூன்று வேலை செய்யவில்லையே என்பது தான் அவர்களது கவலை. புலிகள் அவர்களை அவ்வாறு வைத்திருப்பதன் மூலம் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையே கசப்புணர்வை உருவாக்கி வைத்திருக்க விரும்புகிறார்கள். முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்று சேர்வதை புலிகள் விரும்ப வில்லை என்பது தான் அதற்கு விடையாக இருக்க முடியும்.

ஓன்று படிவோம்! வெற்றி பொறுமேயாம்!!

புலிகளின் இரண்டாவது அறிவிப்பு

மத்திய வங்கி குண்டு வெடிப்புடன் புலிகளின் இரண்டாவது அறிவிப்பு ரிடூக்கப் பட்டது. அதாவது புலிகள் தயாராகுகிறார்கள். யாழ் நகரை எப்படியும் இராணுவத்திடம் இருந்து கைப்பற்றியே தீருவோம். அடுத்த ஒரு வருடத்திற்கு யாழ் நகரை யாரும் நினைத்துப் பார்க்கக் கூடாது என்பதாக. ஆக வடக்குக்கு மூஸ்லிம்கள் போகக் கூடிய சூழ்நிலை இப்போதைக்கு எதுவுமே இல்லை.

வடக்கு மூஸ்லிம்களுக்கு புனர் வாழ்வுத் திட்டம்

வடக்கு மூஸ்லிம்களுக்கு அது செய்வோம். இது செய்வோம் என்று தேர்தல் கால வாக்குறுதிகளை பலர் அளிக்க கொட்டினார்கள். ஒரு முன்னால் மூஸ்லிம் அமைச்சர் "ராபிதா" என்று ஒரு சர்வதேச இஸ்லாமிய அமைப்பின் இலங்கைப் பிரதிநிதியாக உள்ளார். அவர் கடந்த 6 வருடங்களாக வடக்க மூஸ்லிம்களைப் பற்றி அந்த அமைப்பிடமிருந்து என்ன பெற்றுத் தந்தார். இவர் வடக்கு மூஸ்லிம்கள் வெளியேற்றப் பட்ட காலத்தில் அவர்களை வந்து பார்க்கவும் இல்லை. ஆனால் தேர்தல் வந்தவுடன் கற்பிட்டிக்கு விஜயம் செய்து புனர் வாழ்வு ஒன்றியம் ஒன்றை உருவாக்கினார். தேர்தலில் ஐ.தே.க தோற்றாது அவருடைய குட்டு வெளிப்பட்டு விட்டது.

இன்னொருவர் வடக்கு மூஸ்லிம்களுக்கு தனியான புனர்வாழ்வுத் திட்டம் உள்ளதாக தேர்தல் கால மேடைகளில் பேசினார். வடக்கு மூஸ்லிம் களும் அவரை நம்பி வோட்டு போட்டார்கள். இரண்டு எம்.பிக்கள் தெரி

வானார்கள் ஒருவர் அடுத்த தேர்தலில் தான் குதிப்பதில்லையென்று கூறி வருகிறார். இன்னொருவர் கல்லைப்பற்றியும், மண்ணைப் பற்றியும், பெண்கள் உரிமையைப் பற்றியும் நோயைப் பற்றியும் பேசிக் கொண்டு பாராளுமன்ற கதிரைக்கு குடு ஏற்றிக் கொண்டு இருக்கிறார்.

புனர் வாழ்வு அமைச்சில் கேட்டுப் பார்த்தால் வடக்கு மூஸ்லிம்களுக்கு என்று எந்த ஒரு திட்டமும் இல்லை என்பதாக கூறப்படுகிறது. பொதுவாக அகதிகளுக்கு மேற்கொள்ளப்படும் திட்டங்களான அரசு உத்தியோகத்தர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையில் கூட குழுமுடித் கள் செய்யப்பட்டுள்ளது. ஆக வடமாகாண மூஸ்லிம்கள் எதிர் பார்ப்பது போல் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது. அவர்களுக்கு புனர் வாழ்வு அளிக்காது. அப்படியே விட்டு ஏமாற்றுவது தான் சிங்கள பேரின் வாதிகளினதும். மூஸ்லிம் அடிவருடி களினதும் திட்டம். எனவே மூஸ்லிம்கள் உணர வேண்டும். எழுச்சி பெற வேண்டும். எமது உரிமைகளை வென்றெடுப்ப தற்கும் எழுமடைய வருங்கால சந்ததிக்காகவாவது நிரந்தர முகவரிகளைக் கொடுப்பதற்காகவும் மானத்துடன் கம்பீரமாக வாழுவும் கிளர்ந்தெழு வேண்டும்.

சிந்தியுங்கள் செயல்படுங்கள்! யாராவது செய்வார்கள் நமக்கென்ன என்று இருந்து விட்டால் நானைய தலைமுறை எம்பீது காரி உமிழும். எமது பிரச்சினையை உலக்ரியச் செய்ய வேண்டும். எமக்காக பல நாடுகளை குரல் கொடுக்க முன்வர வைக்க வேண்டும். அப்போது தான் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

வடக்கிலும் மியன்மாரிலும் நடந்தவை ஒரேவித கீழ்த்தரமான சம்பவங்கள்.

1991ஆம் ஆண்டு முற்குதியிலமியன்மார் (பர்மா) எல்லைப் பறத்தில் வாழ்ந்து வந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமான லோஹிங்யா இனத்தைச் சூத்தியடித்த நிகழ்ச்சியும், இலங்கைக்கிழங்கு வடக்கிலிருந்து மூஸ்லிம்கள் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட நிகழ்ச்சியும் ஏற்றதான் ஒரே காலப்பகுதியில் நிகழ்ந்த கீழ்த்தரமான செயலாகும்.

இந்திகழுவுகள் இரண்டும் பெளத்துக்களைப் பெற்றத் தக்கள் அல்லர். அங்கு பாசிஸ இராணுவமும் இங்கே பாசிஸப் புலிகளும் இக் கொடுமையைப் புரிந்தனர்.

பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் மூஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ரஜப் ஹகீம் எம்.பி. 8.7.95. வீரகேசரி.

நன்றி

ஓன்று படுவோம்! வெற்றி பொறுவோம்!!

வடக்கிலிருந்து முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றியமைக்கு நாம் மன்னிப்புக் கோருகிறோம்

அன்றன் பாலசிங்கம்

OUT LOOK (இல்லி) பத்திரிகை நிருப்பர் ஏ.எஸ்.பன்னர் செல்வத்திற்கு 1995 நவம்பரில் தமிழ்மீது விடுவிகளின் ஆலோசகர் கலாநிதி அண்டன் பாலசிங் கம் அளித்த பேட்டியிலிருந்து,

கேள்வி: நீங்கள் பலவின சமூகத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளதாக மிகச்சிலரே நம்புகிறார்கள். உங்களது சமீப்பின்மைக்கு வடபகுதி முஸ்லிம்களை நீங்கள் பலாத்காரமாக வெளியேற நியநீத உதாரணமாகக் கூட்டுகிறார்கள்?

பதில்: அது ஒரு துரத்திட்டவசமான விடியம் அதற்காக நாம் மன்னிப்புக் கோருகிறோம். எனினும் அங்கு இவர்தியான முறைக் கூடுதலாக நிலையிலிருந்து நாம் அவர்களுக்கு ஒரு கெடுதலும் செய்யாமல் வெளியேறுமாறு கேட்டோம். அது ஒரு தவறு வட கிழக்கு மன்னில் வாழ்வதற்கு மறுக்க முடியாத உரிமை கொண்டவர்கள் என அவர்களுக்கு தொரிவித்துள்ளோம், சகஜ நிலைமை ஏற்பட்டதும் அவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பலாம்.

நன்றி - The Sunday Times, 17.Dec.1995

புலிகள் உறுதி மொழி தருவார்களா?

1995- பெப்ரவரி நடுப்பகுதியில் யாழ்ப் பாணத்திற்கு சமாதானத் தூதுக்குழு வாசதேவ நாணயக்கார எம்.பி. தலைமையில் சென்றது. அவர்கள் அங்கு மக்களையும், விடுவிகள் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடியுள்ளனர். இச் சந்திப்புக்களில் விடுவிகளின் முக்கிய பிரமுகரும் ஆலோசகருமான கலாநிதி அண்டன் பாலசிங்கம் பங்கெடுத்துள்ளார். இவர்கள் கொழும்பு திரும்பியதன் பின்னர் 20.2.95 அன்று இரவு மருதானை சமய, சமூக நிலைய மண்டபத்தில் பத்திரிகையார்களைச் சந்தித்தனர். அச்சந்திப் பின் போது 'அக்டி' நிருபரின் கேள்வி ஓன்றுக்கு

பதில் அளிக்கும் பொழுது, "யாழ்ப்பாணத் திலிருந்து முஸ்லிம்கள் விடுட்டியடி க்கப்பட்டதை L.T.T.E யினர் தாம் செய்த தவறை ஏற்றுக் கொள்கிறார்கள். விடுட்டியடி க்கப்பட்ட மூலஸ்லிம் களின் மீன் குடியேற்றம் அவர்களின் புனர்வாழ்வு தொடர்பாக தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் சீபச்சவார்த்தை நடத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என புலிகள் சார்பில் ஆலோசர் அண்டன் பாலசிங்கம் கூறியதாக தூதுக்குழுவில் சென்று திரும்பிய பாரானுமன்ற உறுப்பிர் அவ.சில்வா எம்.பி.தெரிவித்தார்.

வடக்கிலிருந்து வெளியேற நப்பட்ட மூலஸ்லிம்களை மீளக் குடியமரத்த புலிகளின் தலைமையிடம் முன்வந்திருந்ததைக் காத்திரமான சமாதான அமீத்துறையாக வடபாகுதி மூலஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளலாமா? முஸ்லிம்கள் வெளியேற நப்பட்டமை தவறை புலிகள் ஏற்றுக் கொள்கின்றனரென்று புலிகளின் கோட்பாட்டாரான அன்றன் பாலசிங்கம் ஏற்றுக் கொண்டதுக்கிறார். இவ்விடயம் தொடர்பாகச் சுவி இயக்கத் தலைவர் வேற்பிரபாகரனுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் உறுதியளித்திருக்கிறார். யாழ் சென்று திரும்பிய தென்னினங்கை சமாதான குழுவிடம் இந்த உறுதிமொழியை அவர் வழங்கியிருக்கிறார்.

ஏற்குறைய இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் வடக்கிலிருந்து சில மணித்தியாகக் காலக்கெடு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றாகும்.

தலைமுறை தலைமுறையாக வடக்கு மண்ணில் வாழ்ந்த இந்த முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் வலுவான பிணைப்புக் களும் உரவுகளும் இருந்து வந்திருக்கின்றன. மத ரத்தியாகமமட்டுமே இவர்கள் வேறுபட்டாலும் வெற்றுமைக்குள் ஒறுமையை காட்டிய பொதுவான அம்சங்கள் இரு தரப்பினரிடையேயும் காணப்பட்டன.

ஒன்று யடுவோம்! வெற்றி பறுவோம்!!

யாழிப்பாணத்தில் தொரிவான முஸ்லிம் பிரதிநிதிகள் யாழிம் மாநகரசபை முதல்வர்களாகவும் துணைமுதல்வர்களாகவும் பதவிவீதத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. யாழிம் முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் பேச்சு வழக்கில் பெரும் வித்தியாசங்களைக் காணமுடியாது. கலாசாரர்தியான தொடர்புகளும் அவர்களுக்குள் இருந்து வந்திருக்கின்றன. வடபகுதி தமிழ் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை மிக அன்றையான்யான மனோபாவமே இருந்து வந்திருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக தென்பகுதியில் இன்னும் தமிழ் பேசிக் கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்கள் தானென்ற உண்மையையும் மறந்து விடக்கூடாது.

வடக்கு முஸ்லிம்கள் ஆங்காங்கே சிதறி வாழ்ந்தனரென்றோ அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் முஸ்லிம்கள் கூட்டான வாழ்க்கையை நடத்தியிருந்தார்கள். இந்த இரு மக்களையும் பிரிக்கக்கூடிய ஏந்தப்பாரிய முரண்பாடுகளும் என்றுமே தோன்றியதில்லை.

வடக்கு வாழி தமிழ் முஸ்லிம் மக்களிடையே கட்டுக்கோப்பான கலாசார, பாரம்பரிய மரபுகள் நிலவி வந்திருக்கின்றன. அந்நிய கலாசாரத் தாக்கங்களுக்குள் சிக்காமல் இறுக்கமான பாரம்பரிய மரபுகளை இரு தரப்பினருமே பேணியும் வந்திருக்கின்றனர்.

இவ்வாறான ஓர் சூழ்நிலையில்தான் 1990ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதிப் பகுதியில் இரவோடிரவாக வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இது மனிதாபிமான மற்ற செயல். ஓர் இனத்தின் விடிவுக்காகப்

போராடுகிறோமென்று கூறும் போது மற்றொரு இனத்தின் முடிவுக்கு அல்லது துயருக்கு வழியமெப்பது யார்தான் அங்கீகரிப்பார்கள்?

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சொத்துப் பத்துக்களை இழந்து நாதியற்றவர்களாக அகதி முகாம் களில் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசாங்கமும் மற்றும் சமூக சேவை ஸதாபனங்களும் வழங்கும் நிவாரணங்கள் அகதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்த்துவிடாது. நிவாரணங்கள் நிரந்தரமான தீர்வுக்கு உதவுவதில்லை. எனவே இந்த மக்களின் பிரச்சினை மனிதாபிமானக் கண்ணோட்டத்தோடு அனுப்புவேண்டும்.

வடபகுதி முஸ்லிம் களை மீண்டும் அவர்களின் தாயகத்தில் குடியேற அனுமதிப்புதோடு அவர்கள் கொரவத்தோடு உரிமையோடு வாழி வழிவிட வேண்டும்.

வடக்கு முஸ்லிம்கள் அவர்களது சொந்த தாயகத்தில் குடியேற - வி.புவிகள் தாங்கள் வெளியேற நியது தவறு இதற்காக முஸ்லிம்களிடத்தில் மன்னிப்புக் கோருகிறோம் எனக் கூறும் இக்கூற்றுக்களை வடபகுதி முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளலாமா?

அவர்கள் அங்கு சென்று கொரவத்துடன் உரிமைகளுடன் வாழி இனியொரு போதும் விடுவிகள் தடையாக இருக்க மாட்டார்களா?

இந்த உறுதிமொழிகளை அவர்கள் வடக்கு முஸ்லிம் மக்களுக்குத் தர வேண்டும். தஞ்சாவூர்களா?



“அல்லாஹ் எந்த அடியாரைப் பற்றியாவது நன்மையை நாடினால் அவருக்கு உலகில் விரைவில் துன்பத்தை அனுப்பி விடுகின்றான். ஆனால் அல்லாஹ் தன் அடியாரில் எவருக்கேனும் தீமையை நாடினால், அவரை விட்டும் துன்பங்களைத் தடுத்து, மறுமையில் அவற்றைக் கொண்டு அவரைப் பரியுணமாகப் பிடித்துக் கொள்கிறான்” என்று அண்ணல் நபி (ஸ்ல) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர் அனஸ் (ரஹி)
ஆதாரம்: திருமிதி

ஓன்று படுவோம்! வெற்றி பெறுவோம்!!

வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடித் தீர்மானம் எடுக்கும் செயலமர்வு

1996 ஜூவரி 13ம், 14ம் (சனி, ஞாயிறு) தீக்திகளில் புத்தளம் நகர சபை மண்டபத்தில் காலை 8.30 - பி.ப 4.30 வரை வடக்கு முஸ்லிம் களின் உரிமைக்கான அமைப்பினால் (NMRO) இச் செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இச் செயல் அமர்விற்கு வடக்கின் ஜந்து மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அழைக்கப்பட்ட பிரதிநிதிகள் தற்பொழுது அகதிகளாக நாட்டின் பரவலாக வாழும் சுகல பகுதிகளிலிருந்தும் அழைக்கப்பட்டனர். மீள்குடியமர்த்தப்பட்ட மன்னார், மன்னார்த் தீவுப் பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டது. இங்கு குறிப்பிடத்தக்கது. பரவலாக அழைக்கப்பட்ட பிரதிநிதிகளில் 80% மாட்னார் இச் செயலமர்வில் பங்கு பற்றினார்.

இச் செயலமர்வு நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டு இருந்தது. நான்காவது கட்டமானது அகதிகளுக்கு உதவும் நிறுவனங்களுடனானது. இதற்காக புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் பிரதிநிதி, ஐ.நா.ச.சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானி ரகம் (UNHCR) பிரதிநிதி, உலக உணவுத் திட்டம் (W.F.P) (N.G.O'S) பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அழைக்கப்பட்ட பிரதிநிதிகள் எல்லோரும் கலந்து கொண்டனர்.

அரச சார்பற் ற நிறுவனங்களின் இச் செயலமர்வின் முதல் கட்டம் "வடக்கு முஸ்லிம்களின் அபிலாசைகள்" என்ற தலைப்பில் NMROவின் உபதலைவர் மௌலியி சுப்யானின் தலைமையில் பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டது

1. வடக்கு முஸ்லிம்கள் திரும்பவும் தமது பூர்விக் கீத்தில் வாழ விரும்பினர் என்ற மன நிலையில் மாற்றம் உண்டா?
2. வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் இனப்பிரச்சினையின் பிரதிபலிப்பே. ஆகவே முஸ்லிம் அகதிப் பிரச்சினை இனப் பிரச்சினையின் ஓர் அம்சமாகும்.
3. பலவந்த வெளியேற்றத்தால் உருவான பிரச்சினைகள் வடக்கு முஸ்லிம்கள் (யாழ்ப்பாணம், மூல்லைத்தீவு, மன்னார், கிளிநோச்சி,

வவுனியா) எல்லோருக்கும் ஒன்றே எனின் பிரச்சினைக்கான தீர்விலும் ஒரே அனுகு முறை பின்பற்றப்பட வேண்டுமா?

4. வடக்கு முஸ்லிம்களின் சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்வின் நிதி தகுதிகளின் நிறை பொருத்தமான அகதிக் கொள்கை பின்பற்றப்படாமையால்தானா?
5. ஏனையவைகள் மாலை அமர்வில் இரண்டாவது கட்டம் "அகதிகளின் பிரச்சினைகள்" என்ற தலைப்பில் NMROவின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கவிலுல் ரத்தமான (B.A) ஆசிரியர் அவர்களின் தலைமையில் ஆராய்ந்தது
1. கடந்த ஜெந்து ஆண்டு அகதி வாழ்க்கையில் இம் மக்கள் கற்ற பாடங்கள்?
2. நீண்ட அகதி வாழக்கையின் விளைவுகள் யாவை?
3. புதிய அகதி முன்னேற்றத்திட்டம் அகதி வாழ்க்கையில் எத்தனைய மாற்றம் செய்யப்பட வேண்டும்.
4. ஆக்கப்புரவமான விளைவுகளைக் கொண்ட வதற்கு அகதி முன்னேற்றத்திட்டத்தில் எத்தனைய மாற்றம் செய்யப்பட வேண்டும்.
5. மன்னார் தீவு, வவுனியாதெற்கு ஆகிய பிரதேசங்களில் மீள்குடியேறிய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன?
6. ஏனையவைகள்

முறைநாள் ஞாயிற்றுக் கிழமை காலை அமர்வில் "எதிர் காலத் திட்டங்கள்" என்ற தலைப்பில் NMROவின் மூல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சி.ரிஸனி ஆசிரியர் தலைமையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

1. அகதிப் பிரதேசத்தில் எவ்வகையான மீள்குடியேற்றத்திட்டம் பொருத்தமானது,
2. எதிர்காலத்தில் உணவு கல்வி ஆகிய அகதிகளுக்காக வழங்கப்படும் நிவாரண உதவிகளை உடனடியாக நிறுத்தவது நியாயமா? மக்களின் பொருளாதார சுமையை குறைப்பதற்கு இலகுவான வழி என்ன?

ஓன்று படுவோம்! வெற்றி பெறுவோம்!!

3. எவ்வாறு தற்போதய மீள்குடியேற்றத்துடன் தொடர்புடைய வேலைகளில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்கலாம்.
4. எதிர்காலத்தில் எவ்வகையான மீள்குடியேற்றம் வடக்கில் அமைவூர் வேண்டும்.
5. இனப்பிரச்சினைப் பேச்சுவார்த்தையில் வடக்கு மூஸ் விமகளின் எத்தகைய் அம்சங்கள் கதைக்கப்பட வேண்டும்.
6. வடக்கிற்கு மீண்டும் எப்போது திரும்புவது? திரும்புதல் என்பதையார் தீர்மானிப்பது? அதற்கு மக்களின் அபிப்பிராயத்தை எவ்வாறு அறிவது?
7. மன்னார்த்தீவு, வாழ்வியா தெற்கு மூஸ்விம குடியிருப்பின் ஸ்திரத்தன்மையை மேலும் உறுதிப்படுத்த என்ன செய்யவேண்டும்.
1. பாதுகாப்பு
11. அரசியல் உரிமை
111. படிப்படியாக மீள்குடியேற்றம்.

இறுதியாக அகதி களுக்கு உதவும் நிறுவனங்களுடனான கலந்துரையாடல் இடம் பெற்றது. இக் கலந்துரையாடல்களின் இறுதியில் பின் வரும் வினாக்களுக்கு விடைகளும் காணப்பட்டது. அது விளாவிடை முறையிலேயே வாசர்களுக்கு தருகிறோம்.

01. வடக்கு மூஸ்விமகள் யார்?

பூர்வீக இடத்தில் வாழும் உரிமை மறுக்கப்பட்டு, சொத்து ரிமைகள் பறிக்கப்பட்டு, பலவந்தமாக ஆயுதமுளையில் வெளியேற்றப்பட்டவர்கள்.

02. வடக்கு மூஸ்விமகளின் இன்றைய நிலை என்ன?

கடந்த 5 வருடங்கள் அகதிகளாக முகாம்களில் பிறரின் உதவியை முழுமையாக நம்பி அவ் உதவிகளின் பூரணத்துவமற்ற தன்மையால் உடல், உள் ஆரோக்கிய ஒழுக்க, சமூக, கல்வாசார பாதிப்பு.

03. தேசிய சர்வதேச மட்டத்தில் வடக்கு மூஸ்விமகள் எவ்வாறு கருதப்படுகிறார்கள்?

'உள் நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள்' (I.D.P.)

04. ஜக்கிய நாடுகள் சபையின் IDP இற்கான வரைவிலக்கணம் என்ன?

இயற்கை செயற்கை அளர்த்துங்களால் திடீரென பெருமளவில் தமது வாழ்விடத்தை விட்டு வெளியேறு வதற்கு நிரப்பந்திக்கப்பட்டுள்ளவர்கள்

05. I D P வரைவிலக்கணத்தினுள் பலவந்த வெளியேற்றத்தின் நிதர்சனம்?

வடக்கு மூஸ்விமகளின் பலவந்தமான வெளியேற்றத்தின் தாக்கத்தினை தேசிய, சர்வதேச வரைவிலக்கணம் பிரதிபலிக்கவில்லை

06. இலங்கையின் அரசியல் சாசனத்தில் IDP இற்கான பாதுகாப்பு என்ன?

மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பாதுகாப்பு, உணவு, உடை, உறையுள், மருத்துவ சுசுதிகளை வழங்குவதோடு தன்மானத்தோடும், சுய கெளரவத்தோடும் வாழும் உரிமையை உத்தரவாதப்படுத்தல்.

07. ஜ.நா.சாசனத்தின் IDP இற்கு வழங்கும் உரிமைகள் என்ன?

1 தன்மானத்தோடு வாழும் உரிமை.

2 போதிய உணவு, உடை, உறையுள் உட்பட அடிப்படை வாழ்க்கை சுசுதிகளைப் பெறும் உரிமையோடு வாழ்க்கையின் தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கு உதவிகளைப் பெறும் உரிமை.

3 மனித உரிமை பற்றியதும் பெருமளவு வெளியேற்றப்பட்டதுமான உரிமை பற்றிய தீர்மானம்.

4 பலவந்தமாக வெளியேற்றப்பட்டதால் இழந்த உரிமைகளை மீளப் பெறுவதற்கு பல உத்தரவாதம் எடுத்தல் (UN சுழுத் தீர்மானம்)

08. IDP பற்றிய ஜ.நா.சபையின் அண்மைக்கால கண்ணேணாட்டம்-

1 I D P பிரச்சினைகள் அகதிப்பிரச்சினை களுக்குச் சமமானவை.

2 I D P பிரச்சினைகளை ஆராய்ந்து சிபாரிசுகள் செய்யும் படி விசேஷ ஆணைக்குமுனியிக்கப்பட்டுள்ளது.

3 I D P இற்குப் பொருத்தமான முறையில் உதவும்படி உள்ளாட்டு அரசாங்கங்களை ஆணைக்குமுன் வற்புறுத்தி வருகிறது.

4. அரசாங்கத்தின் ஊடாக முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றது.

09. அகதிகளுக்கு உதவும் நிறுவனங்கள் யாவை?

1. அரசாங்கம்

A. நேரடியாக புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சின் ஊடாக

B. ஏனைய வழிகளில் கல்வி கலாசார சமூகங்கள் அமைச்சின் ஊடாக

2. ஜ.நா.சபையின் அதிகங்கான உயர்ஸ்தானிகராலயம் (UNHCR)

3. உலக உணவுத் திட்டம் (WFP)

4. அரசு சார்பற் ற நிறுவனங்கள் NGOs

ஓன்று படுவோம்! வெற்றி பொறுவோம்!!

வாக்காளர் பதிவும் சதித்திட்டமும்

ஒவ்வொரு வருடமும் ஜனன் மாதம் வாக்காளர்களைப் பதிவு செய்யும் காலமாகும். அக்கால கட்டத்தில் தந்தமையும் நடைமுறையில் இருக்கும் தேர்தல் இடாப்புக்களின் பிரதிகள் கிராம சேவையாளர் அலுவலகங்கள், தபால் அலுவலகங்கள், பிராந்திய செயலகங்கள், மாவட்ட செயலகங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் ஆகியவற்றில் விவக்கப்பட்டிருக்கும்.

பதிவெட்டு வயதைப் பூர்த்தி செய்த இந்நாட்டுப் பிரச்சுகள் எவ்வும் தமது பெயர்கள் தேர்தல் இடாப்புக்களில் இல்லாதவிடத்து அதைப் பதிந்து கொள்வதற்கு உரிமை உடையவர்களாவர்.

ஜனநாயக அமைப்பின் அடிப்படையானதும், பெறுமதி மிகக்கு மான அம்சங்களில் ஒன்றாக வாக்குரிமை விளைவுக்கீட்டிரது. எனவே ஒவ்வொருவும் தமது வாக்குரிமையை இழந்துவிடாதபோல் வாக்காரர் இடாப்பில் தங்கள் பெயர்களைப் பதிந்து கொள்ள வேண்டும்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பதிவெட்டு வயதிற்கு மேற்பட்ட முஸ்லிம்களும் தங்களது பெயர்களை தேர்தல் இடாப்புக்களில் பதிவு செய்து கொள்ளத்தவறக் கூடாது. பெயர்கள் சொந்த மாவட்டத்தில் பதியப்பட்டுள்ளதா? என்பதை அவதானித்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில், எதிர்வுகும் ஜனன் மாதத்தில் தேர்தல் இடாப்பில் தந்தமையும் புதுக்காலம் மாவட்டத்திலிருந்து போதுமான அம்சங்களை புதுக்காலம் மாவட்டத்திலிருந்து பதிவு செய்வதற்காகக் கூடிய மாஸ்லிம் அத்திகளின் வகுக்குறில் நம்பிக்கை வைத்துள்ள கட்சியோன்று முயற்சி எடுத்து வருவதாக நம்பிக்கையான செய்தியோன்று விடத்துடன்தான். இதற்கென்றால் அவர்கள் தேர்தல் ஆனாயாளரின் அப்கீர்த்தத்தையும் பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.

இச்சயாக இங்கிடத்தில் வடக்கு அகதி முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எது வாக்குரிமையைத் தெரிவாற்றுத் தோற்காலிடால் சொந்த மாவட்டங்களை ஒரு காலத்தில் இடனால் இருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருவிடலால் அதற்கு இந்திருக்கும் சொந்தக்காலக்குரிய நஷ்டாக்குடையும் எதிர்பார்த்தில் பெற்றமுடியால் போகலாம். எனவே இச் சதித்திட்டத்தில் எந்த ஒரு வடக்கு முஸ்லிம் சிக்கிவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

1993 ஆம் ஆண்டு ஜுலை முதல் திகதி முன்னால் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சர் அல்லாது A.H.M. அஸ்லூர் மூலம் “வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் வாக்களிக்கிணர் உரிமைகள் தொடர்பாக அவர்கள் வாழுகின்ற மன்னார், யாழ்ப்பானம் முஸ்லைத்தீவு, வெளியா, கிளி நொக்கி போன்ற இடங்களிலேயே அவர்களைப் பதிவு செய்ய வேண்டும்” என்ற ஒரு வேண்டுகோளை NMRO பாராஞ்சமன்றத்தில் சமர்பித்தது.

இதன் நிமித்தம் வாக்காளர் பதிவு வடக்கு முஸ்லிம்களின் சொந்த மாவட்டங்களிலேயே பதியப்பட்டு வந்தது. கடந்த பொதுத் தேர்தல் ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றில் 1981 ஆம் ஆண்டின் 13ம் இலங்க பாராஞ்சமன்றத் தேர்தல் சட்டம் 127 ஆவது பிரிவின் கீழ் விண்ணப்பம் செய்த வடக்கு வாக்காளர்கள் வாக்களித்தனர்.

இச் சட்டம் “பதிவாயிருக்கும் வாக்கெடுப்பு மாவட்டத்தில் இருக்கும் நிலை காரணமாக, பயத்தின் காரண

மாக அங்கு சென்று வாக்களிக்கு முடியாத காரணத்தால் இப்பொழுது வசிக்கும் இதிற்கு அனாமையில் இருக்கும் வேறு ஒரு வாக்கெடுப்பு நிலையத்தை வாக்களிப்பதற்கு ஆக்கித் தா வேண்டுதல்” என்று கூறுகிறது. இதன் நிமித்தமே தமது சொந்த வாக்காளர் பட்டியல் நிமித்தம் வாக்களித்தனர்.

ஆனால் எதிர்காலத் தேர்தல்களில் சொந்த மாவட்டத்தில் வாக்களிக்கு முடியாத நிலை வராமல் இருக்க அரசியல் வாக்களின் நந்தியான பேசுக்கக்களில் எமது மக்கள் மயங்கிலிடாமல் விழிப்புடன் இருந்து தங்களது பெயர்கள் சொந்த மாவட்டத்திலேயே பதிவு செய்ததை உறுதிப்படுத்திக் கொள் வேண்டும்.

வாக்குரிமை எமது பலம். அது வடக்கிலிருந்து தமது சொந்த தாயக் மன்றாவிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு நந்பொழுதுள்ள மிகப் பெறுமதி வாய்ந்த ஆயதமுமாகும்.

பலவந்தமாக பறிக்கப்பட்ட தங்களது வாழ்விட உரிமையை இழுக்கப்பட்ட சொத்துக்காலக்கான நஷ்டமடுக்களையும் அன்றாட அகதி வாழ்விடத் தொகையில் அனர்த்தமங்களுக்கான நிவாரணங்களையும் பெலவேனுடையில் வாக்குரிமை எனும் ஆயத்தைத் தவிர வேறு ஏதுவும் ஜனநாயக நிமில் சுதநியுள்ளதாக இருக்க முடியாது.

ஒரு ஜனநாயக நாட்டின் மக்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள தாம் விரும்பிய ஒரு பிரதித்தியை, ஆட்சியினைத் தெரிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பை இந்த வாக்குரிமையே எமக்குப் பெற்றுக்கூறுகிறது.

வடக்கு முஸ்லிம்களைப் பொறுத்வரையில் அவர்கள் தங்கள் வாக்குப் பலத்தை கட்சி நியாகவும் செய்தை என்றும் மாநாடு பிரிவாக்கில் செய்துகொடும் சிதைக்காமல் அவற்றை ஒரு குவியலாக்கினால் தங்களது உரிமைகளை வென்றெற்றுப்பதற்காக பேரம் பேசும் சக்தியாக ஆக்கிவிட முடியும்.

எனவே 1996 ஜூன் மாதத்தில் முதலாமக்கில் வாந்தோமூர்த்தி மக்கள், நலம்பகள் கூடுகளில் வாழ்வோரும் 18 வயதிற்கு முன்றுபட்ட ஏந்தனவே தேர்தல் இடாப்பில் பதிவுதோகும் புதிதாப் பதிவோரும் சொந்த மாவட்டத்திலேயே தங்களது பெயர்களைப் பதிவு கொள்ள வேண்டும்.

விராம சேவையாளர்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் எம்மை இது விடயமாக அலுகாவிட்டால் அவரது அலுவலகம் அங்கு மாவட்ட தேர்தல் ஆகையாளர் அலுவலகம் சென்று எமது பெயர் சொந்த மாவட்டத்திலேயே தங்களது பெயர்களைப் பதிவு கொள்ள வேண்டும்.

பல வடக்கு அகதி முஸ்லிம்கள் உரிய வயதையைடந்தும் தம்மை வாக்காரக் பதிவு செய்து கொள்ளாதிருக்கும், குளருபடிகள் நடக்காமல் இருப்பதைத் தடுப்பதற்காகவும், இதனை முகாம் மட்டத்தில் இயங்கும் சங்கங்கள், தங்களது வேலைத் திட்டங்களில் ஒன்றாக ஆக்கி வாக்காராகப் பதிவு செய்யும் பணியை செயல்படுத்தினால் வாக்காரர் சொந்த மாவட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வாக்குரிமை எமது பிறப்புரிமை அதை பரிசீலிப்பதும் பதிவு செய்து கொள்வதும் நமதுரிமை.

ஓன்று மூடுவோம்! வெற்றி மொழுவோம்!

குடாநாடு வெற்றியும் யாழ்ப்பானை முஸ்லிம்களின் நிலைப்பாடும்



எம்.எஸ்.எம்.ஜான்ஸின்.

வடக்கில் நிலை கொண்டுள்ள படையினரால் ஒப்ரேஷன் ரிவிரெச் - 2 என்ற பெயரில் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. 1996 ஏப்ரில் 19ம் திங்கி அதி காலையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை தென்மராட்சிப் பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதை முக்கிய நோக்கமாக கொண்டது. அத்துடன் அப்பிரேதேசத்தில் உள்ள வலிகாமப் பகுதி மக்களை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும் ஒரு நோக்கமாக இருந்தது.

மூன்று முனைகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை எதிர்பார்த்ததை விட வெகுவிரைவில் வெற்றியை அளித்துள்ளது. இரண்டரை இலட்சம் மக்களும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்கள். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வலிகாமப் மக்களை மீண்டும் வலிகாமப் பகுதிகளில் சூடியமர்த்தும் வேலைகள் முனைப்புடன் நடைபெறுகின்றன. அவ்வாறு அரசு செய்வதன் முக்கிய நோக்கம் சிவில் நிர்வாகத்தை வடக்கில் ஆரம்பிப்பதுதான்.

வெற்றி பெற்றுள்ள இந்த இராணுவ நடவடிக்கையின் அடுத்த கட்டமாக வவனியாவிலும், ஏனைய பகுதிகளிலும் வசிக்கும் யாழ் குடாநாட்டு மக்களை வலிகாமப் பகுதியில் மீாக்குடியமர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் முன்னேற் பாடாக யாழ் குடா நாட்டுக்கு திரும்பிச் செல்ல விரும்புவார்களின் விபரங்கள் வவனியா செயல் கத்தில் கேளிக்கப்படுகின்றன. அவ்வாறு திரும்பிச் செல்ல விரும்பும் மக்கள் விமானம் மூலமாக அல்லது கப்பல் மூலமாக வடக்குக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு அவர்கள் தமது சொந்த வீடுகளில் சூடியமர்த்தப்படுவார்கள். இந் நிலையில் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் கள் யாழ் செல்வதா? இல்லையா? என்பது பற்றி தெளிவான தொரு முடிவை எடுக்க வேண்டியவர்களாக உள்ளார்கள்.

வடக்கு முஸ்லிம்களினது பாரம்பரிய

பிரதேசம். எவ்வாறாயினும் அங்கு முஸ்லிம்கள் மீண்டும் சென்று குடியேற வேண்டும். ஆனால் தற்போதைய நிலையில் அங்கு சென்று நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலைகள் உண்டா என்பது பற்றி அலசி ஆராயப்பட வேண்டும்.

தற்போது மேற்கொள்ளப்பட்ட ரிவிரெச் 2 இராணுவ நடவடிக்கை யாழ்ப்பானை குடாநாட்டை முழுமையான இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. குடாநாடு முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் இராணுவ வெற்றி என்பது எதிரணியினரைப் பலவீனப்படுத்த வேண்டும் அல்லது முற்றாக அழிக்க வேண்டும். புலிகளின் தந்திரோபாயமான பின்வாங்குதலினால் புலிகளிற்கு பாரிய இழப்புக் கள் எதனையும் ரிவிரெச்-2 நடவடிக்கை மூலமாக ஏற்படுத்த முடியவில்லை. எனவே இராணுவ ரீதியில் இதனை ஒரு வெற்றியாக கருத முடியாது.

முன்பு இந்திய இராணுவத்தினர் வடக்கு கிழக்கை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த போது புலிகள் காடுகளில் தஞ்சமைத்திருந்தனர். இடைக்கிடை இராணுவம் கண்ணயரும் வேலைகளில் அவர்களைத் திகைப்புக்குள்ளாக்கும் தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டனர். அவ்வாறான சிறிய தாக்குதல் கள் யாழ் குடாநாட்டில் அடிக்கடி நடாத்தப்பட்டன

முஸ்லிம்களின் பிரதேசமாகிய சோனகத் தெருவிலும் 1987 டிசம்பர் 21ம் திக்தி தாக்குதல் நடத்தினர். தப்பியோடிய புலிகளை விரட்டி வந்த இந்திய ஜவான்கள் அப்பாவி முஸ்லிம் இளைஞர் ஒருவரை சட்டுக்கொண்றனர். மற்றும் பலரை அடித்துத் துன்புறுத்தினர்.

எனவே புலிகள் பின்வாங்கிக் கென்றுள்ள இந்நிலையில் தமது கெளில்லாப் பாணியிலான தாக்குதல்களை யாழ் குடாநாட்டுக்குள் ஊடுருவி மேற்கொள்ளவே செய்வார். அவ்வாறு அவர்கள் செய்யாது விடின் புலிகள் இயக்கம் அளிக்கப்

ஒன்று படுவோம்! வெற்றி பறுவோம்!!

பட்டு விட்டதாக மக்கள் கருதுவார். எனவே அவ்வாறு நாடுருவித் தாக்குதல் நடாத்தும் புலிகளால் முஸ்லிம்களுக்கு முன்பு போல் பல தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

மேலும் அவ்வாறு யாழ் நகரில் குடியேறும் மக்கள் தொழில், கல்வி, சுகாதார ரீதியாக பல பாதிப்புக்களுக்கு உள்ளாவார்கள். ஏனெனில் வடக்கு முஸ்லிம்களின் தொழில்களை எடுத்துக் கொண்டால் பிரதானமானது வியாபாரமாகும். அவர்களின் வியாபாரமானது கொழும்புடன் அல்லது வேறு ஒரு பிரதேசத்துடன் தொடர்புடையதாகவே காணப்படும். யாழ் குடா நாட்டை மட்டும் கட்டுப் பாட்டி கீழ் வைத்துள்ள ஓர் நிலையில் இவ்வாறான வியாபார முயற்சிகள் சாத்தியப்படாது. ஏனைய கடை வியாபாரங்களை எடுத்துக் கொண்டால் முலதனம் இன்றி கடைகளை ஆரம்பிக்க முடியாது. ஆனால் நையல், தகர வேலை போன்ற கைத்தொழில்களுக்கு பெரிய கிராக்கி காணப்படும்.

கல்வியை எடுத்துக் கொண்டால் பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவும். ஏனெனில் முஸ்லிம் பாடசாலைகளில் கற்பித்து தங்கி ஆசிரியர்கள் வேறுபாடசாலைக்கு அல்லது இடத்துக்கு மாற்றம் பெற்றுவிட்டனர். அவ்வாறான சிறந்த ஆசான்களை மீண்டும் பெறுவது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விடயம். மேலும் ஒப்ரேஷன் ரிவிரெச் - 1 நடவடிக்கையின் பின்னர் காட்டப்பட்ட ஒள்மானியாகச் கல்லூரியின் (தமிழ்மீ படைத்துறைப் பிரிவு) தளபாடங்களின் நிலை அதோ கதீதான். ஏனைய பாடசாலைகளின் தளபாடங்களின் நிலை என்னவோ தெரியவில்லை. இந்நிலையில் பாடசாலைக் கல்வி என்பது 1950ம் ஆண்டுக்கு முன்பு நிலத்தில் இருந்து படித்ததை ஞாபக முட்டும்.

மேலும் இராணுவ நடவடிக்கை ஒன்று முடிவடைந்த நிலையில் அங்கு செல்வது சுகாதாரத்துக்கு அவ்வாலவு உகந்ததாக இருக்காது. ஏனெனில் இந்திய இராணுவம் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் யாழ் நகரில் பரவலாக சொறி (RASH) சிறங்கு, வயிற்றோட்டம் போன்ற நோய்கள் பரவலாக காணப்பட்டன. இதற்கு காரணம் ஆயுதங்களில் இருந்து வெளியாகும் நச்சப்புக்கைகளே. மேலும் தற் போதைய நிலையில் யாழ்போதனா வைத்திய சாலையில் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இந்நிலையில் மருத்துவ, சுகாதார வசதிகளைப்

பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் ஏற்படும்.

ரிவிரெச் - 1 நடவடிக்கையின் பின்னர் இராணுவத்தில் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலுள்ள கோயில்களும், கிறிஸ்தவ ஆலயங்களும், இடிக்கப்பட்ட பெளத்து விகாரையிருந்த இடங்களும் காட்டப்பட்டன. அனால் முஸ்லிம்களின் 15 பள்ளிவாயில் கள் உள்ள யாழ் நகரில் ஒரு பள்ளிவாசல் கூட தொலைக்காட்சியில் காணப்பிக்கப்படாது இருட்டிடப்படு செய்யப்பட்டதன் மர்மம் என்ன என்பது விளங்கவில்லை. இவ்வாறான நடவடிக்கைகள் அரசின் மீது சந்தேகம் கொள்ள வைக்கின்றது.

ஆனால் இவையெல்லாவற்றுக்கும் மேலாக நாம் கருத்திற் கொள்ளவேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. எமது பாரம்பரிய பூமி வடக்கே யாதும் அல்லாற்றவை பக்தியுடன் ஸாஜது செய்த பள்ளிவாயில்கள் இன்று தூசு படிந்து, பாழடைந்து போடுவன. எமது முதாதையர் தாய், தந்தையர் அடக்கப்பட்ட அடக்க ஸ்தலங்கள் கவனிப்பார்றற்றுக் கீட்கின்றன. எமது அசையாச் சொத்துக்களான வீடுகள், கடைகள், தோட்டங்கள் என்பன எமது வரலாஸ் ஆவலூடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

மீச் செல்வதில் நாம்காட்டும் தாமதம் மேலும் எக்கு பொருளாதார இழப்புக்களை ஏற்படுத்தும். ஏற்கனவே பல வீடுகளின் கூரைகள், கதவு, ஜன்னல்கள் ஏனைய பொருட்கள் உடைத்து, எடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் எமது பகுதி பாதுகாக்கப்படாவிடில் நிலமை மோசமாகி சோனகத் தெருவிலுள்ள வீடுகள் எல்லாம் அத்திவாரத்துடன் மாயமாக மறைந்து விடும். எமது வரவை என்னி என்னி கண்ணர் சிந்தி நிற்கும் பள்ளிவாயில்களை எப்போது நாம் மீண்டும் தொழுது வணங்கி சிறப்படையச் செய்வது? நிரந்தர முகவரியின் நிரந்தர முகாம்களை முகவரியாகக் கொண்டு பிறக்கவிருக்கும் எம்முடைய அடுத்த தலை முறைக்கு நாம் நிரந்தர முகவரியைக் கொடுப்ப தெப்போது? ஜந்து வருடங்களுக்கு மேலாக அகதி முகாம்களில் அடங்கி அவ்வ வாழ்க்கை வாழ்ந்த நாம் மீண்டும் எப்போது கம்பீரமாக தலைநிமிர்ந்து சொந்த மண்ணில் மக்கிழ்ச் சியுடன் வாழ்வது.

(தொடர் - பக்கம் 37)

ஓன்று படுவோம்! வெற்றி பறுவோம்!!

கவிதைகள்

பிரதேச தரிசனம்

உரிமைகள் உச்சரிக்க
உடுகள் தடுக்கப்பட்டது
அந்த அர்த்த ராத்திரியில்

ஆயதங்கள் பேசியது
ஆங்கார்க்கே
அழுகைக் குரல்கள்
அமைதி விரட்டியது.

கிள்ளும் கிருக்கு
தீயத்தில் சில
கிருள் நிகழ்வுகளும், நினைவுகளும்

கிள்ளொரு கிரவில்
பிரதேஷ தரிசனம் தேடி
நயனங்கள் விழித்திருக்கும்.

கணதிறந்து
உண்மை அறிந்து கொள்ள
குரிய சில மிழங்களுக்காக
புழப்பங்கள் ஸ்தவம் கிருக்குமோ?
அப்படி....

தாற்றோடு கலக்க விடுவோம்
நமது குரலை!
எமது விடிவு
ஏழுதப்படுமே அதுவரை...

கிளியும்
பிரமை வாழ்வும்;
சொர்ப்பனங்களும் வேண்டாம்.
நீஜம் நேர்க்கி
நகர்வோம்.

விடியும் ஒருநாள்
அதனால்;
பிரதேஷ தரிசனம்
பிறக்கும்.

இ ஸ்லாஹிய்யா -கே. முனாஸ்.

ஏனிந்த வேற்றுமைகள்

நிழல் தேடி அலைகின்ற மானிடனின்
நிமமதியை குலைக்கின்ற வேற்றுமைகள்
பலகாலம் புரையோடி வந்தமையால்
பலபேரும் பலியாகிப் போனதுண்மை
நிலம் மீது பரிவுத்தன காட்டிடுவோர்
நரன் மீது பிரிவினையைச் செலுத்தியதால்
உள்ளின்று போர்க்களமரன் மாறியிருக்கு
உரிமைக்கு போராடி வருவதுண்மை!



செந்தமிழும் சிங்களமும் ஓன்றினைந்து
சந்தோஷம் கொண்டதோரு காலமதில்
சிந்தனைகள் கீவாதம் புரிந்தமையால்
சிதறுண்டு போனதோரு நிகழ்காலம்
நெநாளும் சமுதாய சீர்திருத்தம்
எத்தனை பேர் எழுதுகின்றார் சமாதானம்
கந்தப்பும் கரோலிசும் காதிம்பாடும்
கருணை வைத்தால் நல்லதோரு எதிர்காலம்!



சுற்றுமையை சீரழிக்கும் உந்தலை
இன்றுபட்டு கலைத்தெறிவோம் வேரோடு
ஆற்பர்கள் சொல்துன்னைச் செவிக்காலம்
ஆனுமையைச் சீர் செய்வோம் போராடி
நற்குணங்கள் நல்வாழ்வை நல்குமென்ற
நன்மொழிக்கு வந்தனைகள் செய்திங்கு
குற்றங்கள் பாராமல் சுற்றமுடன்
கூட்டுவோம் வேண்டாமில் வேற்றுமைகள்!

செல்வி அகிலா குணராஜா

ஒன்று படுவோம்! வெற்றி பொறுவோம்!!



விடுதலை விடைகள்

தேசமெல்லாம் அலைந்து கொண்டிருந்தது
மனம்.....

கிளேசம் கீறிய கிறுக்கு சித்திரத்தில்
சிறைப்பட்டிருந்தது ஆத்மர....

முகம் தெரியாத முகவரி நோக்கி
கிறு வட்டத்தை சுற்றும் சிலந்திகளாக
சிங்கமே! நீ சீராத வரை "சிலந்திதான்"....

தேசத்தில் முடியிருக்கும் குடிசை முக்காடுகளின்
முகங்கள் எப்போது முகவரி ஆகுவது.....?

சித்தாந்தங்கள் கக்கிய கங்குல்
வரிகளுக்கு முங்கில் குழல்களால் நீ
முடிவுரை எழுது.....

"வடக்கில் வாழும் ஓர் உயிர்போதும்
அடங்கி துகர்ந்திருக்கும் எங்கள்
அப்பாவி கழுவுஸ்தாங்கள்"

அகதியாய் அலையும் ஏந்தன் சோதரம்.....

ஆகாய எல்லைக்குள் நாம் சுற்றிக்
கொண்டிருந்த ஒவ்வொரு வினாயும்
அந்த சூரியனை நாம் சுகம் விசாரித்த
சுகந்த காலங்களும்....

கருமுகில்கள் கூடிப் பேசி எங்கள் மீது
கண்ணிர் சிந்திய மழைத்துளிகளை
மறக்கலாமா.....?

சித்தாந்தமே தேசத்தில் உயிர்வாழ
"வடுக்கள்" வாழுமென்றால் நிச்சயமாய்
நீ செத்துப்போ.....

எங்கள் முகாம்களுக்குள் எழுந்த
கைதட்டல்களால் கதிரைகளை அலங்கரிக்கும்
கனவான்களே

எல்லைகள் எமக்குப் போட்ட ஏணிகளை
எட்டிப் பாருங்கள்.....?

வரலாற்றுக்குள் வார்த்தைகள் வதைப்பட்டுக்
கொண்டிருக்கின்றன.

சோதரா...

தொடர் அகதி எம் விலாசத்தை வெற்றி
தேவதை விசாரிக்கும் வரை தொடர்...

எத்திசை நோக்கிய பாதையாயினும்
தொடர்.....

தீபங்கள் எரிகின்றன
இதயங்கள் அழுகின்றன
இருந்தும் ஏன் இனநும் எங்கள்
ஆத்மாக்கள் செத்து விட்டன....?

எங்கள் வேர்களுக்கு மிடத்த மினியா
கிளாகளை எல்லாம் அழிக்கிறது....?

சிந்தனை தீர்ம் மிக்க சிந்தனையாளர்களே....

என்றும் எழிலில் எடுப்பார் கைப்பிள்ளையா?
தேவைப்படும் நேரம் பார்த்து
நாடிக் கொள்ள என்ன
கிள்ளுக் கீரைகளா....?

சோதரா.....

அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது
எங்களின் உணர்ச்சிகள் எல்லாம்
கிளார்ந்தை முடியாமல் கிளிக்கப்பட்டிருக்கிறது
நம் தீர்ப்புக்கள்

சோதரிகளின் முக்காட்டுக்குள் சோகத்தை
முனங்கிக் கொண்டிருக்கிறது நிலா....

சோதரா.....

எழு... வீரத்தின் திசை தேடி எழு
சாதனை செய்ய செத்த எலியே
போதுமையா....

சிந்தி சகோதரா சிந்தி
இதயத்தை தொட்டுக் கேள் இல்லாவிட்டால்
வெட்டி எடுத்து தட்டிக் கேள்.....

முன்னேற்ற முகங்களாய் முன்னைய
பொய் முகமுடி உடையும் வரை
எழு சகோதரா...எழு

தேசம் தேசமாய் வாழ முதலில்
விடுதலை விடையை கண்டுமிடிய.....

உவைஸ்கணி.

விடத்தல் தீவு

ஓன்று படுவேம்! வெற்றி பொழுவேம் !!

விடவைத் தேடும் விழிகள்!

ஆண்டாண்டு காலம் ஜக்ஷியமாய்
நம்முன் னோர் வாழ்ந்து வந்த,
தீசுற்பும் தனிலிருந்து திசெரன் ஒரு நாள்...
தீயோர் சிலரால் நாம் தூரத்தப்பட்டோம்!!

காரணமின்றிக் கயவரும் தூரத்தி விட்டு எனம்,
எனனத்தோடே என்னி நகைத்தனர்!
ஆயுத மேந்திய அரக்கர் கூட்டமது;
ஆணவும் கொண்டே ஆடியது!!

நாம் தொன்று தொட்டு வாழ்ந்த
மன்னை விட்டு விரட்டினர் துவிட்டர்!!
கேள்விகள் கேட்க யாருமில்லையதனால்,
எம்மைக் கூறுகள் போடவும் துணிந்தன்!!

இரண்டே மனிநேர அவகாசத்தில்,
இருங்கே போனது எங்கள் வாழ்வு!!
வரண்டு விட்ட வஞ்சகர் நெஞ்சுத்தில்
வாஞ்சை உண்டாமோ நியும் கேளு!

பாவிகள் பின்னிய சதி வலை தனிலே,
நாம் தேடிய செல்வும் யாவும் கிக்குண்டதே!!
பச்சிளம் குழந்தையோடு நம் அன்னையரும்,
பல மைல்கள் கொட்டு மழையிலும் நடந்தனரே!!

நெஞ்சினில் சிறிதும் ஈரமில்லா வஞ்சகர்கள் எமக்கு,
செய்திட்ட இடுக்கள் இன்னும் பல இருக்கு,
நாம் தஞ்ச மென்றிருந்த அந்த மன்னை விட்டு,
வெளியேற்றியது மாபெரும் இழுக்கு!

அந்தியர் தம் ஆதிக்க வெறி-அது
நம்மை அக்டியாக்கிட செய்த சதி!!
நம்மவர் வாழ்வும் முகாம்களில் முடங்கி
நனிந்து போன்தொரு கதையானதே!!

தென்றவ் வீசிய வாழ்வில் புயலடித்தது (ம)
சொல்லொணாத் துயரங்கள் உருவெடுத்தன!
எங்கள் கன்னியர் விட்ட கன்னிரெல்லாம்
கரைபூரண் டோடும் வெள்ளமானது!!

பஞ்சனையில் துயில் கொண்ட காலமுன்டு;
பாயின்றியே தூங்குசின்றோம் முகாம்களில் இன்று!!
பல்கலை உண்வோடு பால், பழம் உண்டோம்!
இன்று ஒருவேளை உண்வோடு காலம் ஒடுக்கிறோம்!

ஆண்டுகள் ஜந்தோடி மறைந்தன!
ஆயினும் வாழ்வில் மாற்றமென்ன நிகழ்ந்தன?
ஆசைகள் கோடி மனதில் மலர்ந்தன;
அவையாவமே வறுமைத் தீயில் எரிந்தன!

விடவைத் தேடுகின்ற விழிகளும் இங்கே!
வசந்தம் வீச்சின்ற புதுவாழ்வும் எங்கே?
மடிந்து கொண்டிருக்கும் மானுடம் இங்கே!
மரணம் ஒன்றுதான் இனி மீதமிங்கே!!

மாழை மாருகை
ஏ

(34ம் பக்க தொடர்)

ஆனால் வடக்கிலிருந்து முற்று முழுதாக
புலிகளினால் வெளியேற்றப்பட்ட மூஸ்லிம்கள்
இவ் விடயத்தில் எவ்வாறான ஒரு நிலைப்பாட்டை
எடுக்க முடியும்? புலிகள் எம்மை அழைக்க
வேண்டும் தமது பிடியிலுள்ள மூஸ்லிம்களை
புலிகள் விடுதலை செய்வதானது இதற்கு ஒரு
சைகையாக அமையலாம்.

மேலும் இரண்டு விதமாக உத்தரவாதுகள்
சம்பந்தப்பட்டவர்களால் மூஸ்லிம் மக்களுக்கு
வழங்கப்பட வேண்டும். இதனை சர்வதேச
சமூகங்களின் முன்னிலையில் செய்ய வேண்டும்
அதுவரையில் தமது சொந்த இடங்களுக்கு
திரும்புவதானது தற்கொலைக்கு ஒப்பாகும்.

1. மூஸ்லிம் மக்களது சகல உரிமைகளும் வழங்கப்படுவதுடன், அவர்களது அபிலாஷைகளும் நிறைவேற்றப்படுவதுடன் அவர்கள் கௌரவத் துடனும் சுய மரியாதையுடனும் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
2. 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் இறுதிப் பகுதியில் வடக்கிலிருந்து மூஸ்லிம் மக்களை வெளியேற்றியது போன்ற ஒரு நிகழ்வு இனியொரு காலத்திலும் எவ்வாறான வடிவங்களிலும் இடம் பெற்மாட்டாது என்பதற்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.

ஆனாலும், தற்போதைய மீள் குடியேற் றத்தின் அரசாங்கம் கலனிக்க வேண்டிய இரண்டு முக்கிய விடயங்கள் இருக்கின்றன.

1. மீக் குடியமர்த்தப்படும் தமிழ் மக்களை குடாநாட்டில் மூஸ்லிம்களின் குடியிருப்புப் பகுதிகளுக்குள் குடியமர்த்தாமல் அப் பகுதி பாதுகாக்கப்பட வேண்டும். இதனால் புலிகளி னாலும் ஏனையவர்களினாலும் குரரையாடப் பட்ட மூஸ்லிம் மக்களின் சொத்துக்களில் மிகுதியானவைகள் ஏதேனும் இருப்பின் அதனைப் பாதுகாக்க முடியும்.
2. மீற்கப்பட்ட பகுதியில் இடம் பெறும் புனர் நிர்மாண அபிவிருத்திப் பணிகளில் மூஸ்லிம் பகுதிகளும் சமகாலத்தில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

இதன் மூலம் விரைவில் தமது சொந்த தாயக மன்னைல் மீண்டும் தமிழ் மக்களுடன் மூஸ்லிம் மக்கள் அந்தியோன்யமாக வாழ்வதற்கும் அது தொடர்ந்தும் பிரிக்க முடியாத உறவாக வளர்வதற்கும் எதிர்காலத்தில் வழி வகுக்கலாம்.

ஓன்று படிவோம்! வெற்றி பெறுவோம்!!

தமிழரும் முஸ்லிம்களும் சமத்துவ சரிநிகள் நிலையை அடைய வேண்டும்

-வ.ஐ.ச. ஜெயபாலன்

பேட்டி : அழு பாதிமா

கேள்வி: சோதரர் ஜெயபாலன் அவர்களே, தங்களுடைய ஆக்கங்களையும் கருத்துக்களையும் பல உள்ளாட்டு வெளி நாட்டு சுதாசிகங்களில் வாசித்து அறிந்திருக்கிறோம். தங்களைப் பற்றி எமது ‘அகதி’ வாசகர்களுக்கு முதலில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

பதில்: நானும் எனது தாயாரும் பிறந்தது ஒடுவிலில். எனது நந்தயார் நெடுந்தலைச் சேர்ந்தவர். எனது தாயாருடன் ஜந்து வயதில் நான் நெடுந்திவ்குக்கு சென்றேன். அது நடுக்கடலில் தத்தித்துப் போய் மோன்தவமிருக்கின்ற அற்புதமான தீவு. மக்கள் பேச்சில் கவிதை இருக்கின்ற தீவு. உவமகளை உருவாக்கி நூல்களை படித்துமிக சாதாரணமாக அவர்களது பேச்சில் அடிக்கடி கேட்டு வளர்ந்தவன் நான். நாடோடிப் பாடல்கள் விரமாற்றி நன்பர்கள் மீது வசைப் பாடல்கள் அல்லது கிள்ளடல் பாடல்கள் பாடத் தொடர்க்கியது ஆறுவயதில் ஆரம்பமாயிற்று. பின்னர் பாரதியாரும் உமர் கய்யாமும் என்மீது அதிக செலவாக்கு செலுத்தினார்கள். அப்பொழுது மாபு கவிதைகள் எழுதி வந்தேன். எனினும் நான் என்னை கண்டெடுத்து சேகரித்து மனிதாபிமானியாக என்னை மீழமைக்க உதவியது 1960 களின் பிற்பகுதியிலும் 70 களின் ஆரம்பத்திலும் முதன்மை பெற்றிருந்த சாதி ஒடுக்குதலுக்கு எதிரான போர்ட்ட்களே. ஒடுக்குப்பட்ட சாதிகள் ஒடுக்குப்பட்ட தமிழ்நிலை, முஸ்லிம்கள், மக்களைத் தமிழர்கள் புரக்களிக்கப்பட்ட தென்னிலங்கை சக உலர்வலய சிங்களவர்கள் பக்கத்தில் அவர்களின் போராட்டங்களின் பக்கத்தில் என்னை நான் அடையாளப்படுத்திக் கொள்கிறேன். இவற்றுக்காக நான் யாழ்ப்பான வரலாற்றில் மகத்தான போராட்டமான சாதி ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டத்தையே நன்றியோடு நினைவு கூற வேண்டும். என்னுடைய வரலாற்றை விட என்மீது சாதி ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டங்கள் செலுத்திய பாதிப்பு முக்கியமானது என்றே நான் கருதுகிறேன்.

கேள்வி: தாங்கள் 1983ல் “தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம்களும்” என்ற தலையில் ஒரு நாளை வெளியிட்டிருந்தீர்கள் உள்ளையில் அப்பிரச்சினையில் நீங்கள் கவனம் செலுத்துவதற்கும் ஒரு நாலை வெளியிடுவதற்கும் காரணமாக எது இருந்தது என்பதைக் கூற முடியுமா?

பதில்: சாதி ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டங்கள் புளித் நீராடப்பட்டு மனிதனாக மாறிய மேல் சாதி மேல் வர்க்க தமிழ் இளைச்சுனான நான் “தமிழர்களது வரலாறு”

மேல் சாதி மேல் வர்க்க நிலையில் திரித்து எழுதப் பட்டி குந் தத்தை உள்ளாட்டு கொள்கேடேன். வடகிழக்கு மாகாண வரலாறு ஒடுக்கம், சாதி களை மூடும், பெண்களை மூடும், ஏற்ற தமிழ் முஸ்லிம் மக்களைதும் நிலைப் பாட்டிலிருந்து மீறப் பரிசீலிக் கப்பட வேண்டும் என்பதை உள்ளர் ந் தேன்.

அத்தகைய ஒரு தமிழ் பரிசீலனையின் ஒரு அங்கம்

மாகவே நான் முஸ்லிம் மக்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டேன். 1983ல் வெளிவந்த எனது புத்தகம் வடகிழக்கு மாகாண முன்னணித் தமிழ் போராளிகளதும் வடகிழக்கு நூலங்களில் பேள்ப்பட்டதை நான் அறிவேன் இனியாவது 13 வருடங்களின் பின் அவர்கள் அதை வாசிப்பாக்காயின் மகிழ்ச்சியடைவேன். எனது புத்தகம் எழுதப்பட்டற்கான பின்னணியை மேலும் விரிவாக்கினால் நான் பின்வரும் சம்பவங்களையும் கூற விரும்புவேன். ஆரம்பத்தில் பொம்மை வெளியிலும் கல்முனைப் பிரதேசத்திலும், மன்னாரியிலும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே சமத்துவமின்னை இருப்பதை உள்ளாட்டு கொள்கேடேன். பொதுவாக வடகிழக்கு முஸ்லிம் களும் அம்பாறை மாவட்டத்து தமிழ் மக்களும் சமத்துவமின்மையை உணர்ந்திருந்தார்கள். பின்னர் யாழ் பஸ்கலைக் கழகத்தின் மாணவர் மஸ்ரத் தலைவராக இருந்தபோது (1976-1979) சில தமிழ் மாணவர் மத்தியில் எவ்வித காரணமுமின்றி முஸ்லிம்கள் சந்தர்ப்பவார்த்தீகள், காட்டிக் கொடுப்பார்களேன்று கொள்கேடேன். எனக்கு உச்சரியம் தந்து விடும் சிங்கள மாணவர் சிலக்கும் அப்படிக் கருதியதுதான். அப்பொழுது முஸ்லிம் மாணவர்கள் தொழுக்கக்கான ஒரு சிறு மகுதி அமைக்க இடமின்றி சிரமப்பட்டனர். நிர்வகம் இடம் ஒதுக்கித்து வசதியியல்லை என்று கூறிவிட்டது. நான் மாணவர் சங்க அலுவலகத்தை மகுதிக்கு தந்து விட்டு மாணவர் அலுவலகத்தை போராட்ட கைப்பற்றி மாணவர் சங்க அலுவலகமாக்கி ணோம். அப்பொழுதிருந்தே முஸ்லிம்கள் குரலில்லாத ஒரு சமக்கமாக இருக்கிறதையும் பிற சமக்கத்தவர்களை பூர்க்கப்படுவதையும் பிற சமக்கத்தவர்கள் நினைப்புத் தோல் போல் முஸ்லிம்களுள் பெரும்பாள்மையினர் வசதியாளவர்களோ இரத்தின் வியாபாரிகளோ அல்ல என்கிறதையும் நான் உணர்ந்து கொள்கேடேன். இலுதியும் உறுதியுமான பாதிப்பு 1983ம் ஆண்டு கலவரத்தின் போது ஏற்பட்டது. அப்போது அதிஷ்டவசமாக நானும் எனது ஜப்பானிய சினேகிதனும் மல்வரானை என்ற சிங்கள கிராமங்களால் குழப்பட்ட முஸ்லிம் கிராமத்தில் இருந்தோம். தமிழ்களை மறைத்து வைத்திருப்பதாக அயல் கிராமத்து



அதை

39

சிங்களக் குண்டர்கள் மேற்படி கிராமத்தை மிரட்டினார்கள். இது பற்றி ஆராய பள்ளிவாசலில் நடந்த கூட்டத்தில் நானும் சமூகமாகி இருந்தேன். என்னைப் பாதுகாப்பது என்று அவர்கள் தீர்மானித்தனர். வசதி ஏற்படுகிறபோது என்னை கொழும்புக்கு பாதுகாப்பாக எடுத்துச் சென்று அகதி முகாமில் சேர்த்து விடுவது என்று முடிவானது. என்னைப் பாதுகாப்பதற்காக அவர்கள் எடுத்து வெட்கள் தயாரிப்பதை அன்றிருவகன்கு அதிர்ச்சி அடைந்தேன். ஆபத்து நேரந்தால் நானே வெடிகுன் கூட்டுறையில் தற்கொலைப் படையாகச் சென்று போராடுவேன். எனக்காக நீங்கள் அழிவுதை ஒரு போதும் நான் அஜுமதிக்க மாட்டேன் என்று அவர்களிடம் நான் கூறினேன். இந்த விடயமும் இது தொடர்பான நன்றி உணர்வும் எனது மனதில் இன்றும் ஒரு விருட்சமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. எல்லா வகைமிழும் நான் மல்வானை முஸ்லிம்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இதுவும் முஸ்லிம்கள் தொடர்பான எனது அக்கறைக்கு ஒரு காரணமாக இருக்க வேண்டும். “உயிர்தெழுந்த நாட்கள்” என்ற புகழ் பெற்ற நீண்ட கவிதையையும் இந்த பின்னணியில் தான் எழுதினேன்.

கேள்வி: இலங்கையின் இனப்பிரிக்கிணை வரலாற்றிலே 1978 ம் ஆண்டு வரையும் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் தமிழர்களும் முஸ்லிம்களும் வடக்கு கிழக்கில் செயல்பட்டு வந்தனர். ஆனால் இன்றைய கால கட்டடத்தில் ஒரே பிரதேசத்தில் ஒரே பாலையைப் பேசுகிறவர்களாக தமிழ் முஸ்லிம் மக்கள் இருந்தாலும் படைகமை உணர்வுடன் வெவ்வேறு இன்களாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். தங்களுடைய தனித்துவம் உரிமைகளையிட்டும் வேறுபட்டு சிற்றித்திர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்று நான் கருதுகிறேன். இதற்கு அடிப்படைக் காரணம் எதுவாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

பதில்: முதலில் நான் ஒரு குறிப்பிட விரும்புகிறேன். நான் இன்று வரைக்கும் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் ஒருமைப்பாட்டு நிலையை இலங்கையில் தமிழர்களும் முஸ்லிம்களும் மலையகத் தமிழர்களும் அடையார்கள் என்கிற நம்பிக்கையை இறந்து விடவில்லை. இன்று உள்ள பகைமைச் சூழல் கூட மறைந்மகாக தமிழர்களும் முஸ்லிம்களும் சரி நிகர் சமணான அடிப்படையில் மீது ஒற்றுமைப்படுகிறதற்கு உதவும் ஒன்றே என்று கருதுகிறேன். இன்றைய சூழல் ஒடுக்கப்பட்ட இரண்டாம் பட்சமான ஒரு நிலையில் முஸ்லிம் மக்கள் தமிழர்களோடு இணைவதற்கு தயாரில்லை என்பதை தெளிவாக உளர்த்தியுள்ளது. இது பற்றிய பிக்குஞ் மெது வாகு ஆனால் உறுதியாக தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது. இது மிகவும் ஆரோக்கியமான நிகழ்வாகும்.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களும் தமது பகுதிகளில் சிறுபான்மம்யாக வாஞ்சிற திமிழர்கள் தொடர்பாக உணர்ந்து வருகிறார்கள். இது தமிழரும் முஸ்லிம்களும் சரிதிகர் சமணாக சகல அதிகாரங்களையும் வளாக்களையும் வாய்ப்புகளையும் பகிர்ந்து அரசியல் சமூக ரீதியில் தமிழ் பேசும் மக்கள் என்கிறபோரிய வட்டத்துக்குள் தமது இன்றைய அடையாளங்களோடு ஒருங்கிணைகின்ற ஒரு எதிர்காலத்துக்கு இட்டுச் செல்லும் ஒன்று என நான் திடமாக நம்புகிறேன். இந்த வகையில் தென்னிலங்கையில் மலையக தமிழர்களது இன்றைய வளர்ச்சியே சமகாலத்தின் பிரதான நிகழ்வாகும். தென்னிலங்கையில் வாஞ்சிற இலங்கைத் தமிழர்களும் மலையக

தமிழர்களது குடைக்கீழ் மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கிறார்கள். தென் இலங்கையிலும் மலையகத் தமிழர்களும் முஸ்லிம் மக்களும் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒருங்கிணைவது அவசியம். அல்லது எலும்புத் துண்டுகளைக்காட்டி இனங்களைப் பிரித்தான விரும்புகிற பேரின வாதிகளுக்கே தென்னிலங்கையில் எதிர்காலம் என்னாகி விடும். வடக்கில் நிலவுகின்ற இன்றைய தமிழ் முஸ்லிம் மரங்களுக்கிண் தீவு தமிழரும் முஸ்லிம்களும் சம்தந்தையும் சரிதிகர் நிலையையும் அடைவதோகும். இதனால் மீண்டும் புதிய ஆரோக்கியமான தளத்திலிருந்து தமிழ் பேசும் மக்கள் என்கிற பருமட்ட ஒருங்கிணைப்பு வளர்ச்சி பெறுகிற குழல் உருவாகும். நான் இந்த நம்பிக்கையை என்றும் இந்து விட மாட்டேன். நான் இருக்கிற போதும் எனது பிள்ளைகளிடத்தும் இனைய தலைமுறைகளிடத்தும் இந்த நம்பிக்கையே விட்டுச் செல்வேன். கடந்த தசாப்தத்தில் குறிப்பாக 1970 பது காலம் முஸ்லிம் மக்கள் மத்தியில் கல்வி பராவாகி கற்ற மேலோர் குழாம் விரிவடைந்தது. இதனால் முஸ்லிம்களுடனான அரசியல் என்பது ஒரு சில முஸ்லிம் பெரும் குழிமனை திருப்பிப் படுத்துகிற அரசியல் என்கிற நிலைமை ஒரளவுக்கு மாற்றமடைந்தது. இலங்கை மழுவதிலும் முஸ்லிம் மக்களது நிலம் ஒரு புறம் போக மறுபுறமாக குடித்தொகையில் பெரும் பாய்ச்சல் ஏற்பட்டது. இந்திலைமைகள் நிலத்துக்கும் வளத்துக்கும் அரசியல் அதிகாரங்களுக்குமான அவர்கள் கோரிக்கையை அதிகரிக்கவும் புரவலாகவும் செய்தது. இலங்கை முஸ்லிம் மக்களது மரபு சார்ந்த பக்தி மார்க்க அடையாளங்களை கைவிட்டு ஆகமயப்படுகின்ற பேர்க்கும் துரிதப்பட்டது. உள்ளையில் முஸ்லிம் மக்களுடனான தமிழ் மக்களதும் சிங்கள மக்களதும் இம்மாறுதல்களுக்கு முந்தியது. இம்மாறுதல்களுக்கு ஏற்ப முஸ்லிம் மக்களுடனான உறவு நிலையின் புதிய பதார்த்தத்துக்கு அவைநெகிழ்ந்து கொடுக்கவேண்டும். மாறுதல்களும் அதனால் ஒரு சிலிக்கிற புதிய கோரிக்கையில் புதிய நிலைமை சமத்துவ அடிப்படையில் நிலைமை கூரு உறவு நிலையை கோரி நிற்கிறது. வடகிழக்கில் இது இரத்தக் களரிக்களையும் பதுட்ட நிலையையும் உருவாக்கியிருந்தாலும் அங்கு புதிய யதார்த்தம் புறக்களிக்கப்பட முடியாதவாறு உறுதிப்பட்டுள்ளது. பதுட்ட நிலை தென்படாதபோதும் புதிய யதார்த்த நிலைமை தென்னிலங்கையில் புறந்தள் ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்டகால அடிப்படையில் தென்னிலங்கையில் தான் நிலைமை மோசமடைகிற குழல் காணப்படுகிறது.

முஸ்லிம் சிங்கள மக்கள் உறவுகள் தொடர்பாக சிங்களப் பகுதிகளில் நான் பெற்ற அனுபவங்கள் அதிர்ச்சி தருவன. அவைக்குத் தமாக் கால இனத்துவ அடையாளங்களை தென்னாசிய மூஸ்லிம்களது இனத்துவ அடையாளங்களை புறந்தளில் விட்டு அரசியல் மயப்படுகிற போக்கு பற்றி குறிப்பாக தென்னிலங்கை முஸ்லிம்கள் மீஞ் பரிசீலனை செய்வது அவசியம் என்பதை உணர்த்துகின்றது. ஒரு சமூக விஞ்ஞானி என்கிற அடிப்படையில் ஒரு ஆலோசனையாகவே இதனைச் சொல்கிறேன். மற்றப்படி முஸ்லிம் மக்களது உள்விகாரங்களில் தலைமுடிகிற நோக்கம் எனக்கு இல்லை. மூஸ்லிம்கள் என்னை தமிழன் என்றும் உளவாரி என்றும் ஜூருவல்காரன் என்றும் இழிவுவை செய்கிற ஒரு காலக்ட்டத்தில் இத்தகைய ஆய்வுகளை ஆலோசனைகளைத் தலியர்க்க அல்லது அச்சத்துடனேயே முன்வைக்க நேரிடுகிறது.

ஓன்று படுவோம்! வெற்றி பொறுவோம்!!

உலுக்காப்பள்ள கைகலப்பும் எரிப்பும் திட்டமிட்ட செயலா?

உலுக்காப்பள்ளம் அகதிகள் புதிதாக குடியேறிய ஒரு கிராமமாகும். இது கற்பிட்டி செயலகப் பிரிவில் அமைந்துள்ளது. இக் கிராமத்தில் 900 குடும்பம் வரையில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு விடத்தல்தீவு பெரியமட்டு பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக வசித்து வருகின்றனர்.

ஏப்ரல்
மாதம் 24,

25ம் திகதி

களில் இக் கிராமத்திற்கு அருகில் அரசு காணிகளில் குடியேறியிருந்த பெருபான்மையினத்தைச் சேர்ந்த ஒரு சிலர் உலுக்காபள்ளம் கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள மூஸ்விம் மக்களுடன் கைகலப்பிலும் அடாவடித் தனங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இன்னும் அங்குள்ள சிறிய வீடுகளுக்குள்ளும் புகுந்து பொருட்களை குரையாடியதோடு வீடுகளுக்கு நெருப்பும் வைத்துள்ளனர்.

இச் செயலானது தடுக்கி விழுந்துவன்மேல் மாடு ஏறிய கதைபோன்று ஆகி விட்டது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பலரின் உண்மைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது மிக மோசமான மனித உரிமை மீறலாகும்.

இந் நடவடிக்கைக்கு பின்னனியில் அரசியல் வாதிகளும் பொலிஸாரும் இருந்துள்ளனர் என்ற பலத்த சந்தேகம் நிலவி வருகிறது.

உண்மையில் சொந்தமாக காணியை விலைக்கு வாங்கி இவர்கள் வீடுகளை அமைத்து ஒரு புதிய கிராமத்தை உருவாக்கியதன் எதிரொலிதான் இந் நடவடிக்கைக்கு காரணமாக இருந்திருந்தால் அது மிக ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டிய பிரச்சினையே!

கலாவேவ அகதி முகாமில் தீ

கெக்கிராவ பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வரும் கலாவேவ எனும் ஊரில் நெற் சந்தேப்படுத்தும் வளவிற்குள் மன்னார் யாழ்ப்பானம் பகுதிகளைச் சேர்ந்த 63 குடும்பங்கள் கடந்த ஜந்து வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் 15ம் திகதி மின் ஒளுக்கின் காரணமாக இம் முகாம் தீ பற்றி எரிந்தது. அங்குள்ள மக்களினதும் ஊர் வாகனின் தும் ஒத்துழைப் படனும் தீ

பட்டாலும் 30 குடிசைகள் முற்றாகவே எரிந்து சாம்பலாகி விட்டது. ஏனைய 33 குடிசைகளும் சேதமடைந்துள்ளது.

மூல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களுக்கான கருத்தரங்கு

கடந்த ஏப்ரல் 7ம் திகதி நொரச் சோலையில் அமைந்துள்ள மூல்லைத் தீவு குடியேற்றத்திட்ட முகாமில் “மூல்லைத் தீவு மாவட்ட மூஸ்லிம்கள் வரலாறும் மூஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்பும்” இது விடயமாக ஒரு கருத்தரங்கொன்றை மூல்லைத்தீவு மாவட்ட மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இக் கருத்தரங்கின் போது NMRO வின் தலைவர் கலாந்தி S.H ஹஸ்புல்லாஹ்வினால் இது விடயமாக ஆய்வு செய்யப்பட்டு கணனிவடிவமைப்பில் கொண்டுவரப்பட்டுள்ள நூல் மூல்லைத்தீவு மக்களுக்கு முன்வைக்கப்பட்டு அவர்களுடைய அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் பெறப்பட்டதுடன் சில திருத்தங்களுக்கான அவர்களுடைய சிபாரிசும் கிடைக்கப்பெற்றது.

இக் கூட்டத்தில் NMRO வின் உ.ப தலைவர் மெளவை சப்யானும் பொருளாளர் M.M அமீன் (B.A.) அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

உன்று படுவோம்! வெற்றி பொறுவோம்!!

'வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு'
NORTHERN MUSLIMS' RIGHTS ORGNIZATION" (N.M.R.O)

மிரதான குறிக்கோள்

1. மீண்டும் பூர்வீகவிடத்தில் வாழும் உரிமை.
2. பலவந்தமாக வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட அசையும், அசையாத ஆவண இழப்பீடுகளை மீளப்பெறும் உரிமை.
3. மீளக் குடியேறும் வரை இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் பொழுது சகல வசதிகளையும் பெற்றுக் கொள்ளும் உரிமை.
4. வட மாகாணத்தில் மீளக் குடியேறும் போது அச்சமின்றி தனித்துவத் தோடும் பூரண பாதுகாப்புடனும் வாழும் அரசியல் உரிமை.

மேற்படி குறிக்கோள்களை அடைவதற்காக பின்வரும் செயல் திட்டங்களை இவ்வழைப்பானது நடைமுறைப்படுத்தும்.

1. வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் புள்ளி விபரங்களைத் திரட்டுவது.
2. அவர்கள் மத்தியில் எதிர் காலத்தைப் பற்றிச் சிந்திக்கும் மனோநிலையை ஏற்படுத்துதல்.
3. இலங்கையில் வாழும் ஏனைய மக்கள் மத்தியிலும் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் வடமாகாண முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரியம் பற்றியும், அகதிகள் தொடர்பாகவும் அறிவை வழங்குதல்.
4. இந்நோக்கத்தை அடையும் பொருட்டு கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், பத்திரிகையாளர் மாநாடுகள் போன்றவற்றை நடத்துதல். இவ்வகையான முயற்சிகளின் பிரதிபலன்களை பிரசரங்களாக வெளியிடுதல்.
5. அரசியல் தீர்வொன்றிற்கு வடமாகாண முஸ்லிம்களின் அபிப்பிராயங்களை ஒன்று திரட்டி அதற்காக்க தயார்படுத்தல்.
6. இந்தக் குறிக்கோள்களை அடைவதற்கு தேசிய, சர்வதேச ரீதியில் பொது அபிப்பிராயத்தை ஏற்படுத்துதல் என்பனவாகும்.

இவ்வழைப்பில் அங்கம் வகித்து, தாயக மன்னை மீட்பதற்கும், எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கும் தங்களது பங்களிப்பைச் செய்ய முன்வர விரும்புவோர் இதன் அங்கத்துவத்திற்கு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

செயலாளர்,

வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு

நெ, ரோகினி வீதி, வெள்ளவத்தை,

கொழும்பு - 06



அக்டி இதழ் 15A, ரோஹினி வீதி, கொழும்பு சு வடக்கு மூஸ்லி மிகளின் உரிமைக்கான அமைப்பினரால் ஏ.ஏ. பிரின்ட்ஸ் இல, 1B பீ.ரி.டி சில்வா மாவத்தை, தெலுநிவாசாயில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

புக்காம் இப்பு பாக்கா ஜோலில் 31.10.95 N.M.R.O திறுப்பு விசயத் தண்டிட்டில் எந்தொங்கான மத்திய கல்வெளியை விடப்பட்டு மக்கள் பார்த்துவிடுவதையும் அதை அமைத்த நிதான் ஹித்துப்பாலூஷம் அதில் கர்ணாக்ரதியர்.